



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,113 — FRIDAY, JUNE 23, 1950

Published by Authority

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices:—</b>		<b>Land Sales by the Settlement Officer:—</b>	
Preliminary Notices ..	537	Western Province .. .. .	.. —
Final Orders .. .. .	546	Central Province .. .. .	.. 554
<b>Land Sales by the Government Agents:—</b>		Southern Province .. .. .	.. —
Western Province .. .. .	—	Northern Province .. .. .	.. —
Central Province .. .. .	—	Eastern Province .. .. .	.. —
Southern Province .. .. .	—	North-Western Province .. .. .	.. —
Northern Province .. .. .	—	North-Central Province .. .. .	.. —
Eastern Province .. .. .	—	Province of Uva .. .. .	.. —
North-Western Province .. .. .	—	Province of Sabaragamuwa .. .. .	.. —
North-Central Province .. .. .	—	<b>Land Acquisition Notices</b> .. .. .	.. 555
Province of Uva .. .. .	—	<b>Notices under the Land Development Ordinance</b> .. .. .	.. —
Province of Sabaragamuwa .. .. .	—	<b>Land Redemption Notices</b> .. .. .	.. 556
		<b>Land Resumption Notices</b> .. .. .	.. —
		<b>Miscellaneous Land Notices</b> .. .. .	.. 557
		<b>Lands under Peasant Proprietor Scheme</b> .. .. .	.. —

### Preliminary Notices

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,555 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Galketiya in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Hal Dola (the village limit of Lekangoda),

East: Part of Katupat Oya (the village limit of Welengama) the village limit of Miyanaulgoda *alias* Miyanaula;

South: The village limit of Miyanaulgoda *alias* Miyanaula, part of Galketiye Ara (the village limit of Miyanaulgoda *alias* Miyanaula), the village limit of Miyanaulgoda *alias* Miyanaula;

West: The village limit of Ahuliyadda.

537—J. N. A 9825—610 (6/50)

E 1

Block Survey Village Plan No 886

Lot.	Name of Land	Extent A. B. P.
1.	Katupat Oya, Hal Dola (half area)	1 0 28
2	— (Irrigation channel) .. .. .	0 0 16
3	Galketiye-hena, Dimbulehena, Ilukhena .. .. .	3 0 8
4	— (Gansabhawa foot-path) .. .. .	0 0 22
6	Ittegalamandiyehena, Galapallehena, Ilukhena, Dimbulehena, Gomawalehena, Batalawattehena, Getumbaketiye-hena, Welipotchena .. .. .	21 1 8
8	Ehelagasgoda .. .. .	2 0 16
9	— (Irrigation channel) .. .. .	0 0 4
12	Galketiye Ara .. .. .	0 0 9
13	Do. (half area) .. .. .	0 0 26
14	Mala Dola (dry) .. .. .	0 0 2
	Total .. .. .	28 0 21

Ratnapura S. O. 22—1950

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,556 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

**Schedule**

The following lots situated in the village of Welengama in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Lekangoda, the village limit of Telandriya in Helauda Palata;

East: The village limit of Telandriya in Helauda Palata, the village limit of Mahawelgoda, part of Mala Dola (the village limit of Mahawelgoda);

South: Part of Katupat Oya (the village limit of Miyanaulgoda *alias* Miyanaula);

West: Part of Katupat Oya (the village limit of Galketiya), the village limit of Lekangoda.

## Block Survey Village Plan No. 837

Lot	Name of Land	Extent	
		A	R P
1	Mahahena, Meegahahena, Kirivanaketiya-hena	10	1 3
2	Panumugunehena <i>alias</i> Telambugahahena, Mahahena, Telambugahahena	4	2 20
3	Galaudayayemukalana	8	1 32
4	Galaudayayepatana	1	1 22
5	Galaudayayehena	38	1 30
6	Galaudayayemukalana	1	1 19
7	Kirille Ara	0	2 32
9	Bogahahena, Agalabeddehena, Kongahahena, Galapallehena, Bulugahahena, Dimbulehena	17	0 15
10	Katupat Oya (half area)	1	1 26
11	Agalabeddehena	1	0 27
12	Mala Dola (half area)	0	0 13
Total		84	3 39

Ratnapura S. O. 23—1950

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,587 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Mahawelgoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Telandriya in Helauda Palata;

East: Part of Marandette Ara (the village limit of Mullegama), the village limit of Mullegama part of Katupat Oya (the village limit of Egodagoda);

South: Part of Katupat Oya (the village limit of Egodagoda);

West: Part of Katupat Oya (the village limits of Udagangoda and Miyanaulgoda *alias* Miyanaula), part of Mala Dola (the village limit of Welengama) the village limit of Welengama.

## Block Survey Village Plan No. 838

Lot	Name of Land	Extent	
		A	R P
1	Galaudayayehena	2	2 4
2	Galaudayayepatana	6	2 9
3	Andakade-ellehena	3	1 35
4	Andakadahelemukalana	3	1 30
5	Marandette Ara (half area)	0	1 21
6	Andakadahelemukalana	0	1 20
7	— (Gansabhawa foot-path)	0	0 19
8	Andakadaellchenyaya	15	2 16
9	— (Gansabhawa foot-path)	0	0 22
10	Andakadaellehenyaya, Kongahahena <i>alias</i> Mahahena <i>alias</i> Kosgahahena	7	2 23
11	Mala Dola (dry)	0	0 4
12	Do. (dry; half area)	0	0 13
13	Kongahahenewatta, Welewatta	0	3 27
14	— (Gansabhawa path)	0	0 16
15	Welewauweudawatta	0	3 26
16	— (Gansabhawa foot-path)	0	0 6
17	Amitilangaswattehena, Mahawelgodehena	1	1 28

Ratnapura S. O. 24—1950.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,558 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Miyanaulgoda *alias* Miyanaula in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Galketiya, part of Galketiya Ara (the village limit of Galketiya), the village limit of Galketiya, part of Katupat Oya (the village limit of Welengama);

East: Part of Katupat Oya (the village limits of Welengama and Mahawelgoda);

South: Part of Udagangoda Ara (the village limit of Udagangoda), the village limit of Udagangoda;

West: The village limits of Ahuliyadda and Galketiya.

## Block Survey Village Plan No. 839

Lot	Name of Land	Extent	
		A	R P
1	Galketiya Ara (stream)	0	0 2
2	Do. (stream; half area)	0	0 26
3	— (Irrigation channel)	0	0 4
4	Welipothehena, Ittegalamandiyehena, Galapallehena, Maluwehena, Medagederawattehena, Gamagederahena <i>alias</i> Mahahena, Walauwattehena, Getaudahawatta, Getaudahahena <i>alias</i> Narangahahena, Welipothehena, Galewatta, Luniyakoratuwa, Kapuwattehena, Ketakolagahahena, Tennapathahena, Gedumbaketiyehehena	30	0 35
5	Medagederawatta	0	1 20
7	Mala Dola (stream, dry)	0	0 14
8	— (Irrigation channel)	0	0 18
11	— (Gansabhawa foot-path)	0	0 16
12	Katupat Oya (stream; half area)	0	3 29
13	— (Gansabhawa foot-path)	0	0 3
14	— (Irrigation channel)	0	0 9
15	Miyanaulawatta	0	1 9
16	Udagangoda Ara (stream; half area)	0	0 32
18	— (Public well)	0	0 1
Total		32	2 18

Ratnapura S. O. 25—1950.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,559 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Udagangoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Miyanaulgoda *alias* Miyanaula, part of Udagangode Ara (the village limit of Miyanaulgoda *alias* Miyanaula),

East: Part of Udagangode Ara (the village limit of Miyanaulgoda *alias* Miyanaula), part of Katupat Oya (the village limit of Mahawelgoda), the village limit of Egodagoda, part of Gansabhawa Path (the village limit of Egodagoda);

South: Part of Pettarakumbura Ara (the village limit of Kalukanda);

West: The village limit of Kindaliya *alias* Kindaligoda, part of Ratawel Ara (the village limit of Kindaliya *alias* Kindaligoda), the village limit of Kindaliya *alias* Kindaligoda.

#### Block Survey Village Plan No. 840

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Tennepitahena, Usangodahena, Siyambalahamulahena, Lindagawahena, Egodawatchena, Telambugahaellehena	9 2 36
2 ..	Ratawel Ara (half area)	0 0 15
6 ...	Gorokgaswatta	0 2 30
10 ...	Puwatta	0 2 7
11 ...	Medagederawatta	1 3 19
12 ..	Udagangode Ara	0 0 2
13 ...	Pathirajagahakoratuwa, Wewehenyaya, Wewehena, Ehelagahahena, Talagaha-arawehena	7 0 19
14 ...	Egodawatta	0 2 11
16 ...	Wewagawawatta	1 0 12
17 ...	Denihenegederawatta	0 1 0
19 ...	Udagangode Ara (half area)	0 0 32
20 ...	Katupat Oya (Do.)	0 0 8
21 ...	— (Irrigation channel)	0 0 3
22 ..	— (Foot-path)	0 0 2
23 ...	— (Do.)	0 0 4
24 ...	— (Gansabhawa Path: half area)	0 0 13
25 ...	Pahalalihiyewatta, Pahalalihiyekadewatta	1 0 32
26 ...	Denihenegederawatta	0 0 31
27 ...	— (Gansabhawa Path)	0 0 22
28 ...	— (Foot-path)	0 0 16
29 ...	Kannangaragahena, Wewehena, Kalahagahahena, Kumbukmullehena, Dombagahaarawegodahena, Bandarahena, Bogahahena, Kudakandearawegodagangodawatta	15 0 36
30 ..	— (Stream)	0 0 10
31 ..	— (Irrigation channel)	0 0 6
33 ..	Pettarakumbura Ara (half area)	0 1 39
Total ...		39 3 6

Ratnapura S. O. 26—1950.

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,560 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Kindaliya *alias* Kindaligoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratna-

pura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Udagangoda, part of Ratawel Ara (the village limit of Udagangoda), the village limit of Udagangoda;

East: The village limit of Udagangoda, part of Pettarakumbura Ara (the village limit of Kalukanda);

South: Part of Pettarakumbura Ara (the village limits of Kalukanda and Pettarakumbura);

West: The village limit of Pettarakumbura.

#### Block Survey Village Plan No. 841

Lot	Name of Land	Extent A. R. P.
1 ..	Tennepitahena, Galkoratuwehena, Imbulagawahena, Karaugahamandiyehena, Galgodagewatchena, Telambugahaellehena, Embhupitiyewatta	13 1 28
2 ...	Ratawel Ara (half area)	0 0 15
4 ...	Ratawel Ara	0 1 15
6 ..	Egodahabatalakoratuwa	0 0 25
7 ...	Katupilaketiyehehena, Welengamage arawa, Talgaha-arawehena	0 3 5
8 ...	— (Gansabhawa path)	0 0 2
9 ...	Mala Dola (dry)	0 0 4
10 ...	— (Gansabhawa path)	0 0 8
12 ..	Ambagahamulawatta	1 2 30
14 ..	Nikaketiyeewatta	0 3 3
15 ..	Imbulagawawatta	0 3 15
17 ...	— (Gansabhawa path)	0 1 30
18 ..	Ehalagahawatta	0 1 20
20 ...	Arawegodahena, Ketakelagahahena <i>alias</i> Bandarahena	3 3 27
21 ..	Wewewatta	2 0 32
23 ..	Galaudawatta, Katupilaketiyehehena, Katupilaketiyehehena <i>alias</i> Ambagahamulahena, Bandarahena	2 1 11
24 ...	— (Ela)	0 0 16
26 ...	Mala Dola (dry)	0 0 12
28 ...	Pettarakumbura Ara (half area)	0 1 34
Total ..		28 0 12

Ratnapura S. O. 27—1950

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,561 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Pettarakumbura in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Kekune Ara (the village limit of Dodampitiya), part of Mala Dola (the village limit of Ahulyyadda), the village limit of Ahulyyadda;

East: The village limit of Kindaliya *alias* Kindaligoda, part of Pettarakumbura Ara (the village limit of Kindaliya *alias* Kindaligoda), part of Kiraketiyehehena Ara (the village limit of Kalukanda), the village limit of Kalukanda;

South: The village limit of Kalukanda;

West: The village limit of Rupahingangoda, parts of dry stream and Pettarakumbura Ara (the village limit of Rupahingangoda), the village limit of Kelegammana, part of Kekune Ara (the village limit of Kelegammana).

#### Block Survey Village Plan No. 842

Lot	Name of Land	Extent A. R. P.
1 ..	Kekune Ara (dry half area)	0 0 27
3 ...	Mala Dola (Do.)	0 0 10
4 ..	Ambagahabenyaya, Delgahamandiyehena, Mahawattahena, Werewwehena, Galkoratuwa	17 1 16
5 ..	Galkoratuwe Ara (dry)	0 1 0
6 ..	Ambagahahena	2 3 19
7 ...	Galapalleheaturu	2 1 32
8 ..	Tammatta-arawe Ara (dry)	0 2 17

Lot	Name of Land	Extent A R P	Block Survey Village Plan No. 853		
			Lot	Name of Land	Extent A R P
9 ...	Galpalleheneatura	1 0 18	1 ...	Gatagahature Ara (dry-half area)	0 0 30
10 ...	Kosgahahena, Dikhena, Amunedarandehena, Daminalandehena, Tennapitahena, Werewehena, Kahatagahahena, Kendaketiya, Telambugahaellahena, Marawehena, Galkoratuwa, Pahalagalaperahchchahena, Udahagalaperahchchahena	32 0 30	2 ...	(Stream-dry)	0 0 13
11 ...	Daminalandewatta	2 0 22	3 ...	Alahena, Paragahamulahena, Tennapitahena, Mahahena, Narangahahena, Kahatagahayaya, Daminaketiya, Gamemandiya, Bogahahena, Kumburegodakoratuwa, Embiliyagahahena, Kongahahena, Gorakgahadeniyehena, Vedagehena, Gorakgahadeniya, Kekunehena, Dambehena, Keeraketiye-hena, Etambagahahena, Mullerawehena, Wadiyehena, Pallearawehena, Galgodemandiya, Ehelagahahena, Parehena, Dimbulehena, Migaha-arawewattehena, Tennapitahena, Werewwehena, Amunagawahena, Moragamanehena, Hunuwalyapitiyehena, Mirishena, Ratawelarehena, Mahaheraligahahena, Dunumadalehena, Galpallekoratuwa, Galwalagawahena, Kolongahahena, Wadiyehena, Kolondamandiyehena, Etambagahalandia, Ellemandiya, Pattiyemandiya, Dimbulehena, Imbulagawahena, Ambagahahena, Medahena, Kalahagahahena, Karagahamandiyehena, Alaheraligahahena, Uda-pattuwehena, Gamahena, Dodangahahena, Panpandurehena	146 2 30
12 ...	Daminalandebogahumulamalwatta	1 2 39	4 ...	Kahatagahahena	3 2 35
13 ...	Heennarangahamandiyewatta	1 1 24	5 ...	Kiraketiye-hene Ara (half area)	0 0 28
14 ...	Pahalawatte Ara (dry)	0 1 37	6 ...	Pettarakumbura Ara (Do.)	0 3 0
15 ...	Pahalawatta	0 2 35	7 ...	(Irrigation channel)	0 0 1
17 ...	Katuwawedde-watta	1 1 19	8 ...	(Gansabhawa path—half area)	0 0 7
21 ...	Gepolewatta	0 1 33	10 ...	Divurapuyawatta	1 0 7
22 ...	Kekune Ara (dry)	0 1 25	11 ...	Kalukandu Ara (dry)	0 2 34
24 ...	Perawattehena	1 2 5	14 ...	Udukulanagemandiya, Kolongahahena, Dehigahatenne-hena, Bandarahena, Mudunearawegodahena	16 1 7
25 ...	(Foot-path)	0 0 9	15 ...	(Gansabhawa path—half area)	0 0 8
26 ...	Bogahahena	0 2 31	16 ...	Migaha-arawewatta	0 0 17
28 ...	(Foot-path)	0 0 2	17 ...	Do.	1 2 25
29 ...	(Gansabhawa path)	0 0 10	18 ...	Hapugahahena	0 1 39
30 ...	Bandarawattehena, Etimaldeniyegodawatta	1 0 31	19 ...	Heraligahahenewatta	0 2 15
31 ...	Pettarakumbura Ara (half area)	0 0 3	20 ...	Kalukandumukalana	3 2 28
32 ...	(Stream dry: half area)	0 0 11	21 ...	Weliwennamandiya	1 1 3
33 ...	Pollamuragehena	4 2 24	23 ...	Pallearawa (paddy, bed of stream—Encroachment)	0 0 7
34 ...	Mahadambehena	1 3 19	24 ...	(Stream—dry)	0 0 10
35 ...	Polamuregehene Ara	0 0 15	26 ...	Kalukandumukalana	7 1 11
36 ...	Pettarakumbura Ara	2 0 14	27 ...	Dikhenmukalana	4 0 16
38 ...	(Gansabhawa path)	0 2 6	28 ...	Dikhene Ela (dry—half area)	0 0 33
39 ...	Kosgahayastakumbura, Tammattearawa	1 3 8	30 ...	(Stream—dry)	0 0 24
40 ...	Hompolagodellewatta	1 0 7			
41 ...	(Gansabhawa path)	0 0 27			
42 ...	(Gansabhawa path)	0 1 21			
44 ...	Daminalandepaulahena, Mullegearawa, Daminalandebogahumulamal-hena, Daminalandearawegodahena, Heennarangahamandiyewatta, Daminalandehena	4 1 16			
46 ...	Pettarakumbura Ara (half area)	0 0 32			
47 ...	Kiraketiye-hene (Do.)	0 0 28			
48 ...	Bogahahena, Mullerawegodahena, Peralandehena, Madehena, Dikhena, Kongahahena, Hunuwalyapitiyehena	15 2 13			
49 ...	Kovuleheneatura <i>alias</i> Kovulemukalana	6 3 37			
50 ...	Kirmanaketiye Ara (dry)	0 1 3			
51 ...	Moragammanahena, Udahatelatiyawellandehena, Heendambehena, Bogahahena, Kirmanaketiye-hena, Pahalatelatiyawellandehena, Makulemandiya, Suwandanelunmandiyehena, Neraluwehena, Batalakoratuwa, Gorokgahamandiyehena, Galwalehena, Egodawattehena, Daminaketiye-hena, Tup-pettihena, Kiramanaketiye-hena	47 3 33			
	Total	157 2 8		Total	189 1 28

Ratnapura S. O. 28—1950

Ratnapura S. O. 29—1950

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,562 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Kalukanda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Pettarakumbura, part of Kiraketiye-hene Ara (the village limit of Pettarakumbura), part of Pettarakumbura Ara (the village limits of Kindaliya *alias* Kindaligoda and Udangoda);

East: The village limit of Kalukandugama, part of Gansabhawa Path (the village limit of Kalukandugama), the village limit of Kalukandugama, part of Gansabhawa Path (the village limit of Kalukandugama), the village limit of Kalukandugama;

South: The village limit of Matpetta *alias* Matpettigoda, part of Dikhene Ela (the village limit of Matpetta *alias* Matpettigoda), the village limits of Galpoddaniya and Kudakanda;

West: Part of Gatagahature Ara (the village limit of Kudakanda), the village limit of Rupahingangoda.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,563 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Matpetta *alias* Matpettigoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Dikhene Ela (the village limit of Kalukanda), the village limits of Kalukanda and Kalukandugama;

East: Part of Diulella Ela (the village limit of Dessepota), the village limit of Dessepota;

South: The village limits of Dessepota and Urwala;

West: The village limit of Galpoddaniya, part of Dikhene Ela (the village limit of Kalukanda);

Block Survey Village Plan No. 854		Extent		Lot	Name of Land	Extent	
Lot	Name of Land	A.	R. P.			A.	R. P.
1	Dikhene Ela (stream, dry; half-area)	0	0 33	11	Bandarahenedeniya	0	0 35
2	Dikhenemukalana	1	0 4	13	Meegaha-arawekumburedeniya	1	0 35
3	Kadawateudahahena, Udahadikhena, Medadikhena, Ambagahahena, Kaudubogahahena, Unapandurehena, Wewegalahena, Dikkekunchena, Pathadikhena	25	0 30	14	(Gansabhawa path)	0	0 11
4	(Gansabhawa path)	0	0 10	16	Meegaha-arawewattehena	0	1 18
5	Pupulehena, Gorokgahahena, Millagahahena, Bomaluwagawahena, Pandearawehena	8	0 32	17	Meegaha-araweadahawatta	0	2 25
6	Diulella Ela (stream; half-area)	0	0 11	18	(Gansabhawa path—half area)	0	0 8
7	Peellagalemukalana	1	0 37	19	(Do.)	0	0 16
8	Dambagahawatta	1	0 35	20	Rathuralagehena, Mahakolongahahena, Galaudahena, Ellemandiyehena, Paragahamulahena, Kadawatehena, Bogahahena	13	2 10
13	Lundagawa Ela (stream, dry)	0	2 22	21	Diulella Ela (half area)	0	0 31
14	Galapallehena	1	1 5	22	Pinnaketiye Ara (dry)	0	0 8
15	Nawaragalendemukalana	6	3 17	23	Pinnaketiyehena	1	0 32
18	Udahawatta	0	2 3		Total	25	0 27
19	(Gansabhawa path)	0	1 7				
20	Bodiyagawawatta	2	1 19				
21	Diggala, Gorokgaha-aregala (Rock)	5	2 38				
22	Tennemandiyawatta	2	1 37				
23	Kahatagahahena	0	3 20				
24	(Gansabhawa path)	0	0 5				
25	Bogahawewa (water-hole)	0	0 36				
26	Diulgaha-arawedeniya	0	1 20				
28	Meegahawatta	1	1 3				
29	Galaudahena, Kongahahena, Nawaragalahena	5	1 13				
30	Gorokgaha Ela (stream)	0	1 28				
33	Diggapallehena	0	2 0				
34	Galhire Ela (stream)	0	0 4				
35	Hookiyagala (rock)	1	0 26				
36	(Foot-path)	0	0 7				
37	Ehalagahawatta	1	3 22				
39	(Gansabhawa path)	0	0 35				
40	Katuunapandurehena, Bandarahena	2	0 36				
41	(Gansabhawa path)	0	0 7				
42	(Do.)	0	0 4				
43	Bandarahena	1	0 19				
	Total	73	0 25				

Ratnapura S. O. 30—1950

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,564 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Kalukandugama in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Rama-arawe Dola (the village limit of Egodagoda).

East: Part of Rama-arawe Dola (the village limit of Egodagoda), part of Peelledepelle Ela (the village limit of Wekumburugoda), the village limits of Wekumburugoda and Wekumbura.

South: The village limit of Matpetta *alias* Matpettigoda;

West: The village limit of Kalukanda, part of Gansabhawa Path (the village limit of Kalukanda), the village limit of Kalukanda, the village limit of Kalukanda.

Block Survey Village Plan No. 855

Block Survey Village Plan No. 855		Extent	
Lot	Name of Land	A.	R. P.
1	(Gansabhawa Path)	0	0 5
2	Rama-arawe Dola (half area)	0	1 23
4	Peelladepelle Ela (Do.)	0	0 29
5	(Irrigation channel)	0	0 10
6	Amunegodahena <i>alias</i> Divurapuyayehena, Bandarahena, Kindalyegodahena, Rama-arawegodahena	3	0 15
7	Divurapuyayewatta	1	2 22
8	(Gansabhawa path—half area)	0	0 7
9	Bandarahena, Divurapuyayehena	2	0 7

Block Survey Village Plan No. 854		Extent	
Lot	Name of Land	A.	R. P.
11	Bandarahenedeniya	0	0 35
13	Meegaha-arawekumburedeniya	1	0 35
14	(Gansabhawa path)	0	0 11
16	Meegaha-arawewattehena	0	1 18
17	Meegaha-araweadahawatta	0	2 25
18	(Gansabhawa path—half area)	0	0 8
19	(Do.)	0	0 16
20	Rathuralagehena, Mahakolongahahena, Galaudahena, Ellemandiyehena, Paragahamulahena, Kadawatehena, Bogahahena	13	2 10
21	Diulella Ela (half area)	0	0 31
22	Pinnaketiye Ara (dry)	0	0 8
23	Pinnaketiyehena	1	0 32
	Total	25	0 27

Ratnapura S. O. 31—1950

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,565 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Wekumbura in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Kalukandugama and Wekumburugoda.

East: The village limit of Wekumburugoda;

South: Part of Diulella Ela (the village limit of Dessepota);

West: The village limit of Kalukandugama.

Block Survey Village Plan No. 856

Block Survey Village Plan No. 856		Extent	
Lot	Name of Land	A.	R. P.
1	Wewagawahena, Godawattehena	1	3 25
3	Galemulawatta	0	2 21
4	Wewagawawatta	1	1 4
5	Gamewatta	2	1 10
6	Ellemandiyehena	0	2 14
7	Diulella Ela (half area)	0	0 8
	Total	6	3 2

Ratnapura S. O. 32—1950

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,566 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

**Schedule**

The following lots situated in the village of Wekumburugoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Rama-arawe Dola (the village limit of Egodagoda);

East and South: Part of Walakada Ara (the village limit of Dessepota);

West: The village limits of Wekumbura and Kalukandugama, part of Peelladepelle Ela (the village limit of Kalukandugama).

Block Survey Village Plan No. 857		Extent	
Lot	Name of Land	A. R. P.	
1	Peelladepelle Ela (dry; half area)	0 0 29	
2	Rama-arawe Dola (half area)	0 1 32	
3	Gammamamehena	0 0 16	
5	(Foot-path)	0 0 4	
6	(Do.)	0 0 1	
6½	Alutgederawattagodahena, Galapallewattahena, Pansalewattahena, Kongahagodehena	2 2 15	
7	Pansalewatta	0 2 6	
8	Walakada Ara (half area)	0 1 23	
11	Pataellamandiyewatta	1 1 23	
12	Diulelle Ela (half area)	0 0 13	
Total		5 3 2	

Ratnapura S. O. 33—1950

**LAND SETTLEMENT ORDINANCE****Settlement Notice No. 2,567 (Ratnapura)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

**Schedule**

The following lots situated in the village of Dessepota in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Diulelle Ela (the village limit of Wekumburugoda), part of Walakada Ara (the village limit of Wekumburugoda), part of Rama-arawe Dola (the village limit of Egodagoda);

East: The village limit of Helliwatugoda, part of Gederakumbure Ara (the village limit of Kewalagala);

South: The village limit of Urawala;

West: The village limit of Matpetta *alias* Matpettigoda, part of Diulelle Ela (the village limits of Matpetta *alias* Matpettigoda and Kalukandugama), part of Diulelle Ela (the village limit of Wekumbura);

Block Survey Village Plan No. 858.

Block Survey Village Plan No. 858.		Extent	
Lot	Name of Land	A. R. P.	
1	Rama-arawe Dola (stream; half area)	0 1 1	
2	Karagasodehena	0 1 15	
4	Depellewatta	1 1 5	
5	Godakumburewatta	1 1 34	
7	Walakada Ara (stream; half area)	0 1 23	
8	— (Foot-path)	0 0 14	
9	Mahaberiyaagodahena	0 2 16	
11	— (Foot-path)	0 0 1	
13	Kammalwattahena	0 1 16	
14	Kammalwatta	0 1 37	
15	Ellandewatta	2 0 39	
16	Ehelagahahena, Pahalawattahena	1 2 20	
17	Bandarawatta	1 1 27	
18	Udahawatta	0 1 32	
20	Galamullehena, Morawattahena, Pahaladik-hena, Dikhena, Mirishena, Koswattahena, Galmullehena	14 3 4	
21	Panugallhenemukalana	4 1 20	
22	Nikattemadahena, Nikattemandiyahena	9 2 1	
23	Walakada Ara (stream)	1 0 18	
24	Pahalawalakada-arawedeniya	1 1 14	
25	Amittillanketiyehehena, Konkandamandiyehena, Peellagawahena, Marawehena, Bogahahena	12 0 16	
26	Diulelle Ela (stream; half area)	0 1 28	
27	(Do.) (stream)	0 0 12	

Block Survey Village Plan No. 859.		Extent	
Lot	Name of Land	A. R. P.	
28	Peellagawahena	1 1 9	
29	Diggala	4 2 27	
30	Egodahawattahena	2 0 1	
33	Ehelagahahena	1 1 13	
34	Ebelagahawatta	0 3 31	
36	Kongahahena	2 1 28	
37	Kudagewatta	1 2 2	
39	Kudagewattemukalana, Murungawattemukalana, Diulelleemukalana, Tarandagolle-mukalana, Nayawettichchenemukalana, Dumbulehenemukalana, Peellagalemukalana	40 3 18	
40	Mukalanhena	1 1 6	
41	Muttettuwehenepatana, Medawetahirepatana	3 2 2	
42	Medawetahirehena, Pupulehena, Mukalanhena	7 0 24	
43	Muttettuwehena	4 1 29	
44	Tarandagolleemukalana, Muttettuwehenemukalana, Gulanawattuellemukalana	59 1 35	
45	Tarandagollepatana	3 3 22	
46	Gederakumbure Ara (stream; half area)	0 1 39	
47	Muduntalawepatana	2 2 8	
Total		192 2 7	

Ratnapura S. O. 34—1950

**LAND SETTLEMENT ORDINANCE****Settlement Notice No. 2,568 (Ratnapura)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

**Schedule**

The following lots situated in the village of Egodagoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North and East: Part of Katupat Oya (the village limits of Mahawelgoda and Mullegama);

South: Part of Rama-arawe Dola (the village limits of Helliwatugoda, Dessepota and Wekumburugoda);

West: Part of Rama-arawe Dole (the village limit of Kalukandugama) part of Gansabhawa Path (the village limit of Udagan-goda) the village limit of Udagan-goda.

Block Survey Village Plan No. 859.

Block Survey Village Plan No. 859.		Extent	
Lot	Name of Land	A. R. P.	
1	Gansabhawa path (half area)	0 0 12	
2	Pansalehena	1 1 3	
3	— (Irrigation channel)	0 0 7	
4	Pansalehena	0 1 16	
5	Katupat Oya (half area)	1 2 17	
6	Koskanuwegoda	0 1 30	
8	Warawatta	1 3 19	
9	Usangodawatta	3 0 16	
10	Kahatagasawatta	0 2 30	
12	— (Foot-path)	0 0 12	
13	Pansalehena	0 2 16	
14	Usangodawatta	16 0 8	
16	Rama-arawe Dola (half area)	1 0 35	
Total		27 1 22	

Ratnapura S. O. 35—1950

**LAND SETTLEMENT ORDINANCE****Settlement Notice No. 2,569 (Ratnapura)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Mullegama in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Telandriya in Helauda Palata;  
East: The village limits of Telandriya and Mahawalatenna in Helauda Palata, the village limit of Arawegoda;

South: Part of Katupat Oya (the village limit of Helliwatugoda);

West: Part of Katupat Oya (the village limit of Egodagoda) the village limit of Mahawelgoda, part of Marandette Ara (the village limit of Mahawelgoda).

#### Block Survey Village Plan No. 860

Lot	Name of Land	Extent A. R. P.
1 ..	Marandette Ara (half area) ..	0 1 21
2 ..	Andakadehelemukalana ..	10 1 7
3 ...	— (Gansabhawa path) ..	0 0 18
4 ..	Andakadehelemukalana ..	3 0 4
5 ..	— (Gansabhawa path) ..	0 0 8
6 ..	Andakadehelemukalana ..	8 1 21
7 ..	Andakadehelemukalana, Mahaheneatura, Kahatawellandemukalana ..	9 1 37
8 ..	Hawarigaltalawa ..	11 2 37
9 ..	Maraketiyehehena ..	0 0 36
10 ...	Kahatawellanduhenyaya ..	5 0 10
11 ..	Pansalehena, Maragahahena, Mahahena, Muttetuhena, Kongahahena, Miriskortuwa ..	13 0 20
12 ...	— (Irrigation channel) ..	0 0 27
13 ..	Kitulagalawattahena, Ellemandiyewatta, Ellemandiyehena, Pansalewatta ..	6 0 39
14 ..	— (Irrigation channel) ..	0 0 2
15 ...	Hal dola (half area) ..	2 1 6
16 ..	— ( Do. ) ..	0 0 37
17 ...	Andakadehelemukalana ..	0 1 35
20 ..	— (Irrigation channel) ..	0 0 3
24 ..	— (Gansabhawa foot-path) ..	0 0 22
25 ..	Kahatawellandewatta ..	0 2 39
30 ..	Katupat Oya (half area) ..	1 1 7
	Total ..	73 1 36

#### Ratnapura S. O. 36—1950

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No. 2,570 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Arawegoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Mahawalatenna in Helauda Palata;  
East: The village limit of Kewalagala, part of Anguruwalehena Ara (the village limit of Kewalagala);

South: Part of Katupat Oya (the village limit of Helliwatugoda);

West: The village limit of Mullegama.

#### Block Survey Village Plan No. 861

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Moraketiyehehena ..	0 0 30
2 ..	Hawarigaltalawa ..	2 1 33
3 ..	Kahatawellandemukalana, Atuwebandehemukalana, Moraketimukalana, Kehelelemukalana, Polamure-ellemukalana ..	18 1 16
4 ...	Ratgaltalawa ..	2 0 17
5 ..	Anguruwalehena Ara (dry; half area) ..	0 1 7
6 ..	Atuwebandehena, Bandarahena, Gammasanahena, Apalehena, Kolongahahena, Godadehigahamandiya, Itthagalehena, Kogahamandiyehena, Makulgahahena, Desakarahena, Bogahahena, Edandeyatahena, Siyambalagahakoratuwa, Maluwebandehena, Heenasweddumehena ..	41 1 1
7 ..	Kogahamandiyemukalana ..	2 0 22
8 ...	Kahatawellanduhenyaya ..	11 0 33
9 ..	Ehalagahawatta ..	2 1 13
11 ..	Katupat Oya (half area) ..	1 1 17
15 ...	— (Foot-path) ..	0 0 2
16 ..	Makulgahahena ..	1 2 4
17 ..	— (Gansabhawa road) ..	0 3 22
18 ..	Indiktiyehehena, Gamehena, Bogahahena ..	5 0 22
	Total ..	89 0 39

#### Ratnapura S. O. 37—1950

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No. 2,571 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Helliwatugoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Rama-arawe Dola (the village limit of Egodagoda), Part of Katupat Oya (The village limits of Mullegama and Arawegoda);

East: Part of Gederakumbure Ara (the village limit of Kewalagala);

South: The village limit of Dessepota;

West: The village limit of Dessepota.

#### Block Survey Village Plan No. 862

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Rama-arawe Dola (stream; half area) ..	0 0 13
2 ...	Katupat Oya ( Do. ) ..	1 3 5
3 ...	Meegahawatta ..	0 3 13
4 ..	— (Foot-path) ..	0 0 22
5 ...	Gamehena, Medihena, Kongahahena, Mahahena, Bakmigahamandiyehena, Arawehena, Bandarahena, Pansalehena, Keenagahayatawalehena, Kolongahahena, Raturalagehena, Lokgehena, Tennapitahena, Dambehena, Ketakellehena, Kinitulangalehena ..	44 3 16
8 ...	Bandarawatta ..	0 3 25
9 ...	Mahahenewatta ..	0 2 26
10 ...	Pathirajagahakoratuwa ..	0 1 35
11 ...	Alutwatta ..	1 0 14
12 ...	— (Foot-path) ..	0 0 27
15 ...	Govindagehena, Mahahena, Bogahahena, Pansalehena, Gedumbagollehena, Kongahahena, Minimaruhena, Diggalehena, Andamandiyehena, Neraluwemandiyehena, Weeragahahena, Mugunagawahena ..	42 3 6
16 ..	Gedarakumbure Ara (stream; half area) ..	0 3 5
17 ...	Mahahenemukalana ..	6 3 25
	Total ..	101 1 32

#### Ratnapura S. O. 38—1950

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,572 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABHEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE. (a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Kewalagala in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa all of which lots fall within the boundaries:—

North: The village limit of Mahawalatenna in Helauda Palata, the village limit of Kanattewatugoda;

East: The village limit of Kanattewatugoda, part of Lasgale Ara (the village limit of Kanattewatugoda), part of Katupat Oya (the village limit of Welewatugoda), the village limit of Welewatugoda;

South: The village limits of Welewatugoda, Yatipasgamuwa and Hewandeniya;

West: The village limit of Urawala, part of Gedarakumbure Ara (the village limits of Dessepota and Hellwatugoda), part of Anguruwalehena Ara (the village limit of Arawegoda), the village limit of Arawegoda.

## Block Survey Village Plan No. 863

Lot	Name of Land	Extent A. R. P.
1	Rukattanetalawa, Bellimaliyadde-ela (contains Dalukgala Trig.)	33 1 37
2	Moraketimukalana, Ratgaltalawa, Anguruwalehenemukalana, Polamure-ellemukalana, Morahenemukalana, Lasgalemukalana, Bellimaliyadde-ellemukalana	57 0 3
3	Anguruwalehena Ara (dry; half area)	0 1 7
4	Anguruwalehena	4 2 23
5	(Do.)	4 0 15
6	Mala Dola (dry)	0 0 11
7	— (Foot-path)	0 1 0
8	Morahenemukalana	1 3 24
9	Morahena	13 0 32
10	Mala Dola (dry)	0 0 18
11	Lasgale Ara (dry; half area)	0 0 38
12	Katupat Oya (half area)	0 0 13
13	Katupat Oya	5 0 38
14	Morahena, Kanateriyaneagodahena	6 3 10
15	— (Irrigation channel)	0 0 6
17	Tennehena	0 1 24
18	Galemukalana	1 3 6
19	— (Irrigation channel)	0 0 13
21	Kologasmandiyehena, Dambehena, Dikwallehena, Malwelhena, Karambalketiye-hena, Karametiye-hena, Nikagollehena, Marawehena, Kologahahena, Palleda-palchena, Munkotuwa, Ambagaswatta	37 2 11
22	Gederakumbure Ara (half area)	1 1 4
24	Lindagawahena	3 3 33
25	Hagala (rock)	14 1 12
26	Palledepalehena, Narangahahena, Tenne-pita-hena, Palugoderahena, Ebalagahahena, Godakumburehena, Talagawahattchena, Nikagollehena, Marawehena, Kologaha-hena, Kolonketiye-hena, Pattiamandiyehena, Ambagaswatta	38 1 23
27	Dchigahahenewatta	1 1 39
28	Kosgahawatta	1 2 2
29	Palugoderahenenwetichcha Ara	0 2 35
30	Dambagahamandiya, Thimbolketiye-hena, Kewalagalahena, Mahakongahahena	11 2 6
31	Wahalnugehena	2 1 21
32	Wahalnuga Ara	2 1 37
34	— (Foot-path)	0 1 21
36	Madugahahenemukalana, Katuwemukalana	7 0 34
37	Heleyaya, Ambagahahena, Serugollehena, Dambehena, Ambagaswatta, Madugaha-hena	29 2 25
38	Gedera Ara (dry)	0 0 6
39	Katuwemukalana, Minimaruhela	11 2 30
40	Minimaruhelenwetichcha Ara	2 0 9
41	Katuwemukalana, Mmmimaruhela	24 3 31
42	Katuwemukalana, Minimaruhela	189 2 0
43	Katuwetalawa	2 1 25

Lot	Name of Land	Extent A. R. P.
44	Kudatalawehena	0 3 7
45	Wahalnuga Ara	0 0 8
46	Liaddehena, Dadagollehena, Kudatalawe-hena	5 1 20
47	Minimaruhela	10 0 9
48	Liaddehena	2 2 6
49	Gorukgashelenwetichcha Ara	2 1 6
50	Nindahena, Tambigehena	7 1 39
51	Galgahenemukalana, Hagalamukalana, Mimi-maruhela, Lindagawahenemukalana, Gorok-gahalemukalana, Gorukgahahenemukalana	139 1 30
52	Tambigehena	1 2 4
53	Bandarahena alias Paragahamulahena	3 0 27
Total		684 3 38

Ratnapura S. O. 39—1950.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,573 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABHEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Kanattewatugoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Mahawalatenna in Helauda Palata, East: The village limit of Nikalandugoda, part of Mala Dola (the village limit of Nikalandugoda);

South: Part of Katupat Oya (the village limit of Welewatugoda);

West: Part of Lasgale Ara (the village limit of Kewalagala), the village limit of Kewalagala.

## Block Survey Village Plan No. 864

Lot	Name of Land	Extent A. R. P.
1	Laasgale Ara (dry, half area)	0 0 38
2	Laasgalemukalana, Rukattanetalawa, Bellimaliyadde ela, Annakkagalemukalana, Laasgaleatura	89 1 3
3	Mala Dola (dry, half area)	0 0 20
4	— (Irrigation channel)	0 0 8
5	Pansalehena, Kanattewatta, Annakkagale-hena, Pansalewatta	9 0 22
7	— (Gansabhawatta)	0 0 17
9	Katupat Oya (half area)	2 0 24
Total		101 0 12

Ratnapura S. O. 40—1950

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,574 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABHEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.



(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Nikalandugoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Mahawalatenna and Pallelanda in Helapalle Palata;

East: The village limit of Owatura, Part of Mala Dola (the village limit of Owatura), the village limit of Yatimalkaduwa Pahalagama;

South: Part of Katupat Oya (the village limits of Belimaliyadda and Welewatugoda);

West: Part of Mala Dola (the village limit of Kanattewattugoda), the village limit of Kanattewattugoda.

#### Block Survey Village Plan No. 865

Lot	Name of Land	Extent A. R. P.
1	Annakkagalemukalana, Linnaketiya, Bebilehelemukalana, Owaturaella, Yatimalkaduwehena, Dambuellaehena, Behmallyaddekele, Belimaliyadde-ella	181 0 7
2	Mala Dola (dry, half area)	0 0 21
3	Katupat Oya (half area)	3 1 34
4	Manankoratuwa, Kirillagaha-arehena, Linnaketiyehehena, Kumbukgahamendiya, Heenarangahamendiya, Batalakoratuwa	18 0 24
5	Kirillagaha Ara (Dry)	0 0 27
7	— (Irrigation channel)	0 0 8
9	Batalakoratuwa	1 0 23
9	Mala Dola (dry, half area)	0 0 20
Total		204 1 4

Ratnapura S. O. 41—1950

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,375 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Belimaliyadda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Katupat Oya (the village limit of Nikalandugoda);

East: The village limits of Yatimalkaduwa, Pahalagama and Yatimalkaduwa Udahagama;

South: The village limit of Welewatugoda;

West: The village limit of Welewatugoda.

#### Block Survey Village Plan No. 866

Lot	Name of Land	Extent A. R. P.
2	Katupat Oya (half area)	3 1 7
4	— (Gansabhawa path)	0 0 4
5	Dematagahamada	0 1 13
6	— (Stream, dry)	0 0 18
7	Yatimalkaduwelemukalana, Dematagahamada	4 1 28
8	Yatimalkaduwelemukalana	4 0 17
9	— (Irrigation channel)	0 0 9
10	Yatimalkaduwelemukalana, Dematagahamedamukalana, Brahakmansellemukalana	11 1 14
11	Unawinnehena, Tennepitamendiya	10 0 26
12	— (Gansabhawa path)	0 0 33
13	Dematagahamada (cemetery)	1 0 27
14	Ranawarakoratuwa	2 2 28

Lot	Name of Land	Extent A. R. P.
15	Dematagahamada, Dematagahamedahena	3 1 23
17	Maha Ela (Irrigation channel)	0 0 18
18	Pahaloslahekoratuwehena, Pahaloslahekoratuwa, Alutwatta, Pahaloslahehena	4 0 26
21	— (Gansabhawa path)	0 0 11
22	Galegederawatta	1 0 19
24	— (Foot-path)	0 0 5
25	Meegaha-arawa, Meegaha-arawehena	1 0 19
Total		47 3 25

Ratnapura S. O. 42—1950

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,376 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 23rd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 25th day of April, 1950.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Welewatugoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Katupat Oya (the village limits of Kanattewattugoda and Nikalandugoda), the village limit of Belimaliyadda;

East: The village limit of Yatimalkaduwa Udahagama, part of Tittewel Ara (the village limits of Yatimalkaduwa Udahagama and Yatipagamuwa);

South: The village limit of Yatipagamuwa, part of Welewatugoda Ara (the village limit of Yatipagamuwa), the village limit of Yatipagamuwa;

West: The village limit of Kewalagala.

#### Block Survey Village Plan No. 867

Lot	Name of Land	Extent A. R. P.
1	La-aswaleatura, Katuwemukalana	5 3 28
2	— (Irrigation channel)	0 3 31
4	Mala Dola (dry)	0 0 14
7	— (Gansabhawa path)	0 0 14
8	Heenarawa	2 2 33
9	Katupat Oya (half area)	2 1 24
12	Kottuwa, Heenarawa, Kohombakoratuwa, Asweddumekoratuwa, Meegaha-arawehena, Godakumburehena	5 2 2
14	Tennepitamendiya, Kolongahahena, Kalagahahena, Gammasanwatta, Kurullangalahena, Poroldamaneketiya, Godakumburewatta, Kolongahamendiya, Kottuwa, Galwetehena, Kekunehena, Dambehena, Tennepitahenu	69 0 26
17	Ga-alewatta	1 2 4
21	Gamagehena, Debakomehena, Marawehena, Walauwatta, Nikaketiya, Nohoremendiya	24 0 38
22	— (Foot-path)	0 1 16
25	Gedera Ara (dry)	2 1 1
26	Lindagawahena	2 3 6
27	Uralindawatta	1 3 3
28	Katuwemukalana	1 3 2
29	Nohoremendiya	3 3 6
30	Ga-alegodahinna	25 0 12
31	( Do. ) (rock reservation for Trig.)	0 0 1
32	Ga-alegodahinne (rock)	99 1 14
34	Welewatugoda Ara	2 3 22
35	Katuwemukalana, Welewatugodaareemukalana, Welewatugodaaregodemukalana	7 2 32
36	Katuwemukalana	3 2 25
37	Katuwemukalana, Welewatugodaareemukalana (contains steep rock)	155 1 30
38	Welewatugoda Ara (half area)	0 2 17
39	Nahadanduhinna, Nahadanduhennepatana, Welewatugodaareemukalana	57 0 10
40	— (Gansabhawa path)	0 1 7
41	Nahadanduhinna, Tittewelaregodemukalana	30 0 27
42	Tittewelara (half area)	1 1 7
Total		508 3 12

Ratnapura S. O. 43—1950

## Final Orders

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Order No. 411 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance, was duly published in the *Gazette* No. 8,138 of August 2, 1935, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Halpe (part of) in the Talapitigampattu of the Kadawata Korale of the Ratnapura District, in the Province of Sabaragamuwa and described as lots 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 13, 14, 15, 16, 18, 19, 20, 21, 23, 24, 27, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 47, 48, 49, 51, 52, 56, 57, 58, 59, 60, 63, 65, 66, 67, 68, 69, 71, 72, 73, 75, 76, 80, 82, 85, 86, 87, 89, 90, 92, 94, 95, 96, 98, 99, 100, 101, 105, 108, 109, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 122, 124, 130, 131, 138, 141, 143, 144, 145, 146, 147, 151, 153, 156, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 174, 176, 177, and 178 in block survey preliminary plan No. 649 (vid Settlement Notice No. 1,127):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this Eleventh day of February, 1950.

S. L. DE SILVA,  
Assistant Settlement Officer.

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks: (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
2	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
5	179	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
5	180	0 1 5	S 19,266	5 (4) (c)	(1) Attanayaka Mudiyanse- Bandara Menike of Halpe and (2) Attanayaka Mudiyanse- Menike of Nelliwala	Settled in undivided shares of one-half each	Ratnapura	D 73	130
5	181	0 1 5	S 19,303	5 (4) (c)	Jalaggewatte Gamaralalage Kiri- banda alias Punchirala of Halpe	—	Ratnapura	D 73	131
5	182	1 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
6	183	1 2 7	S 19,309	5 (4) (c)	Jalaggewatte Gamaralalage Mudali- hamy of Halpe	—	Ratnapura	D 73	132
6	184	1 1 14	S 19,269	5 (4) (c)	Pattiyakumbura Kankanamalage Ratranhamy of Halpe	—	Ratnapura	D 73	133
6	185	0 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
6	186	1 1 11	S 19,270	5 (4) (c)	Dodampe Kankanamalage Podi Nona of Uggalkaltota	—	Ratnapura	D 73	134
6	187	3 2 20	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	2 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 2 19	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 3 13	—	5 (1)	The Crown	—	—	—	—
11	188	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
11	189	0 1 16	S 19,271	5 (4) (c)	Kekiriwatte Rallaye Ran Menika of Halpe	—	Ratnapura	D 73	135
11	190	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 2 8	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 2 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
16	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	1 0 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
23	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
24	260	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
24	261	0 1 34	S 19,282	5 (4) (c)	(1) Attanayaka Mudiyanse- H n Mudiyanse, (2) Attanayaka Mudiyanse- Dingiri Menika, (3) Attanayaka Mudiyanse- Bandara Menika, and (4) Attana- yaka Mudiyanse- Podi Menike, all of Halpe	Settled in undivided shares of one- fourth each	Ratnapura	D 73	136
24	262	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
24	263	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
24	264	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
24	265	0 0 5	S 19,282	5 (4) (c)	(1) Attanayaka Mudiyanse- Heen Mudiyanse, (2) Attanayaka Mudi- yanse- Dingiri Menika, (3) Attanayaka Mudiyanse- Bandara Menika, and (4) Attanayaka Mudiyanse- Podi Menika, all of Halpe	Settled in undivided shares of one- fourth each	Ratnapura	D 73	136
24	266	0 0 27	S 19,280	5 (4) (c)	Withanage Suddappu of Halpe	—	Ratnapura	D 73	137
24	266½	0 0 22	S 19,267	5 (4) (c)	(1) Attanayaka Mudiyanse- Bandara Menike of Halpe and (2) Attanayaka Mudiyanse- Menike of Nelliwala	Settled in undivided shares of one-half each	Ratnapura	D 73	138
27	191	1 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
27	191½	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
27	192	0 2 9	S 19,152	5 (4) (c)	(1) Kukulage Albert Perera, (2) Kukulage Stephen Perera, (3) Kukulage Ros Ind Nona, (4) Ku- kulage Edmund Perera, (5) Kuku- lage Podihamine, and (6) Kuku- lage Eslin Nona, all of Halpe	Settled in undivided shares of one-sixth each	Ratnapura	D 73	139
27	193	0 1 21	S 19,186	5 (4) (c)	(1) Atukoralalage Kiri Appuhamy of Kalupahana, (2) Atukoralalage Kiri Banda of Halpe, and (3) Atukoralalage Mutu Menika of Naluwala	Settled in undivided shares of one-third each	Ratnapura	D 73	140
27	194	0 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—
27	195	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
27	196	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
27	197	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
27	198	0 0 19	S 19,154	5 (4) (c)	(1) Koslande Wijesundara Mudi- yanse- Punchi Banda, (2) Kos- lande Wijesundara Mudiyanse- Ukku Menika, both of Halpe, and (3) Koslande Wijesundara Mudi- yanse- Siyatu of Koslande	Settled in undivided shares of one-third each	Ratnapura	D 73	141

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
		A. R. P.							
27	199	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
27	200	0 2 23	S 19,155	5 (4) (c)	(1) Koslande Wijesundara Mudiyanse- laye Puchi Banda, (2) Kos- lande Wijesundara Mudiyanse- laye Ukku Menika, both of Halpe, and (3) Koslande Wijesundara Mudi- yanse- laye Siyatu of Koslande	Settled in undivided shares of one-third each	Ratnapura D	73	142
27	201	0 3 4	S 19,300	5 (4) (c)	Ganewatte Don Karunasena of Halpe	Subject to the life interest of Budunwela Mudiyanse- laye Heen Menike of Halpe	Ratnapura D	73	143
27	202	0 2 19	S 19,157	5 (4) (c)	Galketiye Lekamalaye Dingiri Menika of Halpe	—	Ratnapura D	73	144
27	203	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	1 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
31	204	0 1 21	S 19,159	5 (4) (c)	Nawaratna Mudiyanse- laye Mutu Menike of Bandarawala, Kahatte- wela	—	Ratnapura D	73	145
31	204½	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
31	205	0 1 22	S 19,302	5 (4) (c)	Weerakoon Mudiyanse- laye Heen Mudiyanse of Halpe	Subject to the life interest of Samarasinghe Mudiyanse- laye Heen Menike of Halpe	Ratnapura D	73	146
31	206	0 3 33	S 19,160	5 (4) (c)	Weerakoon Mudiyanse- laye Mudiyanse of Halpe	—	Ratnapura D	73	147
31	207	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
31	208	1 0 21	S 19,161	5 (4) (c)	(1) Weerakoon Mudiyanse- laye Mutu Menika, (2) Weerakoon Mudi- yanse- laye Puchi Menika, and (3) Weerakoon Mudiyanse- laye Ran Menika, all of Halpe	Settled in undivided shares of one-third each; subject to the life interest of Samarasinghe Mudiyanse- laye Heen Menike of Halpe	Ratnapura D	73	148
31	209	0 1 25	S 19,162	5 (4) (c)	Weerakoon Mudiyanse- laye Puchi Bande of Halpe	Subject to the life interest of Samarasinghe Mudiyanse- laye Heen Menike of Halpe	Ratnapura D	73	149
31	210	1 0 10	S 19,169	5 (4) (c)	Medagedara Ran Menika of Wangi- yakumbura in Dambawini Palata, Badulla District	—	Ratnapura D	73	150
31	211	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
31	212	1 0 89	S 19,277	5 (4) (c)	Jalagge- watte Appuhamy of Halpe	—	Ratnapura D	73	151
31	213	0 2 30	S 19,163	5 (4) (c)	(1) Kattadigedararallage Puchi Menika and (2) Kattadigedararallage Ran Menika, both of Galagama	Settled in undivided shares of one-half each	Ratnapura D	73	152
31	214	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 0 35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
33	—	0 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
34	215	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
34	216	0 3 26	S 19,306	5 (4) (c)	On the persons mentioned in note (a) below	Vide note (b) below	Ratnapura D	73	153
Note (a) :—(1) Atukoralalage Loku Menika of Halpe, (2) Atukoralalage Kiri Appuhamy of Kalupahana, (3) Atukoralalage Puchi Menika of Kalupahana, (4) Atukoralalage Kiri Banda of Halpe, (5) Atukoralalage Ran Menika of Malape, and (6) Atukoralalage Mutu Menika of Naluwala.									
Note (b) :—Settled in undivided shares of one-sixth each.									
34	217	0 2 17	S 19,164	5 (4) (c)	Koslande Wijesundara Mudiyanse- laye Puchi Banda of Halpe	—	Ratnapura D	73	154
34	218	0 3 29	S 19,156	5 (4) (c)	(1) Koslande Wijesundara Mudiyanse- laye Puchi Banda, (2) Kos- lande Wijesundara Mudiyanse- laye Ukku Menika, both of Halpe, and (3) Koslande Wijesundara Mudiyanse- laye Siyatu of Kos- lande	Settled in undivided shares of one-third each	Ratnapura D	73	155
34	219	0 2 32	—	5 (1)	The Crown	—	—	—	—
34	220	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	0 3 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
36	—	1 2 29	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
37	221	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
37	222	0 2 27	S 19,307	5 (4) (c)	On the persons mentioned in note (a) above	Vide note (b) above	Ratnapura D	73	156
37	223	1 0 3	S 19,190	5 (4) (c)	(1) Medawela Balahamillage Ran Menika, (2) Medawela Balahamillage Puchi Menika, (3) Medawela Balahamillage Appuhamy, (4) Medawela Balahamillage Dingiri Menika, and (5) Medawela Balahamillage Bandulahamy, all of Denagama	Settled in undivided shares of one-fifth each	Ratnapura D	73	157
37	224	0 2 20	S 19,165	5 (4) (c)	Halpe Atukoralalage Pinhamy of Denagama	—	Ratnapura D	73	158
37	225	1 2 2	S 19,187	5 (4) (c)	Galketiye Lekamalaye Mohottihamy of Halpe	—	Ratnapura D	73	159
37	226	0 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
37	227	0 1 0	S 19,170	5 (4) (c)	Medagedara Ran Menika of Wangi- yakumbura in Dambawini Palata, Badulla District	—	Ratnapura D	73	160
37	228	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
37	229	1 2 38	S 19,251	5 (4) (c)	Weerakoon Mudiyanse Heen Nilame of Budunwela	—	Ratnapura	D 73	161
37	230	0 3 16	S 19,272	5 (4) (c)	(1) Nawaratna Mudiyanse Jayasinghe of Ginigatgala, (2) Nawaratna Mudiyanse Dingiri Menike, (3) Nawaratna Mudiyanse Dharmadasa and (4) Nawaratna Mudiyanse Dharmaratna, all of Halpe	Settled in undivided shares of one-fourth each	Ratnapura	D 73	162
37	231	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	0 2 24	—	5 (1)	The Crown	—	—	—	—
39	232	2 1 3	S 19,274	5 (4) (c)	Seemampillai Peter of Mathagal, Pandateruppu as the executor of the Last Will of the late Dr. Joseph Ponniah Sabapathy	—	Ratnapura	D 73	163
39	233	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
40	460	0 0 30	S 22,786	5 (4) (c)	Seemampillai Peter of Mathagal, Pandateruppu as the executor of the Last Will of the late Dr. Joseph Ponniah Sabapathy	—	Ratnapura	D 73	164
40	461	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
40	235	0 3 2	S 19,274	5 (4) (c)	Seemampillai Peter of Mathagal, Pandateruppu, as the executor of the Last Will of the late Dr. Joseph Ponniah Sabapathy	—	Ratnapura	D 73	163
40	236	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	2 0 20	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
47	267	0 0 2	S 19,280	5 (4) (c)	Withanage Suddappu of Halpe	—	Ratnapura	D 73	137
47	268	0 0 1	S 19,282	5 (4) (c)	(1) Attanayaka Mudiyanse Heen Mudiyanse, (2) Attanayaka Mudiyanse Dingiri Menika, (3) Attanayaka Mudiyanse Bandara Menika, and (4) Attanayaka Mudiyanse Podi Menika, all of Halpe	Settled in undivided shares of one-fourth each	Ratnapura	D 73	136
47	269	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
47	270	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
47	271	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
47	272	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
47	273	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
47	274	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
47	275	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
48	276	0 2 30	S 19,158	5 (4) (c)	(1) Kukulage Albert Perera, (2) Kukulage Stephen Perera, (3) Kukulage Rosalind Nona, (4) Kukulage Edmund Perera, (5) Kukulage Podihamine, and (6) Kukula e Eslin Nona, all of Halpe	Settled in undivided shares of one-sixth each	Ratnapura	D 73	165
48	277	0 1 19	S 19,189	5 (4) (c)	(1) Atukoralalage Loku Menika of Halpe, (2) Atukoralalage Punci Menika of Kalupahana, and (3) Atukoralalage Ran Menika of Malape	Settled in undivided shares of one-third each	Ratnapura	D 73	166
48	278	0 3 0	S 19,191	5 (4) (c)	(1) Medawela Balahamillage Ran Menika, (2) Medawela Balahamillage Punci Menika, (3) Medawela Balahamillage Appuhamy, (4) Medawela Balahamillage Dingiri Menika, and (5) Medawela Balahamillage Bandulahamy, all of Denagama	Settled in undivided shares of one-fifth each	Ratnapura	D 73	167
48	279	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
48	280	0 1 0	S 19,192	5 (4) (c)	Attanayaka Mudiyanse Kiri Banda of Muttettuwagama	—	Ratnapura	D 73	168
48	281	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
48	282	0 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
48	283	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
48	284	0 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
48	285	24 2 2	—	5 (1)	The Crown	—	—	—	—
48	286	0 1 21	S 19,193	5 (4) (c)	Nawaratna Mudiyanse Sudu Menike of Ratkarawa	—	Ratnapura	D 73	169
48	287	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
48	288	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
48	289	1 2 12	S 19,301	5 (4) (c)	Ganewattege Don Karunasena of Halpe	Subject to the life interest of Budunwela Mudiyanse Heen Menike of Halpe	Ratnapura	D 73	170
48	290	0 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—
49	240	0 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
49	241	0 2 36	S 19,276	5 (4) (c)	(1) Nawaratna Mudiyanse Heen Menike of Ginigatgala, (2) Nawaratna Mudiyanse Ran Menike of Ginigatgala, (3) Nawaratna Mudiyanse Mutu Menike of Bandarawela, Kahattewela, (4) Nawaratna Mudiyanse Sudu Menike of Ratkarawa, (5) Amaratunga Mudiyanse Appuhamy, (6) Amaratunga Mudiyanse Sudu Bande, both of Ginigatgala, (7) Amaratunga Mudiyanse Dingiri Menike of Mallitta, Bandarawela, and (8) Amaratunga Mudiyanse Sudu Menike of Ginigatgala	Settled in undivided shares of one-fifth each to (1), (2), (3) and (4) and one-twentieth each to (5), (6), (7) and (8)	Ratnapura	D 73	171
49	242	0 3 7	S 19,166	5 (4) (c)	Weerakoon Mudiyanse Loku Menika of Kalupahana	—	Ratnapura	D 73	172

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
49	243	0	3	0	S 19,167	5 (4) (c)	(1) Nawaratna Mudiyanse- Punchirala, (2) Nawaratna Mudi- yanse- Kiri Bande, (3) Nawa- ratna Mudiyanse- Mudiyanse and (4) Nawaratna Mudiyanse- Siriwardena, all of Halpe	Settled in undivided shares of one-fourth each	Ratnapura D	73	173
49	244	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	—
49	245	0	2	4	S 19,168	5 (4) (c)	Pattiyakumbura Kankanamalage Heen Menika of Halpe	—	Ratnapura D	73	174
49	246	0	0	38	S 19,171	5 (4) (c)	Medagedara Ran Menika of Wangi- yakumbura in Dambawini Palata, Badulla District	—	Ratnapura D	73	175
49	247	0	3	37	S 19,304	5 (4) (c)	Jalaggewatte Gamaralalage Kiri- banda alias Punchirala of Halpe	—	Ratnapura D	73	176
49	248	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	—
49	249	0	0	19	S 19,278	5 (4) (c)	Jalaggewatte Gamaralalage Jamis Appuhamy of Halpe	—	Ratnapura D	73	177
49	250	0	1	10	S 19,279	5 (4) (c)	Jalaggewatte Gamaralalage Jamis Appuhamy of Halpe	—	Ratnapura D	73	178
49	251	0	0	25	—	5 (1)	The Crown	—	—	—	—
49	252	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	—
49	253	0	0	1	—	5 (1)	The Crown	—	—	—	—
49	254	0	0	9	S 19,279	5 (4) (c)	Jalaggewatte Gamaralalage Jamis Appuhamy of Halpe	—	Ratnapura D	73	178
49	255	0	0	3	—	5 (1)	The Crown	—	—	—	—
49	256	0	0	9	S 19,280	5 (4) (c)	Withanage Suddappu of Halpe	—	Ratnapura D	73	137
49	257	0	1	1	S 19,281	5 (4) (c)	Mirihana Arachchige Engo Nona of Halpe	—	Ratnapura D	73	179
49	258	0	0	4	—	5 (1)	The Crown	—	—	—	—
49	259	0	0	4	—	5 (1)	The Crown	—	—	—	—
51	—	1	0	39	—	5 (1)	The Crown	—	—	—	—
52	315	0	0	23	—	5 (1)	The Crown	—	—	—	—
52	316	0	0	29	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
56	237	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	—
56	238	0	0	24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
56	239	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	0	2	29	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	5	1	11	—	5 (1)	The Crown	—	—	—	—
59	—	0	1	14	S 19,274	5 (4) (c)	Seemampillai Peter of Mathagal, Pandateruppu, as the executor of the Last Will of the late Dr. Jo- seph Ponniah Sabapathy	—	Ratnapura D	73	183
60	317	0	1	7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
60	318	0	0	12	—	5 (1)	The Crown	—	—	—	—
60	319	0	0	21	—	5 (1)	The Crown	—	—	—	—
63	386	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	—
63	387	0	1	3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
65	—	0	1	18	—	5 (1)	The Crown	—	—	—	—
66	—	0	1	21	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
67	—	0	2	11	—	5 (1)	The Crown	—	—	—	—
68	388	0	1	8	S 19,297	5 (4) (c)	Dissanayake Mudiyanse- Mahatmaya of Halpe	—	Ratnapura D	73	180
68	389	0	0	16	—	5 (1)	The Crown	—	—	—	—
69	390	0	1	13	—	5 (1)	The Crown	—	—	—	—
69	391	0	2	1	S 19,297	5 (4) (c)	Dissanayake Mudiyanse- Mahatmaya of Halpe	—	Ratnapura D	73	180
69	392	0	2	11	S 19,290	5 (4) (c)	On the persons mentioned in note (c)	Vide note (d) below	Ratnapura D	73	181

Note (c) — (1) Siriwardena Mudiyanse-  
lage Ran Banda, (2) Siriwardena Mudiyanse-  
lage Heen Menika, (3) Siriwardena Mudiyanse-  
lage Mutu Banda, (4) Siriwardena Mudiyanse-  
lage Podi Menika, (5) Siriwardena Mudiyanse-  
lage Dharnasena, and (6) Siriwardena Mudiyanse-  
lage Mutu Menika, all of Halpe

Note (d) — Settled in undivided shares of one-eighth each, subject to the life interest  
of Dissanayake Mudiyanse- Loku Menika of Halpe

69	393	0	3	12	S 19,239	5 (4) (c)	Ellevidanalage Dingiri Menika of Halpe	—	Ratnapura D	73	182
69	394	0	0	29	—	5 (1)	The Crown	—	—	—	—
71	403	0	0	9	—	5 (1)	The Crown	—	—	—	—
71	404	0	2	7	S 19,222	5 (4) (c)	Galketiye Lekamalage Kiri Bande of Halpe	—	Ratnapura D	73	183
71	405	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	—
71	406	0	0	14	—	5 (1)	The Crown	—	—	—	—
71	407	0	1	3	S 19,223	5 (4) (c)	Atukoralalage Loku Menika of Halpe	Subject to the life interest of Elle- vidanalage Dingiri Menika of Halpe	Ratnapura D	73	184
71	408	0	1	1	S 19,238	5 (4) (c)	Ellevidanalage Dingiri Menika of Halpe	—	Ratnapura D	73	185
71	409	0	0	32	—	5 (1)	The Crown	—	—	—	—
71	410	0	1	7	S 19,225	5 (4) (c)	Ellevidanalage Herathamy of Halpe	—	Ratnapura D	73	186
72	411	0	0	12	—	5 (1)	The Crown	—	—	—	—
72	412	0	1	3	S 19,226	5 (4) (c)	Ellevidanalage Herathamy of Halpe	—	Ratnapura D	73	187
73	—	0	0	26	—	5 (1)	The Crown	—	—	—	—
75	395	0	0	31	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
75	396	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	—
76	—	0	1	13	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
80	383	0	0	21	—	5 (1)	The Crown	—	—	—	—
80	384	0	1	7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
80	385	0	0	20	—	5 (1)	The Crown	—	—	—	—
82	320	0	1	11	—	5 (1)	The Crown	—	—	—	—
82	321	0	3	1	S 19,273	5 (4) (c)	Seemampillai Peter of Mathagal, Pandateruppu, as the executor of the Last Will of the late Dr. Jo- seph Ponniah Sabapathy	—	Ratnapura D	73	188
82	322	1	0	1	S 19,224	5 (4) (c)	Ellevidanalage Herathamy of Halpe	—	Ratnapura D	73	189
82	323	0	1	32	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
82	324	0 1 1	S 19,285	5 (4) (c)	Ellevidanilage Ratranhamy of Halwetitanna, Haldummulla	—	Ratnapura	D 73	190
82	325	0 3 18	S 19,308	5 (4) (c)	On the persons mentioned in note (a) above	Vide note (b) above	Ratnapura	D 73	191
82	326	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
82	327	1 1 11	S 19,310	5 (4) (c)	Jalaggewatte Gamaralalage Mudalihamy of Halpe	—	Ratnapura	D 73	192
82	328	0 2 7	S 19,240	5 (4) (c)	Helameda-arawe Lekamalage Punci Menika of Halpe	Subject to the life interest of Dissanayaka Mudiyanse-lage Dingiri Menika of Halpe	Ratnapura	D 73	193
82	329	0 2 3	S 19,241	5 (4) (c)	Halpe Saranatissa Thero of Saugatha Vidyalyaya, Panadure	Subject to the life interest of Dissanayaka Mudiyanse-lage Dingiri Menika of Halpe	Ratnapura	D 73	194
82	330	1 1 17	S 19,242	5 (4) (c)	Dodampe Kankanamalage Kirippuhamy of Halpe	—	Ratnapura	D 73	195
82	331	0 2 29	S 19,243	5 (4) (c)	Galketiye Lekamalaye Heen Menika of Iukpelessa in Kandepalle Korale	—	Ratnapura	D 73	196
12	332	0 1 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
82	333	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
82	334	1 0 2	S 19,244	5 (4) (c)	(1) Galketiye Lekamalaye Dingiri Menika of Halpe, (2) Galketiye Lekamalaye Heen Menika of Iukpelessa in Kandepalle Korale, (3) Galketiye Lekamalaye Mutu Menika <i>alias</i> Dingiri Menika of Bulatsinhala in Pasdun Korale, (4) Galketiye Lekamalaye Mohottihamy of Halpe, and (5) Galketiye Lekamalaye Ran Menika of Ratmalawinna	Settled in undivided shares of one-third each to (1) and (4), and one-ninth each to (2), (3) and (5).	Ratnapura	D 73	197
82	335	0 2 6	S 19,245	5 (4) (c)	Ellevidanilage Ranhamy of Halpe	—	Ratnapura	D 73	198
82	336	1 0 2	S 19,275	5 (4) (c)	Seernampillai Peter of Mathagal, Pandateruppu, as the executor of the Last Will of the late Dr. Joseph Ponniah Sabapathy	—	Ratnapura	D 73	199
82	337	2 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
85	310	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
85	311	0 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—
85	312	1 0 23	S 19,249	5 (4) (c)	(1) Galketiye Lekamalaye Mutu Menika <i>alias</i> Dingiri Menika of Bulatsinhala in Pasdun Korale and (2) Galketiye Lekamalaye Ran Menika of Ratmalawinna	Settled in undivided shares of one-half each	Ratnapura	D 73	200
85	313	1 1 19	S 19,158	5 (4) (c)	Galketiye Lekamalaye Dingiri Menika of Halpe	—	Ratnapura	D 73	201
85	314	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
86	296	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
86	297	1 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
86	298	0 2 0	S 19,194	5 (4) (c)	(1) Galagama Halige Kiri Baba and (2) Galagama Halige Rankiri, both of Halpe	Settled in undivided shares of one-half each	Ratnapura	D 73	202
86	299	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
86	300	0 2 0	S 19,196	5 (4) (c)	On the persons mentioned in note (e) below	Vide note (f) below	Ratnapura	D 73	203
<p>Note (e) :—(1) Ethimale Ukdanduwatte Kiribantha, (2) Ethimale Ukdanduwatte Siripina, (3) Ethimale Ukdanduwatte Punci Baba, (4) Ethimale Ukdanduwatte Punsiriya, (5) Ethimale Ukdanduwatte Kiri Baba, (6) Ethimale Ukdanduwatte Kiri Hatana, and (7) Ethimale Ukdanduwatte Pransina, all of Halpe</p>									
<p>Note (f) :—Settled in undivided shares of one-seventh each</p>									
87	293	1 1 16	S 19,196	5 (4) (c)	On the persons mentioned in note (e) above	Vide note (f) above	Ratnapura	D 73	203
87	294	1 1 29	S 19,194	5 (4) (c)	(1) Galagama Halige Kiri Baba and (2) Galagama Halige Rankiri, both of Halpe	Settled in undivided shares of one-half each	Ratnapura	D 73	202
87	295	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
89	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
90	—	0 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—
92	291	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
92	292	1 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
94	301	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
94	302	1 0 32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
95	—	3 2 12	—	5 (1)	The Crown	—	—	—	—
96	303	2 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—
96	304	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
96	305	0 1 11	S 19,283	5 (4) (c)	(1) Jalaggewatte Gamaralalage Mudalihamy and (2) Jalaggewatte Gamaralalage Kiribanda <i>alias</i> Punci Menika of Halpe	Settled in undivided shares of one-half each	Ratnapura	D 73	204
96	306	1 1 7	—	5 (1)	The Crown	—	—	—	—
96	307	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
96	308	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
96	309	2 0 4	S 19,284	5 (4) (c)	(1) Jalaggewatte Gamaralalage Mudalihamy and (2) Jalaggewatte Gamaralalage Kiribanda <i>alias</i> Punci Menika of Halpe	Settled in undivided shares of one-half each	Ratnapura	D 73	205
98	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
99	—	0 1 36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	—	1 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—
101	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
105	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
108	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
109	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks : (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
111	—	1 1	2..S 19,265..	5 (4) (c)	(1) Helameda-arawe Lekamalage Mohottihamy of Halpe, (2) Helameda-arawe Lekamalage Punchi Menika of Halpe, (3) Halpe Saranattissa Thero of Saugatha Vidyalaya, Panadure, (4) Helameda-arawe Lekamalage Ran Menika and (5) Helameda-arawe Lekamalage Mutu Menika, both of Halpe	Settled in undivided shares of one-fifth each; subject to the life interest of Dissanayaka Mudiyanse-lage Dingiri Menika of Halpe	Ratnapura D	73..	206
112	338	36 1	13..	5 (1)	The Crown	—	—	—	—
112	339	0 3 4	S 19,247..	5 (4) (c)	.. Nawaratna Mudiyanse-lage Mudiyanselage Ginigatgala	—	.. Ratnapura D	73..	207
112	340	0 3 1	S 19,248..	5 (4) (c)	.. Nawaratna Mudiyanse-lage Ran Menika of Ginigatgala	—	.. Ratnapura D	73..	208
112	341	0 2 28	S 19,250..	5 (4) (c)	(1) Galketiye Lekamalage Mutu Menika alias Dingiri Menika of Bulatsinhala in Pasdun Korale and (2) Galketiye Lekamalage Ran Menika of Ratmalawinna	Settled in undivided shares of one-half each	Ratnapura D	73..	209
112	342	0 2 3	S 19,188..	5 (4) (c)	.. Galketiye Lekamalage Mohottihamy of Halpe	—	.. Ratnapura D	73..	210
112	343	2 0 0	S 19,252..	5 (4) (c)	.. Weerakoon Mudiyanse-lage Heen Nilame of Budunwela	—	.. Ratnapura D	73..	211
112	344	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
112	345	0 3 7	S 19,253..	5 (4) (c)	.. Helameda-arawe Lekamalage Mohottihamy of Halpe	Subject to the life interest of Dissanayaka Mudiyanse-lage Dingiri Menika of Halpe	Ratnapura D	73..	212
112	346	0 3 4	S 19,254..	5 (4) (c)	.. Helameda-arawe Lekamalage Mutu Menika of Halpe	Subject to the life interest of Dissanayaka Mudiyanse-lage Dingiri Menika of Halpe	Ratnapura D	73..	213
112	347	0 2 8	S 19,246..	5 (4) (c)	.. Ellevidanalage Ranhamy of Halpe	—	.. Ratnapura D	73..	214
112	348	0 2 9	S 19,255..	5 (4) (c)	(1) Helameda-arawe Lekamalage Punchi Menika of Halpe and (2) Halpe Saranattissa Thero of Saugatha Vidyalaya, Panadure	Settled in undivided shares of one-half each; subject to the life interest of Dissanayaka Mudiyanse-lage Dingiri Menika of Halpe	Ratnapura D	73..	215
112	349	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
113	377	0 3 10	S 19,312..	5 (4) (c)	.. Helameda-arawe Lekamalage Ran Menika of Halpe	Subject to the life interest of Dissanayaka Mudiyanse-lage Dingiri Menika of Halpe	Ratnapura D	73..	216
113	378	0 1 32	S 19,197..	5 (4) (c)	.. On the persons mentioned in note (e) above	Vide note (f) above	.. Ratnapura D	73..	217
113	379	0 1 29	S 19,195..	5 (4) (c)	(1) Galagama Halige Kiri Baba and (2) Galagama Halige Rankiri, both of Halpe	Settled in undivided shares of one-half each	Ratnapura D	73..	218
113	380	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
113	381	0 3 29	—	5 (1)	The Crown	—	—	—	—
113	382	1 0 2	S 19,218..	5 (4) (c)	.. Ellevidanalage Appuhamy of Galagama	—	.. Ratnapura D	73..	219
114	—	0 2 8	—	5 (1)	The Crown	—	—	—	—
115	—	19 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
116	353	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
116	354	0 1 24	S 19,268..	5 (4) (c)	(1) Attanayaka Mudiyanse-lage Bandara Menika of Halpe and (2) Attanayaka Mudiyanse-lage Ran Menika of Nelliwala	Settled in undivided shares of one-half each	Ratnapura D	73..	220
116	355	0 2 13	S 19,172..	5 (4) (c)	.. Medagedara Ran Menika of Wangiyakumbura in Dambawini Palata, Badulla District	—	.. Ratnapura D	73..	221
116	356	0 2 3	S 19,257..	5 (4) (c)	(1) Kitulgasmulle Lekamalage Loku Menika of Halwetitenna, Haldummulla, (2) Kitulgasmulle Lekamalage Punchi Bande and (3) Kitulgasmulle Lekamalage Bandara Menika, both of Muttettuwegama	Settled in undivided shares of one-half to (1) and one-fourth each to (2) and (3)	Ratnapura D	73..	222
116	357	0 2 8	S 19,286..	5 (4) (c)	.. Ellevidanalage Ratranhamy of Halwetitenna, Haldummulla	—	.. Ratnapura D	73..	223
116	358	0 2 2	S 19,237..	5 (4) (c)	.. Ellevidanalage Dingiri Menika of Halpe	—	.. Ratnapura D	73..	224
116	359	1 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
117	360	1 2 11	S 19,305..	5 (4) (c)	.. Jalaggawatte Gamaralalage Kiribanda alias Punchi rala of Halpe	—	.. Ratnapura D	73..	225
117	361	1 0 4	S 19,287..	5 (4) (c)	.. On the persons mentioned in note (c) above	Vide note (d) above	Ratnapura D	73..	226
117	362	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
117	363	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
117	364	3 0 33	S 19,292..	5 (4) (c)	(1) Hakamuwa Gamaet rallaye Heen Nilame of Hakamuwa and (2) Hakamuwa Gamaet rallaye Heen Menika of Handapangoda	Settled in undivided shares of one-half each; subject to the life interest of Kuruppu Mudiyanse-lage Punchi Menika of Hakamuwa	Ratnapura D	73..	227
117	365	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
117	366	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks: (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
117	367	0 0 7	S 19,292	5 (4) (c)	(1) Hakamuwa Gamaet rallaye Heen Nilame of Hakamuwa and (2) Hakamuwa Gamaet rallaye Heen Menike of Handapangoda	Settled in undivided shares of one-half each; subject to the life interest of Kuruppu Mudi-yanselage Punchi Menika of Haka-muwa	Ratnapura D	73	227
118	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
119	368	0 1 0	S 19,292	5 (4) (c)	(1) Hakamuwa Gamaet rallaye Heen Nilame of Hakamuwa and (2) Hakamuwa Gamaet rallaye Heen Menike of Handapangoda	Settled in undivided shares of one-half each; subject to the life interest of Kuruppu Mudi-yanselage Punchi Menika of Haka-muwa	Ratnapura D	73	227
119	369	0 3 21	S 19,311	5 (4) (c)	(1) Kitulgasmulle Mudalihamy, (2) Lekamalaye Mohottihamy, (3) Ogodaarawe Wijeratna, (4) Kitulgasmulle Lekamalaye Punchi Menika, and (5) Kitulgasmulle Lekamalaye Ratranhamy, all of Halpe	Settled in undivided shares of one-fifth each	Ratnapura D	73	228
119	370	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
119	371	0 0 21	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
119	372	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
119	373	0 3 24	S 19,217	5 (4) (c)	(1) Kitulgasmulle Bande, (2) Kitulgasmulle Lekamalaye Heen Bande, and (3) Kitulgasmulle Lekamalaye Puchi Mahatmaya, all of Halpe	Settled in undivided shares of one-third each	Ratnapura D	73	229
119	374	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
119	375	1 0 0	S 19,293	5 (4) (c)	Dissanayake Mudiyansele Puchi Mahatmaya of Halpe	—	Ratnapura D	73	230
119	376	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
120	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
122	397	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
122	398	0 1 2	S 19,219	5 (4) (c)	Ellevidanalage Herathamy of Halpe	—	Ratnapura D	73	231
122	399	0 3 32	S 19,220	5 (4) (c)	Colomba Arachchige Dona Karunawathie Hamine of Tumbatenna	—	Ratnapura D	73	232
122	400	0 2 8	S 19,296	5 (4) (c)	Dissanayake Mudiyansele Puchi Mahatmaya of Halpe	—	Ratnapura D	73	233
122	401	0 2 3	S 19,221	5 (4) (c)	Kandatte Gamarallaye Dingirhamy of Halpe	—	Ratnapura D	73	234
122	402	2 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—
124	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
130	—	0 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
131	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
138	413	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
138	414	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
138	415	0 2 25	S 19,298	5 (4) (c)	(1) Kitulgasmulle Heen Menika, (2) Kitulgasmulle Lekamalage Dingiri Menika, both of Halpe, and (3) Kitulgasmulle Lekamalage Jayasundara of Udulwila, Tihawa	Settled in undivided shares of one-third each	Ratnapura D	73	235
138	416	1 0 29	S 19,299	5 (4) (c)	Weerasakera Mudiyansele Anadahamy of Halpe	—	Ratnapura D	73	236
138	417	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
138	418	0 2 25	S 19,228	5 (4) (c)	Kandatte Gamarallaye Mohottihamy of Halpe	—	Ratnapura D	73	237
138	419	0 2 23	S 19,227	5 (4) (c)	Kandatte Gamarallaye Silinduhamy of Halpe	—	Ratnapura D	73	238
138	420	0 2 25	S 19,230	5 (4) (c)	Kandatte Gamarallaye Mutu Menika of Halpe	—	Ratnapura D	73	239
138	421	0 2 38	S 19,235	5 (4) (c)	Kandatte Gamarallaye Ran Menika of Halpe	—	Ratnapura D	73	240
138	422	0 2 30	S 19,229	5 (4) (c)	Kandatte Gamarallaye Mohottihamy of Halpe	—	Ratnapura D	73	241
138	423	0 0 39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
138	424	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
138	425	0 2 25	S 19,231	5 (4) (c)	Kandatte Gamarallaye Kiri Mohotti of Halpe	—	Ratnapura D	73	242
138	426	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
138	427	1 0 28	S 19,232	5 (4) (c)	Weerasakera Mudiyansele Heen Menika of Galagama	—	Ratnapura D	73	243
138	428	1 0 8	S 19,233	5 (4) (c)	(1) Jayawickrama Wijesekera Sadiris Appuhamy and (2) Dona Babanona Ranasuriya, both of Halpe	Settled in undivided shares of one-half each	Ratnapura D	73	244
138	429	0 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
138	430	0 1 13	S 19,797	5 (4) (c)	(1) Puwakgahawala Muhandiramalage Kiriappuhamy and (2) Puwakgahawala Muhandiramalage Mutu Menika, both of Muttetuwegama	Settled in undivided shares of one-half each	Ratnapura D	73	245
138	431	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
138	432	0 0 27	S 19,798	5 (4) (c)	(1) Puwakgahawala Muhandiramalage Kiriappuhamy and (2) Puwakgahawala Muhandiramalage Mutu Menika, both of Muttetuwegama	Settled in undivided shares of one-half each	Ratnapura D	73	246
138	433	0 2 35	S 19,799	5 (4) (c)	Ilekuttige Silvester Fernando of Hunumulla, Beruwala	—	Ratnapura D	73	247
138	434	0 1 36	S 19,291	5 (4) (c)	On the persons mentioned in note (c) above	Vide note (d) above	Ratnapura D	73	248
138	435	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
141	—	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—



Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
		A. R. P.							
143	436	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
143	437	0 2 23	S 19,295	5 (4) (c)	Dissanayake Mudiyansele Punchi Mahatmaya of Halpe	—	Ratnapura D	73	249
143	438	0 2 23	S 19,289	5 (4) (c)	On the persons mentioned in note (c) above	Vide note (d) above	Ratnapura D	73	250
143	439	1 3 17	—	5 (1)	The Crown	—	—	—	—
144	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
145	—	1 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
146	—	2 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
147	—	0 3 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
151	—	1 2 8	—	5 (1)	The Crown	—	—	—	—
153	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
156	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
158	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
159	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
160	—	0 2 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
161	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
162	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
163	—	3 1 38	—	5 (1)	The Crown	—	—	—	—
164	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
165	350	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
165	351	0 2 1	S 19,256	5 (4) (c)	(1) Kandatte Gamarallaye Mohottihamy, (2) Kandatte Gamarallaye Kiri Mohotti, (3) Kandatte Gamarallaye Sihnduhamy, (4) Kandatte Gamarallaye Mutu Menka, (5) Kitulgasmulle Lekamalage Heen Menka, (6) Kitulgasmulle Lekamalage Dingiri Menka, all of Halpe, and (7) Kitulgasmulle Lekamalage Jayasundara of Uduwila, Tihawa	Settled in undivided shares of one-third to (1), one-sixth each to (2), (3) and (4), and one-eighth each to (5), (6) and (7)	Ratnapura D	73	251
165	352	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
166	—	0 2 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
167	—	0 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
168	440	1 2 26	—	5 (1)	The Crown	—	—	—	—
168	441	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
168	442	0 1 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
168	443	0 2 9	S 19,800	5 (4) (c)	Weerasekera Mudiyansele Loku Menka of Galagama	—	Ratnapura D	73	252
168	444	0 2 9	S 19,580	5 (4) (c)	Weerasekera Mudiyansele Kiri Banda of Harankahawa in Badulla District	—	Ratnapura D	73	253
168	445	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
168	446	0 2 0	S 19,294	5 (4) (c)	Dissanayake Mudiyansele Punchi Mahatmaya of Halpe	—	Ratnapura D	73	254
168	447	0 2 1	S 19,288	5 (4) (c)	On the persons mentioned in note (c) above	Vide note (d) above	Ratnapura D	73	255
168	448	1 0 33	S 19,801	5 (4) (c)	Weerasekera Mudiyansele Kiri Appuhamy of Halpe	—	Ratnapura D	73	256
168	449	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
168	450	0 2 37	—	5 (1)	The Crown	—	—	—	—
168	451	1 0 0	S 19,234	5 (4) (c)	(1) Jayawickrama Wijesekera Saruris Appuhamy and (2) Dona Babanona Ranasuriya, both of Halpe	Settled in undivided shares of one-half each	Ratnapura D	73	257
168	452	1 0 38	S 19,802	5 (4) (c)	(1) Kandatte Gamarallaye Kiri Mohotti, (2) Kandatte Gamarallaye Mutu Menka, (3) Kitulgasmulle Lekamalage Heen Menka, (4) Kitulgasmulle Lekamalage Dingiri Menka, all of Halpe, and (5) Kitulgasmulle Lekamalage Jayasundara of Uduwila, Tihawa	Settled in undivided shares of one-third each to (1) and (2), and one-ninth each to (3), (4) and (5)	Ratnapura D	73	258
168	453	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
168	454	1 3 2	S 19,236	5 (4) (c)	Kandattagamallage Ran Menka of Halpe	—	Ratnapura D	73	259
168	455	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
169	—	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
170	456	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
170	457	1 0 34	S 19,313	5 (4) (c)	Weerasekera Mudiyansele Loku Memka of Elakadurugamuwa	—	Ratnapura D	73	260
170	458	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
170	459	1 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
171	—	2 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
174	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
176	—	2 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
177	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
178	—	0 2 1	—	5 (1)	The Crown	—	—	—	—

## LAND SETTLEMENT ORDINANCE

## Certificate

It is hereby certified that the Governor has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 20th day of April, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

## LAND SETTLEMENT ORDINANCE

## Notification

IT is hereby notified for general information that the lot No. 32 appearing against sub-divisional lot No. 63 in the schedule to the Settlement Order No. 1,021 (Kurunegala) published at pages 574-576 of Part III (Lands) of the *Government Gazette* No. 10,050 of December 2, 1949, is a Printer's error and should read as lot No. 33.

Colombo, June 14, 1950.

C. B. P. FERREIRA,  
Settlement Officer.

## Land Sales by the Settlement Officer

## CENTRAL PROVINCE

**No. 14,457, S. O.**—The Settlement Officer will, on Thursday, August 10, 1950, at 9 30 a. m., at Galagedera, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Eight allotments of land situated in the Udapalata West Korale of the Tumpane Division of the Kandy District of the Central Province.

Lot	Name of Land	Block survey preliminary plan No. 19—Aludeniya Name of Claimant	Description	Extent	
				A.	R. P.
1	Thapothiangagawahena	(1) Atapattu Mudiyansele Ukku Banda	Coconut garden	0	3 17
60	Gonatennewatta	Atapattu Mudiyansele Sengurala	do.	0	3 27
132	Arambekumburehena	Arambakumburegedara Ukku Menika	Ditto and rubber	0	1 28
133	Do.	do.	Chena	1	0 0
134	Kalyalandehena	(1) Vedaralage Ukku Banda, (2) Arampath Mudiyansele Kahapathwela Dingirbanda of Aludeniya	do.	0	1 19
473	Kandewatta	Ekanayakagedara Dingiri Amma	Coconut garden	0	0 18
770	Kurukohotennehena	Aludeniya Vihare	Rubber	0	1 17
879	Kandehena	Dr. Walter Wijenaikie	Chena	0	2 34

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, June 14, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

**No. 14,458, S. O.**—The Settlement Officer will, on Tuesday, August 8, 1950, at 9.45 a. m., at Galagedera, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Two allotments of land situated in the Pallepatala Korale of Tumpane Division of the Kandy District of the Central Province.

Lot	Name of Land	Block survey preliminary plan No. 182—Rangomuwa Name of Claimant	Description	Extent	
				A.	R. P.
214	Udapiyangalahena	(1) R. M. Ranmenika of Etulgama, (2) R. M. Loku Menika of Pottepitaya, Menikdiwela, (3) R. M. Loku Banda of Yatigammana, Menikdiwela, (4) P. U. Bandaranayaka of Dehiwala, (5) D. B. Rathnayaka of Cloda Estate, Kaikawela, Matale, (6) John Rathnayaka of Gammulla, (7) Christopal Rathnayaka of Training College, Peradeniya, (8) Dingirimenuka, (9) Bisu Menika	Chena	0	3 38
177	Inthikadambehena, Inthikadambewatta	(1) Ihalawattegedara Etmalee and (2) Ihalawattegedara Dingiriya, both of Rangomuwa	do.	0	1 12

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo June 14, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

**No. 14,459, S. O.**—The Settlement Officer will, on Tuesday, August 8, 1950, at 9 a. m., at Galagedera, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. An allotment of land situated in the Pallepatala Korale of the Tumpane Division of the Kandy District of the Central Province.

Lot	Name of Land	Block survey preliminary plan No. 183—Dedunupitiya Name of Claimant	Description	Extent	
				A.	R. P.
140	Mahahenewatta	(1) Tikirimudiyansele Appuhamy of Welgodapola, (2) S. N. M. Ran Banda	Coconut garden	1	0 18

Upset price up to Rs. 100 per acre. Further information regarding this land can be obtained from the Settlement Officer, Colombo, and plan of it from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, June 14, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

**No. 14,460, S. O.**—The Settlement Officer will, on Tuesday, August 8, 1950, at 11 30 a. m., at Galagedera, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. An allotment of land situated in the Udapalata West Korale of the Tumpane Division of the Kandy District of the Central Province.

Lot	Name of Land	Block survey preliminary plan No. 196—Kingama Name of Claimant	Description	Extent	
				A.	R. P.
94	Heennehena	(1) Rathnayaka Mudiyansele Hatharakoralegedara Kirihamy of Kaluwana, Uduwa, Galagedera, (2) Rathnayaka Mudiyansele Hatharakoralegedara Kiri Banda, c/o U. M. A. Samael, Batuwatta, Galagedera	Garden	0	1 22

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, June 14, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

**No. 14,461, S. O.**—The Settlement Officer will, on Wednesday, August 9, 1950, at 9.30 a.m., at his office in Galagedara, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Eleven allotments of land situated in the Ganatapalata Korale of the Tumpane Division of the Kandy District of the Central Province.

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent	
				A. R. P.	P.
530	Ukdandukotuwewatta	Herath Mudiyansele Heen Amma, (2) heirs of ditto Kumaramenika	Gadren	0	0 13
577	Muttugehena	Ratnayaka Mudiyansele Punchi Amma	Chena	0	2 0
579	Muttugewatta	do	Garden	1	0 27
594	Galelehena	Rathnayaka Mudiyansele Appuhamy	Chena	0	1 24
607	Weliketiyehena	Wilbewegedara Punchirala, (2) Wilbewegedara Appuhamy, (3) Wilbewegedara Punchi Banda	Garden	0	1 0
609	Gedarawatta	Jayasekaramudiyansele Bogahagedara Dingiribanda	Chena	0	0 34
610	Galdattedambagahamulahena	L. A. Ewart	do.	1	0 0
639	Puhulwelkelehena	K. Kimhatham, (2) Stanley Hillman	Rubber	0	0 30
673	Tennehena	Henepola Mudiyanselegedara alias Herat Mudiyanselegedara Bandara Menike	do.	0	0 13
674	Do.	Wilbewegedara Appuhamy	do.	0	1 26
676	Do.	(1) Hrige Heratmudiyanselegedara Leelawathie, (2) ditto Chandrawathie, (3) Henepolagedara Loku Menka of Welwita, Pahalagama	do.	0	0 36

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, June 14, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

**No. 14,462, S. O.**—The Settlement Officer will, on Tuesday, August 8, 1950, at 11 a.m., at Galagedara, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown lands, in accordance with the regulations of Government regarding land sales. Two allotments of land situated in the Ganatapalata Korale of the Tumpane Division of the Kandy District of the Central Province.

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent	
				A. R. P.	P.
120	Hindagodahena, Ratnegohena	(1) Hiddege Mudiyansele Kiri Banda, (2) Hiddege Mudiyansele Punchibanda, (3) Hiddege Mudiyansele Loku Banda, all of Eramudulyadda	Chena	0	3 6
337	Ratnagedarawatta	(1) Hiddege Mudiyansele Kiri Banda, (2) Hiddege Mudiyansele Punchibanda, (3) Hiddege Mudiyansele Loku Banda, all of Eramudulyadda	do.	0	0 32

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, June 14, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

**No. 14,463, S. O.**—The Settlement Officer will, on Friday, August 11, 1950, at 9.30 a.m., at Galagedara, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown lands, in accordance with the regulations of Government regarding land sales. Eight allotments of land situated in the Udapalata West Korale of the Tumpane Division of the Kandy District of the Central Province.

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent	
				A. R. P.	P.
928	Millagollehena	Aludeniye Vihare	Chena	0	1 16
966	Pmhena	do.	do.	0	2 16
979	Gonatenshena	Welkande Atapattu Mudiyanselegedara Appuhamy	Coconut garden and rubber	0	1 10
981	Do.	do.	Chena	0	2 12
997	Bandigodehena	Walpolagedara Appuhamy	do.	0	1 14
1003	Do.	(1) Welkande Atapattu Mudiyansele Ukku Amma of Aludeniya, (2) ditto Ukku Banda, (3) ditto Punchi Banda	do.	0	0 35
1004	Do.	do.	do.	0	0 35
1018	Nihunvekandehena	Welikande Atapattu Mudiyansele Kiri Banda	do.	0	1 15

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, June 16, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

**No. 14,464, S. O.**—The Settlement Officer will, on Thursday, August 10, 1950, at 9.30 a.m., at Galagedara, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Eight allotments of land situated in the Udapalata West Korale of the Tumpane Division of the Kandy District of the Central Province.

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent	
				A. R. P.	P.
1	Thapathangagawahena	Atapattu Mudiyansele Ukku Banda	Coconut garden	0	3 17
60	Gonatennawatta	Atapattu Mudiyansele Sengurula	do.	0	3 27
132	Arambekumburehena	Arambekumburegedara Ukku Menika	Coconut garden and rubber	0	1 28
133	Do	do.	Chena	1	0 0
134	Kaliyalandehena	(1) Ekanayaka Mudiyansele Ukku Amma of Aludeniya, (2) Arampath Mudiyansele Kahapathwela Dingiri Banda of Aludeniya	do.	0	1 19
473	Kandewatta	Ekanayakagedara Dingiri Amma	Coconut garden	0	0 18
770	Kurukohotennehena	Aludeniya Vihare	Rubber	0	1 17
879	Kandehena	Dr. Walter Wijenaika	Chena	0	2 34

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, June 16, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

## Land Acquisition Notices

Q 3,005

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance, Cap. 203", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for widening road to Udagama, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A. R. P.	P.
1	Horawalakumbura	Paddy field	Warusamana Pedige Sondinaveda, ditto Luyya, Ilandarpedige Siya, Udagama, Kirindiwela	0	4 5
2	Do.	do.	Warusamana Pedige Sondinaveda, Waduwanne Pemiya, Udagama, Kirindiwela	0	0 1 5
3	Do.	do.	Warusamana Pedige Sondinaveda, ditto Luyya, ditto Jana, ditto Lenthuya and Ilandari Pedige Siya, Udagama, Kirindiwela	0	0 6 8
4	Bavilekumbura	do.	Don Herat, Dewala, Kirindiwela	0	0 10 3
5	Do.	do.	Warusamana Pedige Sondinaveda, ditto Thambihya, ditto Luyya, Udagama, Kirindiwela	0	0 11 8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on July 24, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, June 17, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

Q 3502

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance, Cap. 203," section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for C/Havelock Town New Senior Secondary School, to wit:—

Preliminary plan No. A 2,765. Village—Thimbringasyaya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Premises bearing assessment Nos. 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98 and 100 Greenlands Road and Nos. 5/1, 5/2, and 5/5, Park Lane	Garden contains 383 coconut, 2 mango and 2 jak 30-40 years, 1 rukattana, 1 kon, 1 kaju, 6 domba, 2 kapok, 2 bilin, and 3 mara trees 10-15 years, 2 mango, 1 lime, 1 tamarind, 1 embrella, 1 hik, and 7 murunga trees 3-5 years, 1 kapok and 1 bilin trees 1 year, 34 papaw trees 3 months to 1 year, 105 plantain bushes, a masonry drain, a masonry wall, a canvas shed, 2 masonry wells, with aprons, a masonry bathing enclosure, a zinc masonry latrine, a masonry squatting plate and a tiled masonry building partitioned into 22 tenements with 30 masonry steps and parts of 12 masonry steps	Messrs. Havelock Town Building Co., Ltd., c/o Messrs. F. J. & G. de Saram, Proctors, P. O. Box 212 Colombo	7 0 19.15

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on July 19, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, June 12, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

Q 3382

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance, Cap. 203," section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of the Standards Laboratory for weights and measures, to wit:—

Preliminary plan No. A 2,767. Village—Thimbringasyaya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Premises bearing assessment No. 5/5, Park Lane	Garden contains 1 mango and 33 coconut trees 30-40 years, and 1 mara and 2 domba trees 10-15 years	Messrs. Havelock Town Building Co., Ltd, c/o Messrs. F. J. & G. de Saram, Proctors, P. O. Box 212, Colombo	1 0 7.72

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on July 19, 1950, at 10 30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, June 12, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

## Land Redemption Notices

No. LP 6300

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Vijaya Perera Vittachi, Assistant Government Agent of the Galle District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such land/s shall appear personally or by agent before me at the Galle Kachcheri on August 2, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Galle, June 13, 1950.

V. P. VITTACHI,  
Assistant Government Agent of the Galle District.

#### Schedule.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
Preliminary plan No. A 1,227. Village—Illukpitiya				
1	Badahelaudumulla	Cinnamon over 30 years	Manikkuwadu Ariyaratne (minor), M. W. Sadurs Silva of Maha Ambalangoda, Ambalangoda, disputed by G. W. Edmund Silva of Batapola	0 0 6
2	Do.	do.	Manikkuwadu Ariyaratne (minor), guardian: M. W. Sadurs Silva of Maha Ambalangoda, Ambalangoda	0 1 23
3	Footpath	Footpath	do.	0 0 2
4	Badahelaudumullekele	Coconut garden interplanted with cinnamon over 30 years contains a permanent tiled mud house, and earth well, 1 jak tree 30 years and a footpath	do.	1 2 6
5	Galwelaudumullebedda	Cinnamon over 30 years	do.	0 1 37

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Rutger Dirk Philippus Paulusz, Assistant Government Agent of the Matale District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance:—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be required for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at Matale Kachcheri, on July 24, 1950, at 10.30 a.m., and shall state the nature of their respective interests in such land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matale, June 19, 1950.

R. D. P. PAULUSZ,  
Assistant Government Agent.

#### Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
Preliminary plan No. A 1,517. Village—Purijjala				
1	Rilagamulawatta	Rubber and cocoa over 30 years (interplanted) also contains coconut, arecanut, kitul, mango, jak, breadfruit, orange and rambutan trees, 30 plantain bushes, and 1 temporary building	P. K. W. S. M. Bandara Menike, c/o R. B. Navaratne of Wariyapola, Ukuwala	2 0 6

LA 7,175

**Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942**

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance —

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at the Kurunegala Kachcheri, on July 31, 1950, at 9.30 a.m., and shall state the nature of their respective interests in such lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kurunegala, June 10, 1950.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

*Schedule*

Supplement No 1 to final village plan No. 566. Village—Paranagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
106	Pillagawaawitewatta	Coconut garden 3-50 years, contains a temporary shed (cadjan roof) a masonry bathing tank, and a portion of a pond said to contain a perennial spring, and paddy field, and threshing floor	(1) Adikari Atukorallage Don Herath Appuhami of Paranagama, Girulla, (2) Adikari Atukorallage Don James Perera of Hakurukumbura, Mirigama, (3) Adikari Atukorallage Don Saradiel Appuhami of Metiyangane, Narammala, and (4) Sirwardana Mudiyansele Dingiri Appuhami of Kudagammana, Girulla	3 0 24
				A. R. P.
			Coconut garden	2 0 2
			Paddy field	1 0 14
			Threshing floor	0 0 8
				3 0 24
107	Pillagawaawitewatta, Pillagawahena	Coconut garden 3-7 years, contains a portion of a pond which is said to contain a permanent spring	(1) Adikari Atukorallage Don Saradiel Appuhami of Metiyangane, Narammala	0 2 28

LA 7,210

**Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942**

I, Wilfred Henry Moore, Government Agent of the North-Western Province, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance —

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the Kurunegala Kachcheri, on September 11, 1950, at 10.30 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kurunegala, June 12, 1950.

W. H. MOORE,  
Government Agent.

*Schedule*

Preliminary plan No. A 1,026. Village—Delgolla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Galebawatta alias Kumbuk-gahumulawatta	Coconut garden 50 years, contains a temporary building with cadjan roof and mud walls, and an abandoned tank and bund	Victor E. Jayasundara, 62/5, Halloluwa Road, Kandy	5 2 23

**Miscellaneous Land Notices****Tenders for the Lease of Old Peradeniya Estate acquired for the Ceylon University Scheme**

THE Chairman, Tender Board, Ministry of Agriculture and Lands, Colombo, will receive tenders up to 12 noon on Thursday July 13, 1950, for the lease of all that Estate called and known as Old Peradeniya Estate, situated at Palle Peradeniya and Uda Peradeniya villages containing in extent 781 acres and 35 perches and more particularly described as lots 1, 2, 6-9, 12-37, 39-51 and 62-68 in Preliminary plan No. A 1,272 for a period of one year commencing from August 1, 1950.

All the buildings on the land leased except those on lots 39 and 41 in preliminary plan A.1,272 will be available for use by the successful tenderer. The furniture in the bungalows will not be available to the successful tenderer. All the other accessories in the buildings, factory, dispensary, store, office, &c., will be at his disposal during the period of the lease. These should be handed back in good condition to the Government Agent, Central Province, Kandy, or his representative at the termination of the lease or earlier if required under the circumstances set out in para 11 below.

2. Tenders should be on forms which will be supplied upon application to the Government Agent, Central Province, Kandy from whom all particulars on the subject could be obtained.

3. A deposit of Rs 300 will be required to be made at the Kandy Kachcheri and a receipt produced therefor before a tender form is issued.

4. Tenders which should be in duplicate should be marked "TENDER FOR THE LEASE OF OLD PERADENIYA ESTATE, PERADENIYA, KANDY DISTRICT" in the left hand top corner of the envelope, should be addressed to the Chairman, Tender Board, Ministry of Agriculture and Lands, Colombo, and should be sent by Registered post or deposited in the tender box provided for the purpose in the Ministry Office.

5. The person whose tender is accepted will be declared the successful tenderer and shall be called upon to deposit the full amount of the tender within three days of the acceptance of his tender.

6. Should any person whose tender has been accepted decline to enter into the agreement within three days of receiving notice in writing that his tender has been accepted, his tender deposit will be forfeited to the Crown and the defaulter will render himself liable to be included in the list of Defaulting Contractors precluded from having any concern in a Government Contract. Notice of acceptance of tender will be deemed to have been received by the

tenderer if it has been sent by post addressed to, or left at, the address given by the tenderer. All other deposits will be returned upon signature of the Agreement.

7. Each tender must be accompanied by a letter signed by two responsible persons whose addresses must be given engaging to become sureties for the due fulfilment of the contract.

8. The amount tendered should be entered both in figures and in words in the tender form. Where the amount given in figures differs from the amount given in words, the tender will be rejected. All alterations and erasures must be initialed by the tenderers.

9. The successful tenderer shall not assign, transfer or mortgage the lease without the authority of the Tender Board. The Government reserves to itself the right to refuse to recognise a power of attorney issued by the successful tenderer to any person authorizing him to carry on the lease on the successful tenderer's behalf.

10. A tenderer when applying for tender forms should furnish the Officer issuing the forms with a written statement giving his full name and permanent address stating in which District or Districts he owns landed property or other interests. The extent of landed property and the nature of other interests should also be given.

11. If the whole or any portion of the land be required for any Government purpose before the date on which the lease shall terminate, the Government Agent shall be entitled to give the lessee one month's notice and resume possession of the land. No compensation will be payable on this account. A proportionate portion of the purchase amount will however be refunded.

12. In the event of the breach of any of the foregoing conditions the Government Agent shall have the power to withdraw the rights of the lease and the lessee and his workmen shall leave the land forthwith and shall not be entitled to any compensation for any reasons whatsoever.

13. The successful tenderer should insure the Estate with the buildings and equipment thereon for a period of one year as from August 1, 1950. The premium payable by the successful tenderer on this account will be intimated to him when notification of the acceptance of his tender is sent to him. This amount will be payable by him along with the amount of his tender.

14. The agreement shall be entered into by the successful tenderer with the Government Agent, Central Province, Kandy, which expression shall mean and include his successors in Office.

15. The Government reserves to itself the full power to reject all or any tenders which may be made in pursuance of this notice and to accept any tender whether such tender be the highest or not.

V. J. H. GUNASEKERA,  
for Government Agent.

Kandy, June 20, 1950.

ඉඩම් නිරවුල්කිරීම සම්බන්ධ ප්‍රාරම්භ දැන්වීම

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යය

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,555 (රත්නපුර)

මෙම සාකච්ඡා කිරීමේදී උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජුනි මස 23 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්කරණ \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් හෙත ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. සිඞ්ලි. ආර්. ආබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම් පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලිඳුම් කවරවලට එම මිම්ම කොළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ඇණ වැඩිදුර කොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඹන් යන යම් පාරකට අයිතිකම්කිල, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිල හැරියට බාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවීම් අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිව බිම්කවීම් සහ පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යම්විකාරයක් දැන්වීම යටතේ විකාශකරනු නොලැබේ. එබඳු කිසිව බිම්කවීම්කට අයිතිකම් කියා සිටීමට උවමනා නොවේ.

උප ලේඛනය

සබරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැදකෝරළේ හෙල පල්ලේ පළාතේ හෙලකැවිය යන ගම පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියලුම බිම් කවීම්, එනම්:—

උතුරට: හල්ලදොළ කොටසක් (ලේකම්ගොඩ ගමේ මායිම)

නැගෙනහිරට: කටුපත්තියේ කොටසක් (බේලන්ගම ගමේ මායිම), මිහනලල්ගොඩ නොහොත් මිහනලල් ගමේ මායිම;

දකුණට: මිහනලල් ගොඩ නොහොත් මිහනලල් ගමේ මායිම හල්කැවියේගමේ කොටසක් (මිහනලල්ගොඩ නොහොත් මිහනලල් ගමේ මායිම), මිහනලල්ගොඩ නොහොත් මිහනලල් ගමේ මායිම;

බස්නාහිරට: අඹුලියද්ද ගමේ මායිම.

Table with 3 columns: No., Description, and Area (A, R, P). Total area 28 0 21.

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යය

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,556 (රත්නපුර)

මෙම සාකච්ඡා කිරීමේදී උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජුනි මස 23 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්කරණ \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් හෙත ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. බිඞ්ලි. ආර්. ආබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම් පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලිඳුම් කවරවලට එම මිම්ම කොළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර කොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඹන් යන යම් පාරකට අයිතිකම්කිල ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිල හැරියට බාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවීම් අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිව බිම්කවීම් සහ පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යම්විකාරයක් දැන්වීම යටතේ විකාශකරනු නොලැබේ. එබඳු කිසිව බිම්කවීම්කට අයිතිකම් කියා සිටීමට උවමනා නොවේ.

උප ලේඛනය

සබරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කෝරළේ හෙලපල්ලේ පළාතේ බේලන්ගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියලුම බිම්කවීම්, එනම්:—

උතුරට: ලේකම්ගොඩ ගමේ මායිම, හෙලඋඩ පළාතේ කෙලන්දිරිය ගමේ මායිම;

නැගෙනහිරට: හෙලඋඩ පළාතේ කෙලන්දිරිය ගමේ මායිම මහබේලල්ගොඩ ගමේ මායිම, මලදොළේ කොටසක් (මහබේලල්ගොඩ ගමේ මායිම);

දකුණට: කටුපත්තියේ කොටසක් (මිහනලල්ගොඩ නොහොත් මිහනලල් ගමේ මායිම);

බස්නාහිරට: කටුපත්තියේ කොටසක් (හල්කැවිය ගමේ මායිම) ලේකම්ගොඩ ගමේ මායිම.

ලංකා මැදමේ ගම් සිතියම නො. 837

Table with 3 columns: No., Description, and Area (A, R, P). Total area 84 3 39.

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,557 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූය් මස 23වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අන්කරණ \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඒවා කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය.

ආ.ම. බඩලිවි, ආ.ප. අධ්‍යක්ෂ, නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතුවා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම්ගැන මැනිදුර නොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිර්ධාරිතුවාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඹින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරීයට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ හවුලු ඒ පිළිබඳව ගවේෂණ දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාමේ රත්නපුර දිසාමේ මැදකෝරළේ හෙලපල්ලේ පළාතේ මහවෙල්ගොඩ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියලුම බිම් කවරි, එනම්:—

- උතුරට: හෙලඋඩ පළාතේ කෙලන්දිරිය ගමේ මායිම; නැගෙනහිරට: මිණිදැන්කොණේ කොටසක් (මුල්ලේගම ගමේ මායිම), මුල්ලේගම ගමේ මායිම, කඩුපත්තියේ කොටසක් එහෙබගොඩ ගමේ මායිම); දකුණට: කඩුපත්තියේ කොටසක් (එහෙබගොඩ ගමේ මායිම); බස්නාහිරට: කඩුපත්තියේ කොටසක් (උඩගල්ගොඩ සහ මිහනල්ගොඩ නොහොත් මිහනල් ගමවල මායිමද), මුහුදුබෝකාටසක් (බෙලන්ගම ගමේ මායිම), බෙලන්ගම ගමේ මායිම;

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 838

Table with 3 columns: No., Description, and Area. Contains 28 entries for land parcels in the area.

Table with 3 columns: No., Description, and Area. Contains 3 entries for land parcels.

මුළු ගණන 45 3 31

රත්නපුර නි. නි. 24—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,558 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූය් මස 23වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අන්කරණ \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5(1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඒවා කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය.

ආ.ම. බඩලිවි, ආ.ප. අධ්‍යක්ෂ, නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතුවා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම්ගැන මැනිදුර නොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිර්ධාරිතුවාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඹින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරීයට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ හවුලු ඒ පිළිබඳව ගවේෂණ දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාමේ රත්නපුර දිසාමේ මැදකෝරළේ හෙලපල්ලේ පළාතේ මිහනවුල්ගොඩ නොහොත් මිහනවුල් ගම ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන බිම්කවරි, එනම්:—

- උතුරට: ගල්කැටිය ගමේ මායිම, ගල්කැටියේ කොටසක් (ගල්කැටිය ගමේ මායිම), ගල්කැටිය ගමේ මායිම, කඩුපත්තියේ කොටසක් (බෙලන්ගම ගමේ මායිම); නැගෙනහිරට: කඩුපත්තියේ කොටසක් (බෙලන්ගම සහ මහ මේල්ගොඩ ගමවල මායිමද); දකුණට: උඩගංගොඩෙහි කොටසක් (උඩගංගොඩ ගමේ මායිම), උඩගංගොඩ ගමේ මායිම; බස්නාහිරට: අඹුලියද්ද සහ ගල්කැටිය ගමවල මායිමද.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 839

Table with 3 columns: No., Description, and Area. Contains 18 entries for land parcels in the area.

මුළු ගණන 32 2 18

රත්නපුර නි. නි. 25—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යය

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,559 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විකාරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය එම් 1950ක්වූ ජුනි මස 23වෙනි දින පවත් නුත්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ \*\* මා මෙහි ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණ ලද රජයන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

එම් 1950ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය.

ඇම්. ඩබ්ලිව්. ඇෆ්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\*“නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලිඹුම් කවර්වල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් ශර්ච්වර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට හාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවීම් අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවීම් යක් පහත දැක්වෙන වාසිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යචෝක්ත දැන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවීම් කට අයිතියක් කියාසිටීම උච්චතා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ රත්නපුර දිසායුක්ත මැද කෝරළේ හෙලපල්ලේ පළාතේ උඩගන්ගොඩ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම් කවීම්, එනම්:—

උතුර: මීයනඋල්ගොඩ නොහොත් මීයනඋල ගමේ මායිම් උඩගංගොඩ ආරේ කොටසක් (මීයනඋල්ගොඩ නොහොත් මීයනඋල ගමේ මායිම);

නැගෙනහිර: උඩගංගොඩ ආරේ කොටසක් (මීයනඋල්ගොඩ නොහොත් මීයනඋල ගමේ මායිම), කවුපත්ඔයේ කොටසක් (මහමල්ගොඩ ගමේ මායිම), එගොඩගොඩ ගමේ මායිම, ගම්සභා ජාලේ කොටසක් (එගොඩගොඩ ගමේ මායිම);

දකුණට: පෙත්තරකුඹුර ආරේ කොටසක් (කඵකන්ද ගමේ මායිම),

බස්නාහිර: කිඳලිය නොහොත් කිඳලිය ගමේ මායිම රටමල්ආරේ කොටසක් (කිඳලිය නොහොත් කිඳලිය ගමේ මායිම), කිඳලිය නොහොත් කිඳලිය ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 840

බිම්කවීම් නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කැත්තෙපිටහේන, උසන්ගොඩහේන, සිස්ඔලා ගහමුලහේන, ලීදගාපිහේන, එගොඩවිත්තේ හේන, නොලුඹහආල්ලේහේන	9 2 36
2	රටමල්ආර (හරිකොටසක්)	0 0 15
6	කොරුක්කස්මිත්ත	0 2 30
10	පිත්මිත්ත	0 2 7
11	මැදගෙදරවත්ත	1 3 19
12	උඩගන්ගොඩආර	0 0 2
13	පැරිපහනකොරවුම්, වැව්හේන, වැව්හේන, ඇහැලගහහේන, කලගහආරමේහේන	7 0 19
14	එගොඩවත්ත	0 2 11
16	වැවගාවත්ත	1 0 12
17	දෙතිහේනගෙදරවත්ත	0 1 0
19	උඩගන්ගොඩආර (හරිකොටසක්)	0 0 32
20	කවුපත්ඔය (එම)	0 0 8
21	මාර්මාකීයේආල	0 0 3
22	(අඹිපාර)	0 0 2
23	(එම)	0 0 4
24	(ගම්සභාපාර හරිකොටසක්)	0 0 13

බිම්කවීම් නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
25	පහලතිටියේවත්ත, පහලතිටියේකඩවත්ත	1 0 32
26	දෙතිහේනගෙදරවත්ත	0 0 32
27	(ගම්සභාපාර)	0 0 22
28	(අඹිපාර)	0 0 16
29	කන්තන්තරහේන, වැව්හේන, කලගහහේන, කුඹුක්වුල්ලේහේන, දෙමගහආරමේ ගොඩහේන, බත්බාරහේන, බෝගහහේන, දැඩාකන්දෙආරමේගොඩවත්ත	15 0 36
30	(දිස්පාර)	0 0 10
31	(මාර්මාකීයේ ආල)	0 0 6
33	පෙත්තරකුඹුරආර (හරිකොටසක්)	0 1 39
		<b>39 3 6</b>

රත්නපුර නි. කි. 26—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යය

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,560 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විකාරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය එම් 1950ක්වූ ජුනි මස 23වෙනි දින පවත් නුත්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ \*\* මා මෙහි ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණ ලද රජයන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

එම් 1950ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය.

ඇම්. ඩබ්ලිව්. ඇෆ්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\*“නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලිඹුම් කවර්වල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් ශර්ච්වර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට හාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවීම් අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවීම් යක් පහත දැක්වෙන වාසිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යචෝක්ත දැන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු බිම්කවීම් කට අයිතියක් කියාසිටීම උච්චතා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ රත්නපුර දිසායුක්ත මැද කෝරළේ හෙලපල්ලේ පළාතේ කිඳලිය නොහොත් කිඳලිය ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම්කවීම්, එනම්:—

උතුර: උඩගංගොඩ ගමේ මායිම, රටමල්ආරේ කොටසක් උඩගංගොඩ ගමේ මායිම, උඩගංගොඩ ගමේ මායිම;

නැගෙනහිර: උඩගංගොඩ ගමේ මායිම, පෙත්තරකුඹුර ආරේ කොටසක් (කඵකන්ද ගමේ මායිම);

දකුණට: පෙත්තරකුඹුර ආරේ කොටසක් (කඵකන්ද සහ පෙත්තරකුඹුර ගම මේ මායිම);

බස්නාහිර: පෙත්තරකුඹුර ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 841

බිම්කවීම් නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කැත්තෙපිටහේන, ගල්කොරවුම්හේන, ඉඹුලගාවහේන, කරවිහහමිත්තියේහේන, යාල්ගොඩහේන, කොලුඹහආල්ලේහේන, ඇහැල්ලේහේන, ඇහැල්ලේහේන	13 1 38
2	රටමල්ආර (හරිකොටසක්)	0 0 15
4	රටමල්ආර	0 1 15



බිම්කම්වලේ නො.		ප්‍රමාණය, අ. රූ. ප.	රටයා මැටිවේ ගම් සිතියම නො. 842		ප්‍රමාණය, අ. රූ. ප.
නො.	ඉඩමේ නම		නො.	ඉඩමේ නම	
6	එංගොවනබිහලකොරටුව	0 0 25	1	කැකුනආර (හිඳිව-හරිකොටසක්)	0 0 27
7	කටුපිලකැටියේගේන, වෙලෙන්ගමගේ අරම්,	0 3 5	3	මලදෙල (එම එම)	0 0 10
8	නල්ගඟඅරවේගේන	0 0 2	4	අඹගඟගේන්ගාය, දෙල්ගඟමණියේගේන,	
9	(ගම්සභා පාර)	0 0 4		මහවත්තේගේන, වැරැඹිවේගේන, ගල්	
10	මලදෙල (හිඳිව)	0 0 8		කොරටුව	17 1 16
12	(ගම්සභා පාර)	0 0 8	5	ගල්කොරටුවේආර (හිඳිව)	0 1 0
14	අම්බහමුලවත්ත	1 2 30	6	අඹගඟගේන	2 3 19
15	නිකකැටියේවත්ත	0 3 3	7	ගල්පල්ලෙගේනආතුර	2 1 32
17	ඉඹුලගාවත්ත	0 3 15	8	තම්මච්චආරවේආර (හිඳිව)	0 2 17
18	(ගම්සභා පාර)	0 1 30	9	ගල්පල්ලෙගේනආතුර	1 0 18
20	අරවේගොඩගේන, කැටකැලගඟගේන නො	0 1 20	10	කොස්ගඟගේන, දික්ගේන, අඹුණේදරන්දෙ	
	ගොත් බත්බාරගේන	3 3 27		ගේන, දම්නලන්දේගේන, නැන්නපිට්ටේගේන,	
21	වැවේවත්ත	2 0 32		වැරැඹිවේගේන, කහටගඟගේන, කැන්ද	
23	ගලඊබවත්ත, කටුපිලකැටියේගේන, කටුපිල			කැටිය, නෙලඹුගඟආල්ලෙගේන, මරුවේ	
	කැටියේගේන නොගොත් අඹගඟමුලගේන,	2 1 11		ගේන, ගල්කොරටුව, පහලගලපෙරලිව	
	බත්බාරගේන	0 0 16		ගේන, ඊබහගලපෙරලිවගේන	32 0 30
24	( ඇල )	0 0 12	11	දම්නලන්දේවත්ත	2 0 22
26	මලදෙල (හිඳිව)	0 0 12	12	දම්නලන්දේබෝගඟමුලමල්වත්ත	1 2 39
28	පෙත්තාරකුඹුරආර (හරි කොටසක්)	0 1 34	13	හිත්තාරන්ගඟමත්තියේවත්ත	1 1 24
	මුළු ගණන	28 0 12	14	පහලවත්තේආර (හිඳිව)	0 1 37

රත්නපුර කි. නි. 27—1950

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයයි.**

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,561 (රත්නපුර)

මට යාකර තිබෙන උපලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන සේ ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජුනි මස 23වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්කන්කරණ\*\*මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණයේ 5(1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය.

ඇ.මී. බබ්ලිච්; ඇ.පී. අබ්බකෝන්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිරවාරිතුවා.

\*\*\* නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව ඇතිවාසිකම් ඉදිරිපත්කරන ලියවිලි ඇතුළත් ලියුම්කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස යටහත්කළ යුතුයි.

(a) මෙහි ඉදිමි ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරන නිරවාරිතුවාගෙන්ද ඒවාගේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොගොත් එයින් එකතවත් උඩින් ගත යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොගොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් ගැටීමට හැරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවන බිම්කම්වල අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන කිසිව බිම්කම්වලට පහත දැක්වෙන මාසිමවලට මැදිවුනවුද ඒ පිළිබඳව යමොක්ක දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිව බිම්කම්වලට අයිතිකම් කියාසිටිව උවමනා නොවේ.

**උපලේඛනය**

සබරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැදකෝරලේ ගලපල්ලේ පළාතේ පෙත්තාරකුඹුර යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිමවලට මැදිවූ පහත දක්වන සියරම් බිම්කම්, එනම්:—

උතුරට: කැකුනආරේ කොටසක් (දෙබම්පිටිය ගමේ මාසිම), මලදෙලේ කොටසක් (අහුලියද්ද ගමේ මාසිම), අහුලියද්ද ගමේ මාසිම;

නැගෙනහිරට: කිදලිය නොගොත් කිදලිගොඩ ගමේ මාසිම, පෙත්තාරකුඹුරආරේ කොටසක් (කිදලිය නොගොත් කිදලිගොඩ ගමේ මාසිම), කිරිකැටියේ ගේනආරේ කොටසක් (කර්කාන්ද ගමේ මාසිම), කලුකන්ද ගමේ මාසිම;

දකුණට: කර්කාන්ද ගමේ මාසිම;

බත්තාරකිරිට: රූපතින්ගංගොඩ ගමේ මාසිම, හිඳිව දිසපාරේ සහ පෙත්තාරකුඹුරආරේ කොටසක් (රූපතින්ගංගොඩ ගමේ මාසිම); කැලැගම්මග ගමේ මාසිම, කැකුනආරේ කොටසක් (කැලැගම්මග ගමේ මාසිම).

මුළුගණන .. 157 2 8

රත්නපුර කි. නි. 28—1950

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයයි.**

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,562 (රත්නපුර)

මට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජුනි මස 23වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්කන්කරණ\*\*මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණයේ 5(1)වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු

47 3 33

ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් හෙත ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණයන් 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වසි 1950 ක්වූ අප්‍රේල් මස 25 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය.

ඇම්. ඩබ්ලිව්. ඇෆ්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම්ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඹින් යන යම් පාරකට අයිතිකම් කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් හැරියට තොරතුරු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවීම් අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවීරියක් පහත දැක්වෙන මායිම්වලට වැදිලි නවුසු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවීරියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාමේ රත්නපුර දිසායුක්ත මුද්‍රාකාරණයේ සෙලපල්ලේ පළාතේ කාර්කන්ද යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දැක්වෙන සියලුම බිම් කවරි, එනම්:—

උතුරට: පෙත්තරකුඹුර ගමේ මායිම, කිරිකැටියේගේනෙතෙරේ කොටසක් (පෙත්තරකුඹුර ගමේ මායිම); පෙත්තරකුඹුරතෙරේ කොටසක් (කිදුලිය නොහොත් කිදුලියොඩ සහ උඩොහොඩ ගමේ මායිම);

නැගෙනහිරට: කාර්කන්ද ගමේ මායිම, ගම්සහා පාරේ කොටසක් (කාර්කන්ද ගමේ මායිම), කාර්කන්ද ගමේ මායිම, ගම්සහා පාරේ කොටසක් (කාර්කන්ද ගමේ මායිම), කාර්කන්ද ගමේ මායිම;

දකුණට: මත්පෙත්ත නොහොත් මත්පෙතිගොඩ ගමේ මායිම, දික්සේනෙතෙරේ කොටසක් (මත්පෙත්ත නොහොත් මත්පෙති ගොඩ ගමේ මායිම), ගල්පොත්දෙහිය සහ කුඩාකන්ද ගම්වල මායිම්ද;

බස්නාහිරට: ගටගහවතුරේතෙරේ කොටසක් (කුඩාකන්ද ගමේ මායිම), රූපහිත්තාගොඩ ගමේ මායිම;

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 853

බිම්කවීරියේ නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ගටගහවතුරේතෙර (කිදුම්ව' හරිකොටසක්)	0 0 30
2	(දිසපාර, හිදුම්ව)	0 0 13
3	අලුතේන, පරහමුලයේන, නෑත්තපිටයේන, මහගේන, තාරත්තගේන, කටගහගොය, දම්නකැටිය, ගමේමත්තේන, කේර්ගහගේන, කුඹුරේගොඩකොරවුම්, ඇබ්ලියගහගේන, කෝත්තගහගේන, ගොරෙත්තගදෙහියගේන, වෙදගොගේන, ගොරෙත්තගදෙහිය, කැකුනෙත්ත, දඹෙත්ත, කිරිකැටියගේන, ඇවුම් ගහගේන, මුල්ලෙආරුවෙගේන, වාච්චගේන, පල්ලෙආරුවෙගේන, ගල්ගොඹේමත්තේන, ඇහැලගහගේන, පාරෙගේන, දිඹුලෙගේන, මහගහුවෙවත්තෙගේන, නෑත්තපිටයේන, වැරැව්වෙගේන, අමුනගාවගේන, මොර ගම්මගේගේන, නුඹුම්ලියපිටියගේන, මිඊස් ගේන, උට්ටේල්තෙරේගේන, මහගෙරලියගේන, දුඹුමඩලෙගේන, ගලපල්ලෙකොරවුම්, ගල්වලගාවගේන, කොලොත්තගහගේන, වාච්චගේන, කොලොත්දමත්තියගේන, ඇටඹගහලන්ද, ඇල්ලෙමත්තේන, පව්වියගේ මත්තේන, දිඹුලෙගේන, ඉඹුලියාවගේන, අඹගහගේන, මැදගේන, කලුගහගේන, කාරගහ මත්තේගේන, අලුගෙරලියගහගේන, උඩ පත්තුවෙගේන, ගමගේන, දෙඩත්තගහගේන, පත්පුරෙගේන	146 2 30
4	කහටගහගේන	3 2 35
5	කිරිකැටියගේනෙතෙර (හරිකොටසක්)	0 0 28
6	පෙත්තරකුඹුරතෙර (හරිකොටසක්)	0 0 3
7	(වාච්චාහි ඇල)	0 0 1
8	(ගම්සහා පාර හරිකොටසක්)	0 0 7
10	දිඹුරපුයාගේවත්ත	1 0 7

බිම්කවීරියේ නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
11	කලුකඳුතෙර (හිදුම්ව)	0 2 34
14	උඩුකුලනගමත්තේන, කොලොත්තගහගේන, දෙහි ගහකැත්තෙගේන, බත්බාරගේන, මුදුනෙතෙරෙගොඩගේන	16 1 7
15	(ගම්සහා පාර හරිකොටසක්)	0 0 8
16	මහගහුවෙගේන	0 0 17
17	එම	1 2 25
18	හපුගහගේන	0 1 39
19	හෙරලියගහගේනෙවත්ත	0 2 15
20	කලුකඳුමුකලාන	3 2 28
21	වැල්ලෙවත්තමත්තේන	1 1 3
23	පල්ලෙආරුව (කුඹුර දියපාරෙපතුල වැඩිදුර ඇල්ලාගත්ත බිම)	0 0 7
24	(දිසපාර හිදුම්ව)	0 0 10
26	කලුකඳුමුකලාන	7 1 11
27	දික්සේනෙතෙර	4 0 16
28	දික්සේනෙතෙර (හිදුම්ව හරිකොටසක්)	0 0 33
30	(දිසපාර හිදුම්ව)	0 0 24
		මුළුගණන 189 1 28

රත්නපුර සී. සී. 29—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයන්.

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,563 (රත්නපුර)

මිහි ආකාර නිබඳන උප ලේඛනයෙන් විසාරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනමක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වසි 1950 ක්වූ ජූනි මස 23 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ \*\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයන් 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් හෙත ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණයන් 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වසි 1950 ක්වූ අප්‍රේල් මස 25 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය.

ඇම්. ඩබ්ලිව්. ඇෆ්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඹින් යන යම් පාරකට අයිතිකම් කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් හැරියට තොරතුරු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවීම් අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවීරියක් පහත දැක්වෙන මායිම්වලට වැදිලි නවුසු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවීරියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාමේ රත්නපුර දිසායුක්ත මුද්‍රාකාරණයේ සෙලපල්ලේ පළාතේ මත්පෙත්ත නොහොත් මත්පෙතිගොඩ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දැක්වෙන සියලුම බිම්කවරි, එනම්:—

උතුරට: දික්සේනෙතෙරේ කොටසක් (කාර්කන්ද ගමේ මායිම) කාර්කන්ද සහ කාර්කන්ද ගමේ මායිම;

නැගෙනහිරට: දිඹුල්ල ඇල්ල ඇල්ල කොටසක් (දෙස්සේපොහ ගමේ මායිම), දෙස්සේපොහ ගමේ මායිම;

දකුණට: දෙස්සේපොහ සහ උරුවල ගම්වල මායිම්ද;

බස්නාහිරට: ගල්පොත්දෙහිය ගමේ මායිම, දික්සේනෙතෙරේ කොටසක් (කාර්කන්ද ගමේ මායිම).

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 854

Table with 3 columns: S.N., Description, and Area (අ.ර.ප.). Lists land parcels 1-43 with details like 'දිස්සේගොඩ' and 'දිස්සේගොඩ පළාත'.

මුළු ගණන 73 0 25

රත්නපුර නි. නි. 30—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යය

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,564 (රත්නපුර)

මම ආකර නිවෙත උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූනි මස 23 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්යන්කරණ\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ඇම්. බබිලි. ඇෆ්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම්කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් ගත යම් පාරකට අයිතිකම්කිම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිම හැවිට හාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම් කම්පි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන නිසිමිති කම්පියක් පහත දැක්වෙන මාසිමවලට මැදිවු නැඳුණු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු නිසිම බිම්කම්පියකට අයිතිකම් නිශාසිවීම උවමනා නොවේ.

උප ලේඛනය

සරණගමු දිසාමේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කෝරළේ හෙලපල්ලේ පළාතේ කර්කුගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිමවලට මැදිවු පහත දැක්වෙන සිසිරම් බිම් කම්පි, එනම්:—

උතුරට: රමාආරමේ දොළේ කොටසක් (එහොඩගොඩ ගමේ මාසිම);

නැගෙනහිරට: රමාආරමේ දොළේ කොටසක් (එහොඩගොඩ, ගමේ මාසිම); පිල්ලොදෙපැල්ලො ඇළේ කොටසක් (වැණුමුරු ගොඩ ගමේ මාසිම), වැණුමුරුගොඩ සහ වැණුමුරු යන ගම්වල මයිමිද, දිඳුල්ඇල්ලේ ඇළේ කොටසක් (දෙස්සෙපොත ගමේ මාසිම);

දකුණට: මිත්පෙත්ත නොහොත් මත්පෙතිගොඩ ගමේ මාසිම.

බස්නාහිරට: කර්කුන්ද ගමේ මාසිම, ගම්සභා පාලේ කොටසක් (කර්කුන්ද ගමේ මාසිම), කර්කුන්ද ගමේ මාසිම ගම්සභා පාලේ කොටසක් (කර්කුන්ද ගමේ මාසිම); කර්කුන්ද ගමේ මාසිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 855

Table with 3 columns: S.N., Description, and Area (අ.ර.ප.). Lists land parcels 1-23 with details like 'ගම්සභා පාර' and 'රමාආරමේ දොළ'.

මුළු ගණන 25 0 27

රත්නපුර නි. නි. 31 — 1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යය

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,565 (රත්නපුර)

මම ආකර නිවෙත උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූනි මස 23 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්යන්කරණ\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ඇම්. බබිලි. ඇෆ්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් ගත යම් පාරකට අයිතිකම්කිම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිම හැවිට හාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවීම් අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවීම් පහත දැක්වෙන මාසිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝකාරී දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවීම් යටතට අයිතියක් කියාසිටීම උවමනා නොවේ.

**උපලේඛනය**

සබරගමු දිසාමේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කෝරළේ හෙලපල්ලේ පළාතේ වැනුඹුරුගොඩ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවීම්, එනම්:—

- උතුරට: කඵකපුරම සහ වැනුඹුරුගොඩ යන ගම්වල මාසිම්ද; නැගෙනහිරට: වැනුඹුරුගොඩ ගමේ මාසිම්;
- දකුණට: දිවුල්ඇල්ලේ ඇල් කොටසක් (දෙස්සෙපොත ගමේ මාසිම්);
- බස්නාහිරට: කඵකපුරම ගමේ මාසිම්.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 856

බිම්කවීම් නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය අ. ර. ප.
1	මුවාමාවෙහි, ගොඩවත්තේහි	1 3 25
3	ගල්ලුච්චන්ත	0 2 21
4	මුවාමාවෙහි	1 1 4
5	ගමේවත්ත	2 1 10
6	ඇල්ලමත්තේහි	0 2 14
7	දිවුල්ඇල්ලේ ඇල් (හරිකොටසක්)	0 0 8
මුළුගණන		6 3 2

රත්නපුර නි. නි. 32—1950

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනයි**

නිරවුල්කිරීමේ දැන්වීමුනො. 2,566 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විකාරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන ගම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක් වූ ජූනි මස 23වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරණ \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රජසත්තක ඉඩමක් මිලයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක් වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදී.

ඇම්. බිබ්ලිම්. ඇල්. අබයකෝන්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරීතුමා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකමක් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට එම මිම කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිර්ධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උසින් යන ගම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට හාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවීම් අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවීම් පහත දැක්වෙන මාසිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝකාරී දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවීම් යටතට අයිතියක් කියාසිටීම උවමනා නොවේ.

**උපලේඛනය**

සබරගමු දිසාමේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කෝරළේ හෙලපල්ලේ පළාතේ වැනුඹුරුගොඩ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවීම්, එනම්:—

- උතුරට: රමාආරවේ දෙලේ කොටසක් (එගොඩගොඩ ගමේ මාසිම්); නැගෙනහිරට සහ වලකඩආරේ කොටසක් (දෙස්සෙපොත දකුණට: ගමේ මාසිම්);
- බස්නාහිරට: වැනුඹුරුගොඩ සහ කඵකපුරම යන ගම්වල මාසිම්ද, පිල්ලදොළුපල්ලේ ඇල් කොටසක් (කඵකපුරම ගමේ මාසිම්).

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 857

බිම්කවීම් නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය අ. ර. ප.
1	පිල්ලදොළුපල්ලේ ඇල් (හිඳිව, හරිකොටසක්)	0 0 29
2	රමාආරවේදෙලේ කොටසක් (හරිකොටසක්)	0 1 32
3	ගම්වසමෙහි	0 0 16
5	(අඹිපාර)	0 0 4
6	(එම)	0 0 1
6½	අර්ථගෙදරවත්තෙගොඩහි, ගලපල්ලේ වත්තෙහි, පත්සල්වත්තෙහි, කෝන් ගහගොඩෙහි	2 2 15
7	පත්සල්වත්ත	0 2 6
8	වලකඩආර (හරිකොටසක්)	0 1 23
11	පානආලමත්තේවත්ත	1 1 23
12	දිවුල්ඇල්ලේ ඇල් (හරිකොටසක්)	0 0 13
මුළුගණන		5 3 2

රත්නපුර නි. නි. 33—1950

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනයි**

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,567 (රත්නපුර)

ව යාකර තිබෙන උප ලේඛනයෙහි විකාරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන ගම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක් වූ ජූනි මස 23වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරණ \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රජසත්තක ඉඩමක් මිලයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක් වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදී.

ඇම්. බිබ්ලිම්. ඇල්. අබයකෝන්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරීතුමා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකමක් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට එම කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිර්ධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උසින් යන ගම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට හාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවීම් අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවීම් පහත දැක්වෙන මාසිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝකාරී දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවීම් යටතට අයිතියක් කියාසිටීම උවමනා නොවේ.

**උපලේඛනය**

සබරගමු දිසාමේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කෝරළේ හෙලපල්ලේ පළාතේ දෙස්සෙපොත යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවීම්, එනම්:—

- උතුරට: දිවුල්ඇල්ලේ ඇල් කොටසක් (වැනුඹුරුගොඩ ගම් මාසිම්), වලකඩආරේ කොටසක් (වැනුඹුරුගොඩ ගම් මාසිම්), රමාආරවේදෙලේ කොටසක් (එගොඩගොඩ ගමේ මාසිම්);

නැගෙනහිරට: හෙල්ලිවතුගොඩ ගමේ මාසිම්, ගෙදර කුඹුරේ ආරේ කොටසක් (කේවලගල ගම් මාසිම්);

දකුණට: උරුවල ගම් මාසිම්;

බස්නාහිරට: මත්පෙත්ත නොහොත් මත්පෙත්තෙහි ගම් මාසිම්, දිවුල්ඇල්ලේ ඇල් කොටසක් (මත්පෙත්ත නොහොත් මත්පෙත්තෙහි ගම් කඵකපුරම යන ගම් මාසිම්ද), දිවුල්ඇල්ලේ ඇල් කොටසක් (වැනුඹුරු ගම් මාසිම්).

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 858

බිම්කම්වල නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	රමාආරම්භේදය (දිසපාර, හරිකොටසක්)	0 1 1
2	කරගස්ගොඩගස්න	0 1 15
4	දෙපැළේවත්ත	1 1 5
5	ගොඩකුඹුරේවත්ත	1 1 34
7	වලකඩආර (දිසපාර, හරිකොටසක්)	0 1 23
8	(අඹපාර)	0 0 14
9	මහබේරියගොඩගස්න	0 2 16
11	(අඹපාර)	0 0 1
13	කම්මල්වත්තේගස්න	0 1 16
14	කම්මල්වත්ත	0 1 37
15	ඇල්ලගස්දෙවත්ත	2 0 39
16	ඇඟලගස්ගස්න, පහලවත්තේගස්න	1 2 20
17	බන්ඩාරවත්ත	1 1 27
18	උඩගස්වත්ත	0 1 32
20	ගලමුල්ලේගස්න, මොරවත්තේගස්න, පහල දික්ගස්න, දික්ගස්න, මිරිස්ගස්න, කොස් වත්තේගස්න, හල්ලුල්ලේගස්න	14 3 4
21	පහුගල්ලේගස්නමුකලාන	4 1 20
22	කික්කන්තෙමඹගස්න, කික්කන්තෙමත්තිය ගස්න	9 2 1
23	වලකඩආර (දිසපාර)	1 0 18
24	පහලවලකඩආරවේදෙහිය	1 1 14
25	අම්බිවිල්ලක්කැව්ගස්න, කෝන්කන්ද මන්ඩියගස්න, විල්ලගාමගස්න, මාරගම් ගස්න, බෝගගස්න	12 0 16
26	දිවුල්ඇල්ලපැල (දිසපාර, හරිකොටසක්)	0 1 28
27	එඹ (දිසපාර)	0 0 12
28	විල්ලගාමගස්න	1 1 9
29	දිග්ගල	4 2 27
30	එගොඩගවත්තේගස්න	2 0 1
33	ඇඟලගස්ගස්න	1 1 13
34	ඇඟලගස්වත්ත	0 3 31
36	කෝන්ගගස්න	2 1 28
37	කුඩාගස්වත්ත	1 2 2
39	කුඩාගස්වත්තේමුකලාන, මුරුන්ගාමත්තේ මුකලාන, දිවුල්ඇල්ල මුකලාන, කරන්ද ගොල්ලේමුකලාන, ගයා වැව් විවිඳගස්නේ මුකලාන, දිවුල්ලේගස්නේමුකලාන, විල්ලගල්ලේ මුකලාන	40 3 18
40	මුකලන්ගස්න	1 1 6
41	මුත්තේවිටුවේගස්නපහන, මැදවැව්වේපහන	3 2 2
42	මැදවැව්වේගස්න, පුපුල්ලේගස්න, මුකලන්ගස්න	7 0 24
43	මුත්තේවිටුවේගස්න	4 1 29
44	කරන්දගොල්ලේමුකලාන, මුත්තේවිටුවේගස්නේ මුකලාන, ආලනවතුඇල්ලේමුකලාන	59 1 35
45	කරන්දගොල්ලේපහන	3 3 22
46	ගෙදරකුඹුරේආර (දිසපාර, හරිකොටසක්)	0 1 39
47	මුදුන්තලාවේපහන	2 2 8
<b>මුළු ගණන</b>		<b>192 2 7</b>

රත්නපුර නි. නි. 34—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,568 (රත්නපුර)

මට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විසාරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන ගත් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූන මස 23වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදී.

ඇ.ම. බබ්ලිච්. ඇ.ප්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කොළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒමාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වල අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්වලින් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වලට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

සර්ගමු දිසාබේ රත්නපුර දිනක්කේ මැදකෝරළේ ගෙලපල්ලේ පළාතේ එගොඩගොඩ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කම්වරු, එනම්:—

උතුරට සහ ) කටුපත්මයේ කොටසක් (මහවෙල්ගොඩ සහ නැගෙනහිරට: ) මුල්ලේගම් ගම් මායිම්ද;

දකුණට: රමාආරම්භේදයේ කොටසක් (ගෙල්ලිවතුගොඩ, දෙස්සේපොත සහ වැකුඹුරුගොඩ ගම්වල මායිම්ද);

බස්නාහිරට: රමාආරම්භේදයේ කොටසක් (කර්කන්දුගම ගමේ මායිම), ගම්සභා පාලේ කොටසක් (උඩගස්ගොඩ ගමේ මායිම); උඩගස්ගොඩ ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 859

බිම්කම්වල නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	(ගම්සභා පාර) (හරිකොටසක්)	0 0 13
2	පන්සලේගස්න	1 1 3
3	(වාට්මානියේ ඇල)	0 0 7
4	පන්සලේගස්න	0 1 16
5	කටුපත්මය (හරිකොටසක්)	1 2 17
6	කොස්කඤ්චේගොඩ	0 1 30
8	වර්වත්ත	1 3 19
9	උසන්ගොඩවත්ත	3 0 16
10	කහවගස්වත්ත	0 2 30
12	(අඹපාර)	0 0 12
13	පන්සලේගස්න	0 2 16
14	උසන්ගොඩවත්ත	16 0 8
16	රමාආරම්භේදය (හරිකොටසක්)	1 0 38
<b>මුළු ගණන</b>		<b>27 1 22</b>

රත්නපුර නි. නි. 35 — 1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනයි.

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,569 (රත්නපුර)

මට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූන මස 23වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදී.

ඇ.ම. බබ්ලිච්. ඇ.ප්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම්කවරවල උඩ වම් කොළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒමාගේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වල අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්වලින් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වලට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

රජයේ භුමි

සබරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කොටසේ හෙලපල්ලේ පළාතේ මුල්ලේගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියළුම බිම් කපීරී, එනම්:—

- රතුරට: හෙලපල්ලේ පළාතේ හෙලපල්ලේ ගමේ මායිම;
- නැගෙනහිරට: හෙලපල්ලේ පළාතේ හෙලපල්ලේ ගමේ මහවලකැත්ත යන ගමේ මායිම, අරඹේගොඩ ගමේ මායිම;
- දකුණට: කටුපත්තියේ කොටසක් (හෙලපල්ලේගොඩ ගමේ මායිම);
- බස්නාහිරට: කටුපත්තියේ කොටසක් (එහෙබ්ගොඩ ගමේ මායිම), මහවෙල්ගොඩ ගමේ මායිම, මරන්දන්ගේ අරඹේ කොටසක්, (මහවෙල්ගොඩ ගමේ මායිම)

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 860

බිම්කපීරීමේ නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	මරන්දන්ගේ අරඹේ (හරිකොටසක්)	0 1 21
2	අදකඩගෙලේ මුකලාන ..	10 1 7
3	(ගම්සභා පාර)	0 0 18
4	අදකඩගෙලේ මුකලාන ..	3 0 4
5	(ගම්සභා පාර)	0 0 8
6	අදකඩගෙලේ මුකලාන ..	8 1 21
7	අදකඩගෙලේ මුකලාන, මහසේන අතුර, කහටවැල්ලන්දේ මුකලාන ..	9 1 37
8	හවරිගල්ලාන	11 2 37
9	මාරකැව්ගේ සේන ..	0 0 36
10	කහටවැල්ලන්දේ මුකලාන ..	6 0 10
11	පත්තලේගේන, මාරගඟගේන, මහසේන, මුක්කොටුගේන, කෝන්ගඟගේන, මිරිස් කොරටුව ..	13 0 20
12	(මාරිමානි ඇල)	0 0 27
13	කිතුලගලවත්තෙහේන, ඇල්ලේමත්තියේ වත්ත, ඇල්ලේමත්තියේගේන, පත්තලේ වත්ත ..	6 0 39
14	(මාරිමානි ඇල)	0 0 2
15	හල්දෙල (හරිකොටසක්) ..	2 1 6
16	එම	0 0 37
17	අදකඩගෙලේ මුකලාන ..	0 1 35
20	(මාරිමානි ඇල)	0 0 3
24	(ගම්සභා පාර)	0 0 22
25	කහටවැල්ලන්දේ වත්ත ..	0 2 39
3)	කටුපත්තිය (හරිකොටසක්)	1 1 7
මුළු ගණන ..		73 1 36

රත්නපුර නි. නි. 36—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ අඥාපණනයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,570 (රත්නපුර)

මීට යාකාර නිබන්ධන රජයේ භුමිකරණ විසඳාගැනීමේ ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන සඳහා යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූනි මස 23වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ \*\* මාබන් ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජයේ භුමිකරණ ඉඩම් නිරවුල් කිරීමේ අඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජයේ භුමිකරණ ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී අඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදී.

ඇම්. බිබ්ලි. ඇල්. අබ්ගනේන්, නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරීතුමා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරටල උඩ මිමි කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන විකුණු තොරතුරු ඉඩම් බෙරුම්කරණ නිර්ධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම සර්වේසර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උභිතයන් යම් පාරකට අයිතිකම්කිසි ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිසි ගැටිලිට භාගනු ලැබේ.

(උ) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කපීරී අඩංගු රජයේ භුමිකරණ ඇතුළත් නොවන කිසිවක් බිම්කපීරීමක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යම්විටෙක දැන්වීම යටතේ විභාගකරණ නොලැබේ. එබඳු කිසිවක් බිම්කපීරීමකට අයිතිකම් කියා සිටීමට උවදානා නොවේ.

රජයේ භුමි

සබරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කොටසේ හෙලපල්ලේ පළාතේ අරඹේගොඩ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියළුම බිම් කපීරී, එනම්:—

- රතුරට: හෙලපල්ලේ පළාතේ මහවලකැත්ත ගමේ මායිම;
- නැගෙනහිරට: කේවලගල ගමේ මායිම, අතුරුමුල්ලේගේන අරඹේ කොටසක් (කේවලගල ගමේ මායිම);
- දකුණට: කටුපත්තියේ කොටසක් (හෙලපල්ලේගොඩ ගමේ මායිම);
- බස්නාහිරට: මුල්ලේගම ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 861

බිම්කපීරීමේ නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	මොරකැව්ගේ සේන ..	0 0 30
2	හවරිගල්ලාන	2 1 33
3	කහටවැල්ලන්දේ මුකලාන අඩුවෙබත්දේගේගේ මුකලාන, මොරකැව් මුකලාන, කෙහෙල් ඇල්ලේ මුකලාන, පොලමුල්ලේ ඇල්ලේ මුකලාන ..	18 1 16
4	රත්තලේ නලාන	2 0 17
5	අතුරුමුල්ලේගේන අරඹේ (කීඳුම් හරිකොටසක්) ..	0 1 7
6	අඩුවෙබත්දේගේගේ, බන්ධාරගේන, ගම්මසන්ගේන, අපලේගේන, කොලොත්ගඟගේන, ගොඩදෙහිගඟගේන, ඉන්කලේගේන, කොස්ගඟගේන, මුකුල්ගඟගේන, දෙසකාරගේන, බෝගඟගේන, ඒදැන්ගේගේගේ, සියම්ලාගඟකොරටුව, මීරිබෙබත්දේගේගේ, හීන් අස්වැල්ලේගේගේ, ..	41 1 1
7	කොස්ගඟගේන මුකලාන ..	2 0 22
8	කහටවැල්ලන්දේ මුකලාන ..	11 0 33
9	ඇහැලගඟවත්ත ..	2 1 13
14	කටුපත්තිය (හරිකොටසක්) ..	1 1 17
15	(අඹිපාර)	0 0 2
16	මුකුල්ගඟගේන ..	1 2 4
17	(ගම්සභා පාර)	0 3 22
18	ඉදිකැව්ගේගේන, ගමේගේන, බෝගඟගේන ..	5 0 22
මුළු ගණන ..		89 0 39

රත්නපුර නි. නි. 37—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ අඥාපණනයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,571 (රත්නපුර)

මීට යාකාර නිබන්ධන රජයේ භුමිකරණ විසඳාගැනීමේ ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන සඳහා යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූනි මස 23වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ \*\* මාබන් ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජයේ භුමිකරණ ඉඩම් නිරවුල් කිරීමේ අඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජයේ භුමිකරණ ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී අඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදී.

ඇම්. බිබ්ලි. ඇල්. අබ්ගනේන්, නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරීතුමා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරටල උඩ මිමි කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරන කීලිධාරීතුවාගෙන්ද එවැනි සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එසින් එකකවත් උඩින් ගත යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට හාරගනු ලැබේ.

(c) මෙම දෑන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මාසිච්චලට මැදිබු නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දෑන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසායම් රත්නපුර දිසායමේ මැද කෝරළේ හෙලපල්ලේ පලාතේ හෙල්ලිවතුගොඩ ගඟ ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිච්චලට මැදිබු පහත දැක්වෙන සියළුම බිම්කවිටි, එනම්:—

උතුරට: රුමආරාම-දොරේ කොටසක් (එහොබගොඩ ගමේ මාසිම), කටුපත්තමයේ කොටසක් (මුල්ලේගම සහ අරඹවෙහෙර ගමේ මාසිම);

නැගෙනහිරට: රදරතුමුරේආරේ කොටසක් (කේවලගල ගමේ මාසිම);

දකුණට: රදරසේපාහ ගමේ මාසිම;

බස්නාහිරට: රදරසේපාහ ගමේ මාසිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 862.

Table with 3 columns: බිම්කවිටියේ නො., ඉඩමේ නම, ප්‍රමාණය, අ. රූ. ප. (Land details for Ceylon map No. 862)

රත්නපුර නි. නි. 38—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ඩ

නිරවුල්කිරීමේ දෑන්වීම නො. 2,572 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උපලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වසර 1950ක්වූ ජූනි මස 23 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත දැක්වෙන තර්කන\*\* මා වෙන ඉදිරිපත් නොකළාහොත් එකී ඉඩම රජසහකර ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්ඩේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රජසහකර ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතුකරන බවද එහි ආඥාපණ්ඩේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වසර 1950ක්වූ ආප්‍රේ මස 25 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදී.

ආර්. ඩබ්ලිව්. ආර්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර කීලිධාරීතුමා.

\*\* "නිරවුල්කිරීමේ දෑන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දෑන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ මිමි කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරන කීලිධාරීතුවාගෙන්ද, ඒවැනි සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එසින් එකකවත් උඩින් ගත යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට හාරගනු ලැබේ.

(c) මෙම දෑන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මාසිච්චලට මැදිබු නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දෑන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසායම් රත්නපුර දිසායමේ මැද කෝරළේ හෙලපල්ලේ පලාතේ කේවලගල ගඟ ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිච්චලට මැදිබු පහත දැක්වෙන සියළුම බිම්කවිටි, එනම්:—

උතුරට: හෙලපල්ලේ මහවලතැන්නේ ගම්මාසිම, කන්තෝරුවතුගොඩ ගම්මාසිම;

නැගෙනහිරට: කන්තෝරුවතුගොඩ ගම් මාසිම, උස්ගලආරේ කොටසක් (කන්තෝරුවතුගොඩ ගම් මාසිම), කටුපත්තමයේ කොටසක් (මේලේවතුගොඩ ගම් මාසිම), වෙල්ලිවතුගොඩ ගමේ මාසිම);

දකුණට: මේලේවතුගොඩ, යටිපස්ගමුව සහ හේවන්දෙහිය ගඟ ගම්වල මාසිම;

බස්නාහිරට: උරවල ගමේ මාසිම, රදරතුමුරේආරේ කොටසක් (රදරසේපාහ සහ හෙල්ලිවතුගොඩ ගම්වල මාසිම), අතුරුමල්ලේගමේආරේ කොටසක් (අරඹවෙහෙර ගම් මාසිම), අරඹවෙහෙර ගම් මාසිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 863

Table with 3 columns: බිම්කවිටියේ නො., ඉඩමේ නම, ප්‍රමාණය, අ. රූ. ප. (Land details for Ceylon map No. 863)

බිම්කම්වල නො. අංක.	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
36	මුහුණතේනෙමුකලාන, කටුම්බකලාන	7 0 34
37	ගෙල්පොය, අම්බගමන, පේරාදෙණි, දඹුල්ල, දඹුල්ල, දඹුල්ල, දඹුල්ල	29 2 25
38	ගෙදරපාර (හිඳුවිම)	0 0 6
39	කටුම්බකලාන, මිනිමරුගෙල	11 2 30
40	මිනිමරුගෙලේ වැව්විම	2 0 9
41	කටුම්බකලාන, මිනිමරුගෙල	24 3 31
42	එම එම	189 2 0
43	කටුම්බකලාන	2 1 25
44	කුඩාතලානමිනිම	0 3 7
45	වහල්ලුගම	0 0 8
46	ලියද්දෙහේන, දඩගොල්ලේහේන, කුඩා තලානමිනිම	5 1 20
47	මිනිමරුගෙල	10 0 9
48	ලියද්දෙහේන	2 2 6
49	ගොරුක්කන්ගෙලේවැව්විම	2 1 6
50	කීන්දෙහේන, නම්බිගේහේන	7 1 39
51	ගල්ලේහේනෙමුකලාන, ගාගලමුකලාන, මිනි මරුගෙල, ලියදානවහේනෙමුකලාන, කොරේක්කන්ගෙලේමුකලාන, ගොරුක්කන්ගේහේනෙමුකලාන	139 1 30
52	නම්බිගේහේන	1 2 4
53	බන්ධාරහේන නොහොත් පරගමුකලාන	2 0 27
මුළු ගණන		684 3 38

රත්නපුර නි. නි. 39—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,573 (රත්නපුර)

මෙම සාකච්ඡා කළු පිටපතෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනශීලී ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූනි මස 23වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදී.

ඇම්. බිබ්ලි. ඇෆ්. අධ්‍යක්ෂ, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\*“නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට මැදිවූ පහත දක්වන සියළුම ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උභිත් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු උපලේඛනවලට ඇතුළත් නොවන කිසිව බිම්කම්වලට පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නාවුදු ඒ පිළිබඳව යම්විටෙක දැන්වීම යටතේ විභාගකරණ නොලැබේ. එබඳු කිසිව බිම්කම්වලට අයිතිකම් කියාසිටිමට උවමනා නොවේ.

උපලේඛනය

සරණු දියාමේ රත්නපුර දිනුක්කේ මැදකෝරලේ ගෙලපල්ලේ පළාතේ කන්තෝරුවතුමාගේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කම්වල, එනම්:—

- උතුරට: ගෙලපල්ලේ පළාතේ මහවලතැන්න ගමේ මායිම;
- නැගෙනහිරට: කිකලපුගොඩ ගමේ මායිම, මලදොළේ කොටසක් (කිකලපුගොඩ ගමේ මායිම);
- දකුණට: කටුපත්බයේ කොටසක් (වෙල්ලේතුමාගේ ගමේ මායිම);
- බස්නාහිරට: ලස්ගලේපාරේ කොටසක් (කොටලල ගමේ මායිම), කොටලල ගමේ මායිම;

බිම්කම්වල නො. අංක.	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ලස්ගලේපාර (හිඳුවිම හරිකොටසක්)	0 0 38
2	ලස්ගලේමුකලාන, රුක්ආත්තනේනලාම, බෙලිම ලියද්දේඇල, අත්නක්කලේමුකලාන, ලාස් ගලේපාර	89 1 3
3	මලදොල (හිඳුවිම, හරිකොටසක්)	0 0 20
4	(වාර්මානි ඇල)	0 0 8
5	පත්තලේහේන, කන්තෝරුවත්ත, අත්නක්කලේ හේන, පත්තලේවත්ත	9 0 22
7	(ගම්සො පාර)	0 0 17
9	කටුපත්බය (හරිකොටසක්)	2 0 24
මුළු ගණන		101 0 12

රත්නපුර නි. නි. 40—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,574 (රත්නපුර)

මෙම සාකච්ඡා කළු පිටපතෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනශීලී ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූනි මස 23වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදී.

ඇම්. බිබ්ලි. ඇෆ්. අධ්‍යක්ෂ, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\*“නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට මැදිවූ පහත දක්වන සියළුම ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උභිත් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු උප ලේඛනවලට ඇතුළත් නොවන කිසිව බිම්කම්වලට පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නාවුදු ඒ පිළිබඳව යම්විටෙක දැන්වීම යටතේ විභාගකරණ නොලැබේ. එබඳු කිසිව බිම්කම්වලට අයිතිකම් කියා සිටිමට උවමනා නොවේ.

උපලේඛනය

සරණු දියාමේ රත්නපුර දිනුක්කේ මැද කෝරලේ ගෙලපල්ලේ පළාතේ කිකලපුගොඩ ගම ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කම්වල, එනම්:—

- උතුරට: ගෙලපල්ලේ පළාතේ මහවලතැන්න ගම පල්ලේලත්ද ගමට මායිම;
- නැගෙනහිරට: මහවල ගමේ මායිම, මලදොළේ කොටසක් (මහවල ගමේ මායිම), යට්ටේකඩු පහලගම ගමේ මායිම;
- දකුණට: කටුපත්බයේ කොටසක් (බෙලිමලියද්දේ සහ වෙල්ලේතුමාගේ මහවල මායිම);
- බස්නාහිරට: මලදොළේ කොටසක් (කන්තෝරුවතුමාගේ ගමේ මායිම), කන්තෝරුවතුමාගේ ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම් නො. 865

බිම්කම්වල නො. අංක.	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	අත්නක්කලේමුකලාන, ලීනියකැවිය, බැබිලේ, ගෙලේමුකලාන, මහවැලුරු, යර්මේ කටුම්බකලාන, දඹුල්ලපුල්ලේහේන, බෙලි මල්ලියද්දේකැවිය, බෙලිමල්ලියද්දේඇල්ල181	0 7
2	මලදොල (හිඳුවිම, හරිකොටසක්)	0 0 21
3	කටුපත්බය (හරිකොටසක්)	3 1 34
4	මන්තෝරුව, කීර්ලගහආරේහේන, ලීනිය කැවියේහේන, කුඹුක්කන්තෝරුව, හින්තාර ගහමත්තිය, බහලකොරුව	18 0 24



බිම්කම්වල නො.	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
5	කිරිල්ලගහආර (කිදිවිම) ..	0 0 27
7	(වාරිමාගී ඇල) ..	0 0 8
8	බහලකොරවුම ..	1 0 23
9	මලදෙල (කිදිවිම, හරිකොටසක්)	0 0 20
මුළු ගණන		204 1 4

රත්නපුර නි. නි. 41—1950

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයකි**

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,575 (රත්නපුර)

මිට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූනි මස 23වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්යක්කරණ \*\*මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජසන්නක ඉඩමක් මෘගයෝගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අංජල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය.

ඇම්. බිබ්ලිට්, ඇෆ්. අබයකෝන්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\*“නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන විදිවුරු නොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට හාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන නිසිම බිම්කම්වලට පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වලට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

**උපලේඛනය.**

සබරගමු දිසාමේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැදකෝරලේ හෙලපල්ලේ පළාතේ බෙලිමලියද්ද යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියර්ම බිම්කම්ව, එනම්:—

- උතුරට: කටුපත්මයේ කොටසක් (නිකලදුගොඩ ගමේ මායිම);
- නැගෙනහිරට: යටිමල්කඩුව පහලගම සහ යටිමල්කඩුව උඩගම ගම්වල මායිමද;
- දකුණට: වෙලේවතුගොඩ ගමේ මායිම;
- බස්නාහිරට: වෙලේවතුගොඩ ගමේ මායිම.

ලංකා මැදිමේ ගම් සිතියම නො. 866.

බිම්කම්වල නො.	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
2	කටුපත්මය (හරිකොටසක්) ..	3 1 7
4	(ගම්සභාපාර) ..	0 0 4
5	දෙමටගහමඩ ..	0 1 13
6	(දිසපාර, කිදිවිම) ..	0 0 18
7	යටිමල්කඩුවහෙලේ මූකලාන, දෙමටගහමඩ ..	4 1 28
8	යටිමල්කඩුවහෙලේ මූකලාන ..	4 0 17
9	(වාරිමාගී ඇල) ..	0 0 9
10	යටිමල්කඩුවහෙලේ මූකලාන, දෙමටගහමඩෙහි මූකලාන, මුහුණත්තොලේ මූකලාන ..	11 1 14
11	උනම්නේනේන, නැන්නෙපිට මැන්නේන ..	10 0 26
12	(ගම්සභාපාර) ..	0 0 33
13	දෙමටගහමඩ (මිනිපිටටනිය) ..	1 0 27
14	රනවර්ගකොරවුම ..	2 2 28
15	දෙමටගහමඩ, දෙමටගහමඩෙහිනේන ..	3 1 23

බිම් කම්වල නො.	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
17	මහඇල (වාරිමාගී ඇල) ..	0 0 18
18	පහලොස්ලහේකොරවුමේනේන, පහලොස්ලහේ කොරවුම, අරන්වත්ත, පහලොස්ලහේනේන ..	4 0 26
21	(ගම්සභාපාර) ..	0 0 11
22	ගලේගෙදරවත්ත ..	1 0 19
24	(අඹපාර) ..	0 0 5
25	මිහගආරව, මිහගආරවේනේන ..	1 0 19
මුළු ගණන		47 3 25

රත්නපුර නි. නි. 42—1950

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයකි**

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,576 (රත්නපුර)

මිට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූනි මස 23වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්යක්කරණ \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජසන්නක ඉඩමක් මෘගයෝගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අංජල් මස 25වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය.

ඇම්. බිබ්ලිට්, ඇෆ්. අබයකෝන්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\*“නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන විදිවුරු නොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට හාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන නිසිම බිම්කම්වලට පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වලට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

**උපලේඛනය**

සබරගමු දිසාමේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැදකෝරලේ හෙල පල්ලේ පළාතේ වෙලේවතුගොඩ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියර්ම බිම්කම්ව, එනම්:—

- උතුරට: කටුපත්මයේ කොටසක් (කනන්තේවතුගොඩ සහ නිකලදුගොඩ යන ගම්වල මායිම) බෙලිමලියද්ද ගම් මායිම
- නැගෙනහිරට: යටිමල්කඩුව උඩගම ගම් මායිම, නින්තේ වැල්ආරේ කොටසක් (යටිමල්කඩුව උඩගම ගම් සහ යටිපස්ගමුව යන ගම්වල මායිම);
- දකුණට: යටිපස්ගමුව ගම් මායිම, වේවැල්කදුරේ ආරේ කොටසක් (යටිපස්ගමුව ගම් මායිම) යටිපස්ගමුව ගමේ මායිම;
- බස්නාහිරට: කේවලගල ගම් මායිම;

ලංකා මැදිමේ ගම් සිතියම නො. 867

බිම්කම්වල නො.	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ලාආස්වලේආතුර, කටුවෙමුකලාන ..	5 3 28
2	(වාරිමාගී ඇල) ..	0 3 31
4	මලදෙල (කිදිවිම) ..	0 0 14
7	(ගම්සභාපාර) ..	0 0 14
8	සිත්ආර්ඪ ..	2 2 33

බිම්කම්වල නො.	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	බිම්කම්වල නො.	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
9	කටුපත්ඔය (හරිකොටසක්) ..	2 1 24	30	ගාආලේගොඩහිත්ත ..	25 0 12
12	කොට්ටුව, හින්දුරච්චි, කොහොමි කොරටුව, අස් වැද්දුම් කොරටුව, මිහආරච්චි හේන, ගොඩ කුඹුරේ හේන ..	5 2 2	31	එම (ගල, කොඹිකඤ්චව ඉතුරුකර තිබෙන බිම) ..	0 0 1
14	නැත්තොට්ටම්හිත්ත, කොලොන්නහේන, කල ගහ හේන, ගම්මහත්තිය, කුරුල්ලන්ගලේ හේන, පොරොල්ලුහේන කැටිය, ගොඩකුඹුරේ විත්ත, කොලොන්නහ මත්තිය, කොට්ටුව, ගල්වැව්හේන, කැකුණේ හේන, දඹෙහේන නැත්තොට්ටම්හේන ..	69 0 26	32	ගාආලේගොඩහිත්ත (ගල) ..	99 1 14
17	ගාආලේවිත්ත ..	1 2 4	34	වේවැල්කපුරෙහර ..	2 3 22
21	ගම්ගේහේන, දුබකොළේහේන, මාරුවේහේන, විලම්විත්ත, නිකකැටිය, නොහෙරමත්තිය ..	24 0 38	35	කටුම්බුකලාන, වේවැල්කපුරෙහර මුකලාන, වේවැල්කපුරෙහර ගොඩ මුකලාන ..	7 2 32
22	(අඹිපාර) ..	0 1 16	36	කටුම්බුකලාන ..	3 2 25
25	ගෙදරහර (හිඳිවිම) ..	2 1 1	37	කටුම්බුකලාන, වේවැල්කපුරෙහර මුකලාන (නද බැවුමක් ඇති ගල්කන්ද ඇතුළත්ව) ..	155 1 30
26	ලිදගාවහේන ..	2 3 6	38	වේවැල්කපුරෙහර (හරිකොටසක්) ..	0 2 17
27	ලුරලිදවිත්ත ..	1 3 3	39	නහදඹුහිත්ත, නහදඹුහිත්තහපන, වේවැල් කපුරෙහර මුකලාන ..	57 0 10
28	කටුම්බුකලාන ..	1 3 2	40	(ගම්හොපාර) ..	0 1 7
29	නොහොරේමත්තිය ..	3 3 6	41	නහදඹුහිත්ත, නිත්තවැල්කපුරෙහර මුකලාන ..	30 0 27
			42	නිත්තවැල්කපුරෙහර (හරිකොටසක්) ..	1 1 7
				මුළු ගණන ..	508 3 12

රත්නපුර හි. හි. 43—1950

ආණ්ඩුවේ ඉඩම් විකිණීම හෝ බදුදීම සඳහා දැන්වීම

No. 14,457, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නිකුත්වන ප්‍රකාරයට වම් 1950 ක්වූ අංශ්ඡතු මස 10 වෙනි දින වූ මුහුණපතින්ද පෙරවරු 9.30 ව ගලපොදුදී මෙහිදේසකර විකුණන්නට හෝ බේරුම්කරගන්නට නොහොත් වන අන්දමින් නිවැරදිව සඳහන්ව පහත දැක්වෙන ආකාරයට බඩබිම් දැක්වීමේ දැක්වීමක් කුමටයේ කොටසකට පත්වන ප්‍රමාණය කෙරෙහි පිහිටා තිබෙන බිම්කැබලි 8 ක්.

ලංකා මැණිමේ මුල් සිතියම නො. 19. ගම්—අලුතදහම

නො.	ඉඩම් නම	ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කරුන්ගේ	අන්දම	මහත, අ. රූ. ප.
1	තපොට්ටම්හේන	ඉහතපත්තුවේදී සඳහන්වන ප්‍රකාරයට	පොල්විත්ත	0 3 17
80	කොහොමි කොරටුව	ඉහතපත්තුවේදී සඳහන්වන ප්‍රකාරයට	එම	0 3 27
132	අස්වැද්දුම් කොරටුව	අස්වැද්දුම් කොරටුවේදී සඳහන්වන ප්‍රකාරයට	එම සහ රඹි	0 1 28
133	එම	එම	හේන	1 0 0
134	කලගලපුරෙහේන	වෙදුරගල පත්තුවේදී (2) අස්වැද්දුම් කොරටුවේදී සඳහන්වන ප්‍රකාරයට	එම	0 1 19
473	කන්දෙවිත්ත	එකතුවේදී සඳහන්වන ප්‍රකාරයට	පොල්විත්ත	0 0 18
770	කුරුකොහොමි කොරටුව	අලුතදහම මහාරජය	රඹි	0 1 17
879	කන්දෙවිත්ත	වේවැල්කපුරෙහර මුකලාන	හේන	0 2 34

තක්සේරු මිල අක්කරයක් රුපියල් 100 කට වැඩි නොවන මුදලක් වේ.  
මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව පහත සඳහන්වන ප්‍රකාරයට පත්වන ප්‍රමාණය කෙරෙහි පිහිටා තිබෙන බිම්කැබලි සර්වේචර් ප්‍රකාරයට පත්වන ප්‍රමාණය කෙරෙහි පිහිටා තිබෙන බිම්කැබලි වේ.

වම් 1950 ක්වූ ප්‍රති මස 14 වෙනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී. කේ. කනහසුන්දර,  
ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා වරයා.

No. 14,458, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නිකුත්වන ප්‍රකාරයට වම් 1950 ක්වූ අංශ්ඡතු මස 8 වෙනි දින වූ අභ්‍යන්තරවද පෙරවරු 9.45 ව ගලපොදුදී මෙහිදේසකර විකුණන්නට හෝ බේරුම්කරගන්නට නොහොත් වන අන්දමින් නිවැරදිව සඳහන්ව පහත දැක්වෙන ආකාරයට බඩබිම් දැක්වීමේ දැක්වීමක් කුමටයේ කොටසකට පත්වන ප්‍රමාණය කෙරෙහි පිහිටා තිබෙන බිම්කැබලි 2 ක්.

ලංකා මැණිමේ මුල් සිතියම නො. 182. ගම්—රාගොලුව

නො.	ඉඩම් නම	ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කරුන්ගේ	අන්දම	මහත, අ. රූ. ප.
214	ලඹවිත්තහර හේන ..	(1) ඇතුළුම පදිංචි ආර්. එම්. රංගේ, (2) මැණිකේදිවෙල පොත්තුවේ පදිංචි ආර්. එම්. රංගේ, (3) මැණිකේදිවෙල ගම්මහල පදිංචි ආර්. එම්. රංගේ, (4) දෙහිවෙල පදිංචි පී. ජී. ඩබ්ලිව්, (5) මාතලේ කහිකාවල සරලවි මත්තේ පදිංචි ඩී. ඩී. රත්නායක, (6) තම්බුල්ලේ පදිංචි පදිංචි රත්නායක, (7) පේරාදෙණියේ අහස මිදුරෙහි පදිංචි ක්‍රිස්ටෝපල් රත්නායක, (8) ඩී. ඩී. මැණිකේ, (9) බොරැ මැණිකේ	හේන	0 3 38
177	ඉස්නිකු දුම්බක හේන, ඉස්නිකු දුම්බක	(1) රංගොලුව පදිංචි ඉහලමහලපොදු ඇත්මලි, (2) රංගොලුව පදිංචි ඉහලමහලපොදු ඩී. ඩී. රත්නායක	එම	0 1 12

තක්සේරු මිල අක්කරයක් රුපියල් 100 කට වැඩි නොවන මුදලක් වේ.  
මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව පහත සඳහන්වන ප්‍රකාරයට පත්වන ප්‍රමාණය කෙරෙහි පිහිටා තිබෙන බිම්කැබලි සර්වේචර් ප්‍රකාරයට පත්වන ප්‍රමාණය කෙරෙහි පිහිටා තිබෙන බිම්කැබලි වේ.

වම් 1950 ක්වූ ප්‍රති මස 14 වෙනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී. කේ. කනහසුන්දර,  
ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා වරයා.

No. 14,459, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නිකුත්වන ප්‍රකාරයට වම් 1950 ක්වූ අංශ්ඡතු මස 8 වෙනි දින වූ අභ්‍යන්තරවද පෙරවරු 9 ව ගලපොදුදී මෙහිදේසකර විකුණන්නට හෝ බේරුම්කරගන්නට නොහොත් වන අන්දමින් නිවැරදිව සඳහන්ව පහත දැක්වෙන ආකාරයට බඩබිම් දැක්වීමේ දැක්වීමක් කුමටයේ කොටසකට පත්වන ප්‍රමාණය කෙරෙහි පිහිටා තිබෙන බිම්කැබලි 1 ක්.

ලංකා මැණිමේ මුල් සිතියම නො. 183. ගම්—දේදුනුදිවෙල

නො.	ඉඩම් නම	ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කරුන්ගේ	අන්දම	මහත, අ. රූ. ප.
140	මහලේගොඩහිත්ත ..	(1) වැලිගොඩපොල පදිංචි විනිදිමුදියන්ගොලොගේ අප්පුනම් පොල්විත්ත (2) ඇස්. ඇස්. ඇම්. රත්නවි	..	1 0 18

තක්සේරු මිල අක්කරයක් රුපියල් 100 කට වැඩි නොවන මුදලක් වේ.  
මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව පහත සඳහන්වන ප්‍රකාරයට පත්වන ප්‍රමාණය කෙරෙහි පිහිටා තිබෙන බිම්කැබලි සර්වේචර් ප්‍රකාරයට පත්වන ප්‍රමාණය කෙරෙහි පිහිටා තිබෙන බිම්කැබලි වේ.

වම් 1950 ක්වූ ප්‍රති මස 14 වෙනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී. කේ. කනහසුන්දර,  
ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා වරයා.

No. 14,460, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩු සන්නය ඉඩම් ආණ්ඩු ක්‍රමයේ නිල ප්‍රකාරයට වම් 1950 වසරේ අංක 8 වන දින වූ අගෝස්තු 11.30ට ගලායෑම් වෙන්දේසිකර විකුණනු ලබන බිම් කොටසකට වෙන් කෙරෙන බවට නොහොත් වෙන අන්දමකින් නිවැරදි කරනු ලබන බවට සඳහන් කර ඇත. මධ්‍යම දිසාවේ මහනුවර දිස්ත්‍රික්කයේ තුම්පොත් කොටසකට වෙන් කෙරෙන ප්‍රධාන බිම් කොටසකට වෙන් කෙරෙන බවට සඳහන් කර ඇත.

රාජ්‍ය මැණීමේ දිලි සිතියමේ නො. 169. ගම්—කිහිපම

Table with 4 columns: No., Description, Area, and Remarks. Row 94: කිහිපම නම, ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කරුන්ගේ අන්දම, වන්න, අ.රු.ප. 0 1 22. (1) ගලායෑම්, රවුම්, කලාපයේ පදිංචි රත්නායක මුදියන්සෙරාගේ හතර කෝරළයේදී කිරිඳි, (2) ගලායෑම්, බඩුමුත්තේ පු. ආ. ම. ජ. සැමදේ හතර රත්නායක මුදියන්සෙරාගේ හතර කෝරළයේදී කිරිඳි.

කක්ෂේරු මිල අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ.

මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්ද, එහි සිතියම කොළඹ සර්වේය් ජනරල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

වම් 1950 වසරේ අංක 14 වන දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස් තුමාගේ කාර්යාලයේදීය. කේ. කතාසකුන්ද්‍රම්, ඉඩම් පිළිබඳ කොමසාරිස් තුමා වෙත.

No. 14,461, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩු සන්නය ඉඩම් ආණ්ඩු ක්‍රමයේ නිල ප්‍රකාරයට වම් 1950 වසරේ අංක 9 වන දින වූ ඔක්තෝබර් 9.30ට ගලායෑම් වෙන්දේසිකර විකුණනු ලබන බිම් කොටසකට වෙන් කෙරෙන බවට නොහොත් වෙන අන්දමකින් නිවැරදි කරනු ලබන බවට සඳහන් කර ඇත. මධ්‍යම දිසාවේ මහනුවර දිස්ත්‍රික්කයේ තුම්පොත් කොටසකට වෙන් කෙරෙන ප්‍රධාන බිම් කොටසකට වෙන් කෙරෙන බවට සඳහන් කර ඇත.

රාජ්‍ය මැණීමේ දිලි සිතියමේ නො. 164. ගම්—වැලිවිට ඉහල ගම

Table with 4 columns: No., Description, Area, and Remarks. Rows 530, 577, 579, 594, 607, 609, 610, 63, 673, 674, 676. Descriptions include land parcels with various owners and areas.

කක්ෂේරු මිල අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ.

මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්ද, එහි සිතියම කොළඹ සර්වේය් ජනරල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

වම් 1950 වසරේ අංක 14 වන දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස් තුමාගේ කාර්යාලයේදීය. කේ. කතාසකුන්ද්‍රම්, ඉඩම් පිළිබඳ කොමසාරිස් තුමා වෙත.

No. 14,462, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩු සන්නය ඉඩම් ආණ්ඩු ක්‍රමයේ නිල ප්‍රකාරයට වම් 1950 වසරේ අංක 8 වන දින වූ අගෝස්තු 11ට ගලායෑම් වෙන්දේසිකර විකුණනු ලබන බිම් කොටසකට වෙන් කෙරෙන බවට නොහොත් වෙන අන්දමකින් නිවැරදි කරනු ලබන බවට සඳහන් කර ඇත. මධ්‍යම දිසාවේ මහනුවර දිස්ත්‍රික්කයේ තුම්පොත් කොටසකට වෙන් කෙරෙන ප්‍රධාන බිම් කොටසකට වෙන් කෙරෙන බවට සඳහන් කර ඇත.

රාජ්‍ය මැණීමේ දිලි සිතියමේ නො. 168. ගම්—එරමුදුලියද්ද

Table with 4 columns: No., Description, Area, and Remarks. Rows 120, 337. Descriptions include land parcels with various owners and areas.

කක්ෂේරු මිල අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ.

මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්ද, එහි සිතියම කොළඹ සර්වේය් ජනරල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

වම් 1950 වසරේ අංක 14 වන දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස් තුමාගේ කාර්යාලයේදීය. කේ. කතාසකුන්ද්‍රම්, ඉඩම් පිළිබඳ කොමසාරිස් තුමා වෙත.

No. 14,463, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව පහත සඳහන්වන ආණ්ඩු සන්නය ඉඩම් ආණ්ඩු ක්‍රමයේ නිල ප්‍රකාරයට වම් 1950 වසරේ අංක 11 වන දින වූ ඔක්තෝබර් 9.30ට ගලායෑම් වෙන්දේසිකර විකුණනු ලබන බිම් කොටසකට වෙන් කෙරෙන බවට නොහොත් වෙන අන්දමකින් නිවැරදි කරනු ලබන බවට සඳහන් කර ඇත. මධ්‍යම දිසාවේ මහනුවර දිස්ත්‍රික්කයේ තුම්පොත් කොටසකට වෙන් කෙරෙන ප්‍රධාන බිම් කොටසකට වෙන් කෙරෙන බවට සඳහන් කර ඇත.

රාජ්‍ය මැණීමේ දිලි සිතියමේ නො. 19. ගම්—අලුගෙහි

Table with 4 columns: No., Description, Area, and Remarks. Rows 928, 966, 979, 981. Descriptions include land parcels with various owners and areas.

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කරුගේ නම (Applicant/Owner Name)	අයුම. (Area)	මහත, අ. රු. ප. (Acres, Rs., Cts.)
997	බංගිගොඩොස්සේන	චල්පොලොයෙදර අපසුනාමි	එම	0 1 14
1003	එම	(1) මැලිකන්දෙ අනපත්තුමුදියන්සෙලාගෙ උක්කුඅඹේ, පදිංචිය, අලුදෙහිය, (2) එම උක්කුඹණ, (3) එම පුංචිඹණ	එම	0 0 35
1004	එම	එම	එම	0 0 35
1018	තිරිඳුවෙහෙරේගේ	මැලිකන්දෙ අනපත්තුමුදියන්සෙලාගෙ තිරිඳුවෙහෙරේ	එම	0 1 15

කක්කේරු මිල අක්කරයක් රුපියල් 100 කට මැඩිනොවන මුදලක් වේ.  
 මෙහි ඉඩම් ගැන මැඩිදුර නොරතුරු නොලැබී ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතමානෙන්ද, ඒවායේ සිතියම් නොලැබී සර්වේශ්වර්ණයන්ගෙන්ද ලබාගත හැකිවේ.

මේ 1950 ක්වූ ජුනි මස 16 වෙනි දින කොළඹ ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය. කේ. කනගසුන්ද්‍රමි, ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමා විසින.

No. 14,464, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතමාන පිළිබඳ දේශීය පහත සඳහන්වන අණකුම් සන්කූක ඉඩම් අණකුම් නියෝගවලට ප්‍රකාරයට මේ 1950 ක්වූ අගෝස්තු මස 10 වෙනි දින වූ මුහුණතකින්ද පෙරවරු 9.30ට පලකෙළුම් මෙහිදී සකර වී කුණක්ව හෝ බේරුම්කරදෙන්නට නොහොත් වෙන අන්දමකින් නිවැරදිකරන්නට යෙදෙනවා දැන. මධ්‍යම දිනවල මහසුම්පර දිනට කිසිදු දායකත්වයක් නොදෙනාය, බස්නාහිර උමටලොක කෝරළේ පිහිටා තිබෙන බිම්කැබලි වේ.

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කරුගේ නම (Applicant/Owner Name)	අයුම. (Area)	මහත, අ. රු. ප. (Acres, Rs., Cts.)
1	කපොච්චන්කොට්ටේ	අනපත්තුමුදියන්සෙලාගෙ උක්කුඹණ	පොල්විත්ත	0 3 17
60	ගොනාකැන්කොට්ටේ	අනපත්තුමුදියන්සෙලාගෙ පෙණ්ණුරු	එම	0 3 27
132	අරමෙකුමුරේගේ	අරමෙකුමුරේගෙදර උක්කුමැණිකා	පොල්විත්ත සහ රබර්	0 1 28
133	එම	එම	හේන	1 0 0
134	කලියලන්දෙගේ	(1) අලුදෙහිය පදිංචි ඒකානුකුමුදියන්සෙලාගෙ උක්කුඅඹේ, (2) එම අරමපත්තුමුදියන්සෙලාගෙ කනපත්වල බිංහිරිඹණ	හේන	0 1 19
473	කන්දෙවත්ත	ඒකානුකුමුදියන්සෙලාගෙ බිංහිරිඹණ	පොල්විත්ත	0 0 18
770	කුරුකොහොත්තේ	අලුදෙහිය මාරග	රබර්	0 1 17
879	කන්දෙගේ	මෝල්වර් විජේනායක දෙව්වෙර මහතා	හේන	0 2 34

කක්කේරු මිල අක්කරයක් රුපියල් 100 කට මැඩිනොවන මුදලක් වේ.  
 මෙහි ඉඩම් ගැන මැඩිදුර නොරතුරු නොලැබී ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතමානෙන්ද, ඒවායේ සිතියම් නොලැබී සර්වේශ්වර්ණයන්ගෙන්ද ලබාගත හැකිවේ.

මේ 1950 ක්වූ ජුනි මස 16 වෙනි දින කොළඹ ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය. කේ. කනගසුන්ද්‍රමි, ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමා විසින.

**අණකුම්වල ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම**

අණකුම් කඩුල්ලකට, ඒනම:—C/අවුලොක්වලින් අණකුම් පොත් ද්විතීක පාඨනාලාචක් සැදීම පිණිස මෙම පහත සඳහන්වන ඉඩම් උසාවුම් සඳහා ක්‍රියාකරණ පිණිස “අණකුම්වල ඉඩම් ලබාගැනීමේ ව්‍යවහාර” රීතියේ මහත්මියන් කර තිබෙන පංතර්තුම්ප්‍රකාරයට නොවී කෙටි සහ ඉඩම් පිලිබඳ ආමතියමානෙන් නිසිඅකාර මට අත් ලැබී තිබේ, ඒ ඉඩමෙහි:—

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	අයුම. (Area)	අයිතිකම්කරුගේ නම (Owner Name)	මහත, අ. රු. ප. (Acres, Rs., Cts.)
1	වර්පණම් කොමිමර 62 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 81, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98 සහ 100 ශ්‍රීලත්තිස් පාර සහ නොමිමර 5/1, 5/2 සහ 5/5, පාක්ලේන්	පොල්ගස් 383, අවුරුදු 30-40 අඹයන් 2, කොක්කස් 2, අවුරුදු 10-15 රැක් ඇත්තාගේ 12, කෝන් ගස් 1, කජුගස් 1, දෙමහස් 6, සපුගස් 2, බිලිගස් 2ක් සහ මාර්ගස් 3, අවුරුදු 3-5 අඹයන් 2, දෙහි ගස් 1, සිහඹලාගස් 1, ඇමරුල්ලාගස් 1, හික් ගස් 1ක් සහ මාර්ගාගස් 7, අවුරුදුදේ කඳුගස් 1, බිලිගස් 1, 3 වැනි සහ අවුරුදුදේ සේලුම් ගස් 34, කොළපඳුරු 105, කපරුකල කාණුවක්, කපරුකල බිත්තියක්, ඉවරේදි මඩුවක්, ඒප්පත් එකක් සහිත කපරුකල ලී 2, කපරුකල නානාමාර්ගස්, හඟුම් මෙලි කපරුකල මැහිනිලියක්, කපරුකල මැහිනිලි ලැල්ලක්, කපරුකල පඹ 30ක් සහිත කොව්ස් 22 කව මෙත්තරගල උර් මෙලි කපරුකල කොව්තැහිල්ලක් සහ කපරුකල පඹ 12 කින් කොටස් ඇති ඉඩම්	ඇල්. ජේ. සහ ඒ. ද සේරම් පෙරකපුරු මහතන් හා මෙහි සිටින කැවුලොක්වලින් බිලිගස් සහිතව, කැපුල් පෙලිවිස, කොමිමර 212, කොළඹ	7 0 19.15

එමඟින් ඉඩම් අයිතිකරුවන්ට අණකුම් සලසාම් තිබෙන මිට පොදුරහසම් දැනගැනීම සඳහා සඳවෙන මහත්මියන් මහතරු තිබෙන කැමැත්ත මෙහි දැනුම්දෙයි.

ඉහත කී ඉඩම්වල අයිතිමානෙහි ඇත්තා වූ කැමැත්තට කළුමන නොහොත් කළුමන මෙහි සිටින ක්‍රියාකරණ අග මේ 1950 ක්වූ ජුනි මස 19 වෙනි දින පෙරවරු 10 වෙනි කවුළුවේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට්ඨාසයේ ඉඩම් මානිත්වය සහ කිසිදු වෙනස්කම් සිදු නොවන බවට ඉඩම් මෙහි පිලිබඳ ඉල්ලා බිහි වූ මුදල් ගණනක් මීට ඇත්තා වූ කළුමනේ අයිතිකරු කොරතුරු කියාබිහිවීමට බොහෝ සම්බන්ධ දැනගත හැකිවේ.

මේ 1950 ක්වූ ජුනි මස 12 වෙනි දින කොළඹ කවුළුවේදීය. ඇන්. ජේ. මල්වට, අණකුම් උප ඒප්පත් මහත.

අණකුම් කඩුල්ලකට එනම:—සම්මත මිණුම සහ තිරුපි පිලිබඳ රහස්‍යාකාරයක් සැදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් උසාවුම් සඳහා ක්‍රියාකරණ පිණිස “අණකුම්වල ඉඩම් ලබාගැනීමේ ව්‍යවහාර” රීතියේ මහත්මියන් කර තිබෙන පංතර්තුම්ප්‍රකාරයට නොවී කෙටි සහ ඉඩම් පිලිබඳ ආමතියමානෙන් නිසිඅකාර මට අත් ලැබී තිබේ, ඒ ඉඩමෙහි:—

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	අයුම. (Area)	අයිතිකම්කරුගේ නම (Owner Name)	මහත, අ. රු. ප. (Acres, Rs., Cts.)
1	වර්පණම් නො. 5/5, පාක්ලේන්	අවුරුදු 30-40 අඹයන් 1, පොල්ගස් 33, අවුරුදු 10-15 මාර්ගස් 1, දෙමහස් 2ක් ඇති ඉඩම්	ඇල්. ජේ. සහ ඒ. ද සේරම් පෙරකපුරු මහතන් හා මෙහි සිටින කැවුලොක්වලින් බිලිගස් සහිතව, කැපුල් පෙලිවිස 212, කොළඹ	1 0 7.72

මෙහිින් ඉඩම් අයිතිකරුවන්ට අක්ලීම් කර්තව්‍ය නිමවන බව පොදුජනාධිපතිතුමාගේ අදහස පෙන්වන බව පෙන්වීමට මහජන සභාව විකල්පයක් ඉදිරිපත් කළේය.

ඉහත සඳහන් ඉඩම් අයිතිකරුවන්ට අක්ලීම් කළේය. මෙහිදී කළුබඩු පිටු 1950 ක් පුළුල් වූ 19 වැනි දින පෙරවර 10.30 වැනි කවුළුවේදී මා ඉදිරිපත් කළේ ඒ කොටස අන්තර්ගත අයිතිවාසිකම් දී නිසා සිටින්නන්ට මහජන සභාව මෙහි ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගෙවනු ලබන විට ඇත්ත වශයෙන් අයිතිකරුට කොටසක් නිසා සිටින්නන්ට මහජන සභාව මෙහි දැනට ගුණකි.

මේ 1950 ක් පුළුල් වූ 12 වැනි දින කොළඹ කවුළුවේදීය.

ඇ. ජේ. චල්පිට, අක්ලීම් උප ඒජන්ත මහතා.

අක්ලීම් කර්තව්‍යය, එනම්:—උඩතල පාර පල්ලියේ පිටුපස පහසුකම් සඳහා වන ඉඩම් උඩතල පාර පහසුකම් සඳහා ක්‍රියා කරන පිණිස “අක්ලීම් ඉඩම් උඩතල පාර පහසුකම්” 5 වැනි වගන්තියේ කර්තව්‍යය පාලනය කිරීමට ප්‍රකාරයට කොටසක් ගත ඉඩම් පිළිබඳ අදාළ ක්‍රියාමාර්ගයන් නිසි අතර මට අත් ලැබී තිබේ, ඒ ඉඩමකි:—

සීමාවේ නො. A 2,581. මෙ—උඩතල

නො.	ඉඩමේ නම	අකුර	අයිතිකරුවන්ගේ නම	මහතා, අ. රු. ප.
1	කොරමලකුඹුර	.. කුඹුර	වරුණමානපෙට්ටිගේ සොදින වෙද, එම උඩතල, ඉලන්දුරේගේ සිතා, උඩතල, සිරිදිවෙල	0 0 4.5
2	එම	.. එම	වරුණමානපෙට්ටිගේ සොදින වෙද, වඩුචන්දනපෙට්ටිගේ පෙමියා, උඩතල, සිරිදිවෙල	0 0 1.5
3	එම	.. එම	වරුණමානපෙට්ටිගේ සොදින වෙද, එම උඩතල, එම ජනා, එම ලෙන්තුර, ඉලන්දුරේගේ සිතා, උඩතල, සිරිදිවෙල	0 0 6.8
4	බලවෙල්ලකුඹුර	.. කුඹුර	දෙත් හේරත්. දෙවල, සිරිදිවෙල	0 0 10.3
5	එම	.. එම	වරුණමානපෙට්ටිගේ සොදින වෙද, වරුණමානපෙට්ටිගේ කලිසිලියා, වරුණමානපෙට්ටිගේ උඩතල, උඩතල, සිරිදිවෙල	0 0 11.8

මෙහිින් ඉඩම් අයිතිකරුවන්ට අක්ලීම් කර්තව්‍ය නිමවන බව පොදුජනාධිපතිතුමාගේ අදහස පෙන්වන බව පෙන්වීමට මහජන සභාව විකල්පයක් ඉදිරිපත් කළේය.

ඉහත සඳහන් ඉඩම් අයිතිකරුවන්ට අක්ලීම් කළේය. මෙහිදී කළුබඩු පිටු 1950 ක් පුළුල් වූ 24 වැනි දින පෙරවර 10 වැනි කවුළුවේදී මා ඉදිරිපත් කළේ ඒ කොටස අන්තර්ගත අයිතිවාසිකම් දී නිසා සිටින්නන්ට මහජන සභාව මෙහි ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගෙවනු ලබන විට ඇත්ත වශයෙන් අයිතිකරුට කොටසක් නිසා සිටින්නන්ට මහජන සභාව මෙහි දැනට ගුණකි.

මේ 1950 ක් පුළුල් වූ 17 වැනි දින කොළඹ කවුළුවේදීය.

ඇ. ජේ. චල්පිට, අක්ලීම් උප ඒජන්ත මහතා.

ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳව 1942 ක් අධික 61 දරණ අඥාපණය යටතේ ආණ්ඩුවට ඉඩම් උඩතල පාර පහසුකම් දැන්වීමයි

මේ 1942 ක් අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඥාපණය යටතේ ඉඩම් අත්කරුවන්ට දැන්වීමයි. මා කෙරුණ දිනට අක්ලීම් උප ඒජන්ත නාමයෙන් ඉඩම් බරපත් පිළිපෙස් පවුලේ මහ මම, ඉඩම් උඩතල පාර පහසුකම් අඥාපණය 6 වැනි වගන්තිය යටතේ මේ ප්‍රසිද්ධ දැන්වීම ප්‍රකාශ කරමි. එනම්:—

- (1) මේ 1942 ක් අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඥාපණය යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මට යාකොට ඇති උප ලේඛනයෙහි විස්තර කරන ලද ඉඩම් අත්කරගත යුතුයයි නිර්ණය කරන නිමිත බව හා අක්ලීම් එකී ඉඩම් අත්කර ගැනීමට අදහස් කරන බවත්;
- (2) ඒ ඉඩම් ඉැති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලිය යුත්තේ මගෙන් බවත්;
- (3) ඒ ඉඩම් කෙරෙහි අයිතිවාසිකම් කිසිවක් පැමිණීමට නම් කමත් හෝ නියෝජිතයකු මගින් මා කෙරුණ කවුළුවේදී මේ 1950 ක් පුළුල් වූ 24 වැනි දින පෙරවර 10.30 වැනි කවුළුවේ පෙනී සිට එම ඉඩම් කෙරෙහි කම් කමත්ගේ ඇති අයිතිවාසිකම්වලට සහායක් එම අයිතිවාසිකම්වලට වන්දි ගෙවා කරන ඉල්ලීමට මුදල හා කොටසක් නිසා සිටින යුතු බවත් මෙහිින් දැනුම් දෙනු ලැබේ.

මේ 1950 ක් පුළුල් වූ 19 වැනි දින මා කෙරුණ කවුළුවේදීය.

අ. ජී. පී. පවුලස්, මා කෙරුණ දිනට අක්ලීම් උප ඒජන්තතුමා.

උප ලේඛනය අධික A 1,517. මෙ—පුරවිජල

කවුළුව	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම	මේ ප්‍රමාණය, අ. රු. ප.
1	විලාසනපුරවත්ත	.. ඉඩුරු 30 ව මහා මහජන කොමසාරිස් භාර බර්ට් මහා නිමි, පොල්, පුවක්, සිතුල්, ඉඹි, කොස්, දෙල්, දෙබර පහ රඹුට්ටන්ගේ අහරින් පහර වසා කළු නිමි, නාවකාලික කොමසාරිස් උපුල් හා කෙසල් පලුරු 30 ක් නිමි	අයිතිකරු සිසිල් සිසිල්, පී. කේ. බිඹිලු, ඇ. ජේ. ඇ. ජී. බණ්ඩාර මැණිකේ, අ. ජී. නමරත්න හා මේ, මාර්ගපොල, උතුරු මල	2 0 6

නො. L. P. 6,300.

1942 ක් අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඥාපණය යටතේ ඉඩම් අත්කරුවන්ට දැන්වීමයි

1942 ක් අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඥාපණය 2 (3) වැනි වගන්තිය යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මට දී තිබෙන බලය පිට ක්‍රියාකාරක විජය පොර්ට් මලිච්චා මහා ජිනික්කේ අක්ලීම් උප ඒජන්ත නාමයෙන් මම, ඉඩම් උඩතල පාර පහසුකම් අඥාපණය 6 වැනි වගන්තිය යටතේ මේ ප්‍රසිද්ධ දැන්වීම ප්‍රකාශ කරමි. එනම්:—

- (1) 1942 ක් අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඥාපණය යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මට යාකොට ඇති උප ලේඛනයෙහි විස්තර කරන ලද ඉඩම් අත්කරගත යුතුයයි නිර්ණය කරන නිමිත බව හා අක්ලීම් එකී ඉඩම් අත්කර ගැනීමට අදහස් කරන බවත්;
- (2) ඒ ඉඩම් ඉැති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලිය යුත්තේ මගෙන් බවත්;
- (3) ඒ ඉඩම් කෙරෙහි අයිතිවාසිකම් දක්වන පැමිණීමට නම් කමත් හෝ නියෝජිතයකු මගින් මා කෙරුණ කවුළුවේදී මේ 1950 ක් පුළුල් වූ 2 වැනි දින පු: හා: 10 වැනි කවුළුවේ පෙනී සිට එම ඉඩම් කෙරෙහි කම් කමත්ගේ ඇති අයිතිවාසිකම්වලට සහායක් ඒ අයිතිවාසිකම්වලට වන්දි ගෙවා කරන ඉල්ලීමට මුදල හා කොටසක් නිසා සිටින යුතු බවත් මෙහිින් දැනුම් දෙනු ලැබේ.

මේ 1950 ක් පුළුල් වූ 13 වැනි දින මා කෙරුණ කවුළුවේදීය.

පී. පී. මලිච්චා, මා කෙරුණ දිනට අක්ලීම් උප ඒජන්තතුමා.



**காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்.**

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,555 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளின் எதற்கேனும் அதன் எப்பங்குக்கேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரிததுண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்த முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (எப்பிரல்) சித்திரை மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது

எம் டபிள்யு எப் அபயகோன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென்ற ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கள் (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய காத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறன், ஹெலபலே பலாத்தவைச்சேர்ந்த கல்கெறிய கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லகட்குள்ளிருக்கின்றன :—

வடக்கு : ஹல தொலவின பகுதி (லேக்கங்கொட, கிராமத்தின் எல்லை) ;  
 கிழக்கு : கற்றுப்பத ஓயவின பகுதி (வெலெனகம் கிராமத்தின் எல்லை), மியனஉலகொட அலலது மியனஉல கிராமத்தின் எல்லை ;  
 தெற்கு : மியனஉலகொட அலலது மியனஉல கிராமத்தின் எல்லை, கல்கெறியே ஆறவின பகுதி, (மியனஉலகொட அலலது மியனஉல கிராமத்தின் எல்லை), மியனஉலகொட அலலது மியனஉல கிராமத்தின் எல்லை ;  
 மேற்கு : அஹுவீயத்த கிராமத்தின் எல்லை.

இவ்வகையளவை கிராமப்படம் நி 836

காணித் துண்டு.	காணியின் பெயர்.	ஏ ரூ. ப.	விசாலம்
1	கற்றுப்பத ஓய ஹலதொல (அரைவாசி விசாலம்)	1 0 28	
2	(நீர்ப்பாயச்சம் வாயக்கால்)	0 0 18	
3	கல்கெறியேறேன, டிமுபுலேறேன, இலுகறேன	3 0 8	
4	(கனசபாவ அடிப்பாதை)	0 0 22	
6	இறறகலமணடியேறேன, கலபலலேறேன, இலுகறேன, டிமுபுலேறேன, கொமலலேறேன, பததலவத்தேறேன	21 1 8	
8	எஹெலகலகொட	2 0 16	
9	(நீர்ப்பாயச்சம் வாயக்கால்)	0 0 4	
12	கல்கெறியேறேன	0 0 9	
13	கல்கெறியேறேன (அரைவாசி விசாலம்)	0 0 26	
14	மலதொல (வறறிய)	0 0 2	
	மொத்தம்	28 0 21	

இரத்தினபுரி நி. உ. 22—1950

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,556 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளின் எதற்கேனும் அதன் எப்பங்குக்கேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரிததுண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும்

அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்த முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம் ஆண்டு (எப்பிரல்) சித்திரை மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யு. எப் அபயகோன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென்ற ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கள் (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய காத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறன், ஹெலபலே பலாத்தவைச்சேர்ந்த வெலனகம் கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லகட்குள்ளிருக்கின்றன :—

வடக்கு : லேக்கங்கொட கிராமத்தின் எல்லை, ஹெலஉட பலாத்தவைச் சேர்ந்த தெலநதிரிய கிராமத்தின் எல்லை ;  
 கிழக்கு : ஹெலஉட பலாத்தவைச்சேர்ந்த தெலநதிரிய கிராமத்தின் எல்லை, மஹாவெலகொட கிராமத்தின் எல்லை, மலதொலவின பகுதி, (மஹாவெலகொட கிராமத்தின் எல்லை) ;  
 தெற்கு : கற்றுப்பத ஓயவின பகுதி (மியனஉலகொட அலலது மியனஉல கிராமத்தின் எல்லை) ;  
 மேற்கு : கற்றுப்பத ஓயவின பகுதி (கல்கெறிய கிராமத்தின் எல்லை), லேக்கங்கொட கிராமத்தின் எல்லை.

இவ்வகையளவை கிராமப்படம் நி 837.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	ஏ ரூ. ப.	விசாலம்
1	மஹாறேன, மீகஹேறேன, கிறிவானகெறியேறேன	10 1 3	
2	பனுமுருளேறேன அலலது தெலமபுகஹேறேன, மஹாறேன, தெலமபுகஹேறேன	4 2 20	
3	கலஉடயாயேறேன	8 1 32	
4	கலஉடயாயேறேன	1 1 22	
5	கலஉடயாயேறேன	38 1 30	
6	கலஉடயாயேறேன	1 1 19	
7	கிறிலேஆற	0 2 32	
9	போகஹேறேன, அகலபெத்தேறேன, கோங்கஹேறேன, கலபலலேறேன, புலுகஹேறேன, டிமுபுலேறேன	17 0 16	
10	கற்றுப்பத ஓயா, (அரைவாசி விசாலம்)	1 1 26	
11	அகலபெத்தேறேன	1 0 27	
12	மலதொல, (அரைவாசி விசாலம்)	0 0 13	
	மொத்தம்	84 3 39	

இரத்தினபுரி நி. உ. 23—1950

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி 2,557 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளின் எதற்கேனும் அதன் எப்பங்குக்கேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரிததுண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்த முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம் ஆண்டு (எப்பிரல்) சித்திரை மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யு. எப் அபயகோன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(A) இக்காணிக்கைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மொள ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெதகோறன், ஹெல பலலே பலாததவைச்சேர்ந்த மஹவெல்கொட கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுக் கொவல்லாம் கீழ்க்காணும் மெல்கைக்கு விருக்கின்றன :—

வடக்கு : ஹெலஉட பலாததவைச்சேர்ந்த தெலத்திய கிராமத்தின் எல்லை ;

கிழக்கு : மறனத்ததே ஆறவின பகுதி, (முலலேகம கிராமத்தின் எல்லை) ; முலலேகம கிராமத்தின் எல்லை, கற்றுபுத் ஓயவின பகுதி (எகொடகொட கிராமத்தின் எல்லை) ;

தெற்கு : கற்றுபுத் ஓயவின பகுதி, (எகொடகொட கிராமத்தின் எல்லை) ; மேற்கு : கற்றுபுத் ஓயவின பகுதி, (உடகங்கொட, மியனஉல்கொட அல்லது மியனஉல கிராமங்களின் எல்லைகள்), மலதொலவின பகுதி வெலனகம கிராமத்தின் எல்லை, வெலனகம கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் நி. 838.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப
1	கலஉடயாயேறேன	2 2 4
2	கலஉடயாயேபத்தன	6 2 9
3	ஆந்தாகடே-எல்லேறேன	3 1 35
4	ஆந்தாகடகெலேமுககலான	3 1 30
5	மறனடெட்டே ஆற (அரைவாசி விசாலம்)	0 1 21
6	ஆந்தாகடகெலேமுககலான	0 1 20
7	(கனசபாவ அடிப்பாறை)	0 0 19
8	ஆந்தாகட எல்லேறேனயாய	15 2 16
9	(கனசபாவ அடிப்பாறை)	0 0 22
10	ஆந்தாகடஎல்லேறேனயாய, கோங்குறேறேன, அல்லது மஹாறேன, அல்லது கொல்குறேறேன	7 2 23
11	மலதொல (வறறிய)	0 0 4
12	மலதொல (வறறிய), அரைவாசி விசாலம்	0 0 13
14	கோங்குறேறேனவத்த, வெலலேவத்த	0 0 27
15	(கனசபாவ பாறை)	0 0 16
16	வெலலேவனவெலஉடவத்த	0 0 326
18	(கனசபாவ அடிப்பாறை)	0 0 6
19	அயிறறிவுக்கலவத்தேறேன, மஹவெல்கொடேறேன	1 1 28
20	வெலலேவனவெலஉடவத்த	0 2 14
21	(நீர்ப்பாயச்சம வாயக்கால்)	0 0 7
22	(கனசபாவ அடிப்பாறை)	0 0 5
23	தலாவேகும்புறகொடேறேன	0 0 4
26	(கனசபாவ அடிப்பாறை)	0 0 6
27	(நீர்ப்பாயச்சம வாயக்கால்)	0 0 10
28	தலாவேகும்புறகொடேறேன	0 0 10
31	(கனசபாவ அடிப்பாறை)	0 0 15
32	கற்றுபுற ஓய (அரைவாசி விசாலம்)	1 0 11
மொத்தம்		45 3 31

இரத்தினபுரி நி. உ. 24—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,558 (இரத்தினபுரி).

இத்தொடர்த்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேர்ந்தகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப் படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலுள்ள கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கர்த்தோரிற் கொடுக்கப்பட்டது

எம் டபிளபு. எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(A) இக்காணிக்கைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மொள ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கள் (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறன் ஹெலபலலே பலாததவைச்சேர்ந்த மியனஉல்கொட அல்லது மியனஉல கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுக் கொவல்லாம் கீழ்க்காணும் மெல்கைக்கு விருக்கின்றன :—

வடக்கு : கலகெறிய கிராமத்தின் எல்லை, கலகெறியே ஆறவின பகுதி, (கலகெறிய கிராமத்தின் எல்லை), கலகெறிய கிராமத்தின் எல்லை, கற்றுபுத் ஓயவின பகுதி (வெலனகம கிராமத்தின் எல்லை) ;

கிழக்கு : கற்றுபுத் ஓயவின பகுதி (வெலனகம, மஹவெல்கொட கிராமங்களின் எல்லைகள்) ;

தெற்கு : உடகங்கொடே ஆறவின பகுதி (உடகங்கொட கிராமத்தின் எல்லை) உடகங்கொட கிராமத்தின் எல்லை ;

மேற்கு : அஹுலியத்த, கலகெறிய கிராமங்களின் எல்லைகள்.

இலங்கையளவை கிராமப்படம் நி 839.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ ரூ. ப.
1	கலகெறியே ஆற (அருவி)	0 0 2
2	கலகெறியே ஆற (அருவி), (அரைவாசி விசாலம்)	0 0 26
3	(நீர்ப்பாயச்சம வாயக்கால்)	0 0 4
4	வெலிப்பொத்தேறேன, இத்தகலமணடியேறேன, கலபலலே றேன, மஹுவேறேன, மெதகெதெறவத்தேறேன, கம கெதெறேன அல்லது மஹாறேன, வலவுவத்தேறேன, கெறஉடஹவத்த, கெறஉடஹறேன, அல்லது நாரண குறேறேன, வெலிப்பொத்தேறேன, கலேவத்த, வினியா கொற்றறுவ, கப்புலத்தேறேன, கெறகொல்குறேறேன, தெனன்பிறறேறேன, கடுமபகெறியேறேன,	30 0 35
5	மெதகெதெறவத்த	0 1 20
7	மலதொல (அருவி, வறறிய)	0 0 14
8	(நீர்ப்பாயச்சம வாயக்கால்)	0 0 18
11	(கனசபாவ அடிப்பாறை)	0 0 16
12	கற்றுபுற ஓயா, (அருவி, அரைவாசி விசாலம்)	0 0 329
13	(கனசபாவ அடிப்பாறை)	0 0 3
14	(நீர்ப்பாயச்சம வாயக்கால்)	0 0 9
15	மியனஉல வத்த	0 1 9
16	உடகங்கொடே ஆற (அருவி, அரைவாசி விசாலம்)	0 0 32
18	(பொதுக்கிணறு)	0 0 1
மொத்தம்		32 2 18

இரத்தினபுரி நி. உ. 25—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,559 (இரத்தினபுரி).

இத்தொடர்த்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேர்ந்தகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப் படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.



1950 ம (ஆ) (எப்பிரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிரணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

காணியுரிமை நிரணயச் சட்டம்.

எம். டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தரர்.

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல். நி. 2,560 (இரத்தினபுரி).

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென்ற ரெபிசர்) காணி நிரணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய காத்ரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

இத்தேடனைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம (ஆ) (ஜூன்) ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்படி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவின்படி இத்தனில் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம (ஆ) (எப்பிரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிரணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென்ற ரெபிசர்) காணி நிரணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கள (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய காத்ரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை. சபிற்சமூவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை\* ஹெல்பல்லே பலாத்தவைச்சோநத உட்கங்கொட கிராமத்திலுள்ள கீழ்க் காணுக காணித்துண்டுகள்: இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்கருளிருக்கின்றன:—

வடக்கு: மியனஉல்கொட அல்லது மியனஉல கிராமத்தின் எல்லை, உட்கங்கொடே ஆறவின பகுதி, (மியனஉல்கொட அல்லது மியனஉல கிராமத்தின் எல்லை);

கிழக்கு: உட்கங்கொடே ஆறவின பகுதி, (மியனஉல்கொட அல்லது மியனஉல கிராமத்தின் எல்லை), கற்றுபுத ஓயவின பகுதி, (மஹாவெல்கொட கிராமத்தின் எல்லை), எகொட்கொட கிராமத்தின் எல்லை, கனசபாவ பாதையின பகுதி (எகொட்கொட கிராமத்தின் எல்லை);

தெற்கு: பெத்தற்குமபுற ஆறவின பகுதி, (களுக்கநத கிராமத்தின் எல்லை);

மேற்கு: கிந்தலிய அல்லது கிந்தலிகொட கிராமத்தின் எல்லை, றறவெல் ஆறவின பகுதி, (கிந்தலிய அல்லது கிந்தலிகொட கிராமத்தின் எல்லை) கிந்தலிய அல்லது கிந்தலிகொட கிராமத்தின் எல்லை.

அட்டவணை. சபிற்சமூவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை, ஹெல்பல்லே பலாத்தவைச்சோநத கிந்தலிய அல்லது கிந்தலிகொட கிராமத்திலுள்ள கீழ்க்காணுக காணித் துண்டுகள்: இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்கருளிருக்கின்றன:—

வடக்கு: உட்கங்கொட கிராமத்தின் எல்லை, றறவெல் ஆறவின பகுதி, (உட்கங்கொட கிராமத்தின் எல்லை), உட்கங்கொட கிராமத்தின் எல்லை,

கிழக்கு: உட்கங்கொட கிராமத்தின் எல்லை, பெத்தற்குமபுற ஆறவின பகுதி, (களுக்கநத கிராமத்தின் எல்லை),

தெற்கு: பெத்தற்குமபுற ஆறவின பகுதி, (களுக்கநத, பெத்தற்குமபுற கிராமங்களின் எல்லைகள்),

மேற்கு: பெத்தற்குமபுற கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி 840.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. றூ. ப.
1	ரென்னேபிறறவேன, உசங்கொடவேன, சியமபலக்கற முலவேன, விந்தகாவவேன, எகொடவத்தேவேன, தெலம்புகஹெல்லேவேன	9 2 36
2	றத்தவெல் ஆற (அரைவாசி விசாலம்)	0 0 15
6	கொறக்கலவத்த	0 2 30
10	பினவத்த	0 2 7
11	மெத்கெதவத்த	1 3 19
12	உட்கங்கொடே ஆற	0 0 2
13	பதிரஜுகஹகொறறுவ, வெவேவேனாய, வெவேவேன, எஹெல்கஹவேன, தலகஹ-அருவேவேன	7 0 19
14	எகொடவத்த	0 2 11
16	வெவகாவவத்த	1 0 12
17	தெனீவேனேகெதவத்த	0 1 0
19	உட்கங்கொட ஆற (அரைவாசி விசாலம்)	0 0 32
20	கற்றுபுறஓயா (அரைவாசி விசாலம்)	0 0 8
21	(நீராயச்சகம் வாயக்கால்)	0 0 3
22	(அடிப்பாதை)	0 0 2
23	(அடிப்பாதை)	0 0 4
24	(கனசபாவ பாதை, அரைவாசி விசாலம்)	0 0 13
25	பஹெறறியேவத்த, பஹெறறியேக்கடேவத்த	1 0 32
26	தெனீவேனேகெதவத்த	0 0 32
27	(கனசபாவ பாதை)	0 0 22
28	(அடிப்பாதை)	0 0 16
29	கன்னங்கஹவேன, வெவேவேன, கலஹகஹவேன, குமபுக முலவேனவேன, எராமபக்கஹ அருவேகொடவேன, பண டாறவேன, போக்கஹவேன, குடாகநதேஅருவேகொட, உட்கங்கொடவத்த	15 0 36
30	(அருவி)	0 0 10
31	(நீராயச்சகம் வாயக்கால்)	0 0 6
33	பெற்றற்குமபுற ஆற (அரைவாசி விசாலம்)	0 1 39
மொத்தம்		39 3 6

இலங்கையளவை கிராமப்படம் நி. 841.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. றூ. ப.
1	தெனேபிறறவேன, கல்கொறறுவேன, இமபுலகாவ வேன, கறஉக்கஹமண்டியேவேன, க-அல்கொடகேவத்தே வேன, தெலம்புகஹெல்லேவேன, எமபிலிபிறறியே வத்த	13 1 28
2	றறவெல் ஆற (அரைவாசி விசாலம்)	0 0 15
4	றறவெல் ஆற	0 1 15
6	எகொடஹபத்தலகொறறுவ	0 0 25
7	கத்துபில்கெறறியேவேன, வெவங்கமகேஅருவ, தலகஹ அருவேவேன	0 3 5
8	(கனசபாவ பாதை)	0 0 2
9	மல்தொல, (வறறிய)	0 0 4
10	(கனசபாவ பாதை)	0 0 8
12	அமபக்கஹமுலவத்த	1 2 30
14	நிக்ககெறறியேவத்த	0 3 3
15	இமபுலகாவவத்த	0 3 15
17	(கனசபாவ பாதை)	0 1 30
18	இஹலகஹவத்த	0 1 20
20	அருவேகொடவேன, கெறறகெலகஹவேன, அல்லது பண டாறவேன	3 3 27
21	வெவேவத்த	2 0 32
23	கலஉவத்த, கறறுபில்கெறறியேவேன, கறறுபில்கெறறியே வேன, அல்லது அமபக்கஹமுலவேன, பணடாறவேன	2 1 11
24	(எல்)	0 0 16
26	மல்தொல (வறறிய)	0 0 12
28	பெற்றற்குமபுற ஆற (அரைவாசி விசாலம்)	0 1 34
மொத்தம்		28 0 12

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.  
நி 2,561 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தகைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம (ஆ) (ஜூன்) ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தனில் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம (ஆ) (ஏப்பிரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிக் கொடுக்கப்பட்டது.

எம் டபிளபு. எப். அபயகோன்,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமபு (செறநிலமென்ற ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகஸ்தரிடமும அவைகளின் அளவைப் படங்கள் (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கமூவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறன், ஹெல்பல்லே பலாததவைச சோந்த பெத்தருமபுற கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன :—

வடக்கு : கெக்குளே ஆறவின பகுதி, (தொடம்பிறறிய கிராமத்தின் எல்லை), மல்தொலவின பகுதி, (அஹூலியத்த கிராமத்தின் எல்லை), அஹூலியத்த கிராமத்தின் எல்லை ;

கிழக்கு : கிந்தலிய அல்லது கிந்தலிக்கொட கிராமத்தின் எல்லை, பெத்தருமபுற ஆறவின பகுதி, (கிந்தலிய அல்லது கிந்தலிக்கொட கிராமத்தின் எல்லை), கிறகெறியேறேறே ஆறவின பகுதி, (கருகந்த கிராமத்தின் எல்லை), கருகந்த கிராமத்தின் எல்லை.

தெற்கு : கருகந்த கிராமத்தின் எல்லை ;  
மேற்கு : றூப்பலினைகங்கொட கிராமத்தின் எல்லை, வற்றிய அருவியினதும் பெத்தருமபுற ஆறவினதும் பகுதிகள், (றூப்பலினைகங்கொட கிராமத்தின் எல்லை), கெலேகம்மன கிராமத்தின் எல்லை, கெக்குளே ஆறவின பகுதி, (கெலேகம்மன கிராமத்தின் எல்லை).

இலங்கையளவை கிராமப்படம் நி. 842.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
1	கெக்குளே ஆற (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 0 27
2	மல்தொல (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 0 10
4	அம்பகண்டையாய, டெலகண்டையேறேறே, மஹுவத்தேறேறே, வெறெவவேறேறே, கலகொற்றறுவ	17 1 16
5	கலகொற்றறுவ ஆற (வற்றிய)	0 1 0
6	அம்பகண்டையேறே	2 3 19
7	கலபலேறேறேஅத்தறு	2 1 32
8	தம்மற அருவே ஆற (வற்றிய)	0 2 17
9	கலபலேறேறேஅத்தறு	1 0 18
10	கொல்கண்டையேறே, டிக்வேறே, அமுனேத்தந்தேறே, தமிழ்நதேறே, ரெனணபிறறேறே, வெறெவவேறே, கஹறகஹேறே, கெண்டகெறறிய, தெலம்பு கஹலேறேறே, மருவேறே, கலகொற்றறுவ, பஹலகலபெறவிசச்சேறே, உடஹகலபெறவிசச்சேறே	32 0 30
11	தமிழ்நதேவத்த	2 0 22
12	தமிழ்நதேபோகஹமூலம்வத்த	1 2 39
13	ஹீனனூறகஹமணடியேவத்த	1 1 24
14	பஹலவத்தே ஆற (வற்றிய)	0 1 37
15	பஹலவத்த	0 2 35
17	கறறுவாவெத்தேவத்த	1 1 19
21	கெப்பொலேவத்த	0 1 33
22	கெக்குளே ஆற (வற்றிய)	0 1 25
24	பெறவத்தேறே	1 2 5
25	(அடிப்பாதை)	0 0 9
26	போகஹேறே	0 2 31
28	(அடிப்பாதை)	0 0 2

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
29	(கனசபாப பாதை)	0 0 10
30	பண்டாறவத்தேறே, எறநிலமென்கெடுவத்த	1 0 31
31	பெற்றருமபுற ஆற (அரைவாசி விசாலம்)	0 0 3
32	(அருவி, வற்றிய, அரைவாசி விசாலம்)	0 0 11
33	பொல்லமுறகேறே	4 2 24
34	மஹதம்பேறே	1 3 19
35	பொல்லமுறகேறேறே ஆற	0 0 15
36	பெற்றருமபுற ஆற	2 0 14
38	(கனசபாப பாதை)	0 2 6
39	கொல்கண்டையேறே, தம்மற ஆற	1 3 8
40	கொம்பொல்கொடுவத்த	1 0 7
41	(கனசபாப பாதை)	0 0 27
42	(கனசபாப பாதை)	0 1 21
44	தமிழ்நதேபோகஹேறே, முல்லெகே ஆற, தமிழ்நதேபோகஹமூலம்வத்த, தமிழ்நதேபோகஹமூலம்வத்த, தமிழ்நதேபோகஹமூலம்வத்த, தமிழ்நதேபோகஹமூலம்வத்த, தமிழ்நதேபோகஹமூலம்வத்த	4 1 16
46	பெற்றருமபுற ஆற (அரைவாசி விசாலம்)	0 0 32
47	கிறகெறியேறேறே ஆற (அரைவாசி விசாலம்)	0 0 28
48	போகஹேறே, முல்லெகேஆறகொடுவத்தேறே, பேறலத்தேறே, மடேறே, டிக்வேறே, கோகஹேறே, குணுவலப்பிறறியேறே	15 2 13
49	கொல்கண்டையேறே அத்தறு அல்லது கொல்கண்டையேறே மூக்கலான	6 3 37
50	கிறிமன்கெறியே ஆற (வற்றிய)	0 1 3
51	மொறகம்மனவேறே, உடஹரெறறியவெல்லத்தேறே, ஹீனடம்பேறே, போகஹேறே, கிறிமன்கெறியேறே, பஹலரெறறியவெல்லத்தேறே, மாகுலவேமணடிய, சவாநத்தெறேமணடியேறே, நெறலுவேறே, பஹலகொற்றறுவ, கொடுகஹமணடியேறே, கலவலேறே, கெடுவத்தேறே, தமிழ்நதேபோகஹமூலம்வத்தேறே, தம்மற ஆற, கெடுவத்தேறே, கிறிமன்கெறியேறே	47 3 33
மொத்தம்		157 2 8

இரத்தினபுரி நி. உ. 28—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.  
நி. 2,562 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தகைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம (ஆ) (ஜூன்) ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தனில் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம (ஆ) (ஏப்பிரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிக் கொடுக்கப்பட்டது.

எம். டபிளபு. எப். அபயகோன்,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்

\*\* மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமபு (செறநிலமென்ற ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகஸ்தரிடமும அவைகளின் அளவைப் படங்கள் (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கமூவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறன், ஹெல்பல்லே பலாததவைச சோந்த கருகந்த கிராமத்திலுள்ள, கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன :—

வடக்கு : பெத்தருமபுற கிராமத்தின் எல்லை, கிறகெறியேறேறே ஆறவின பகுதி, (பெத்தருமபுற கிராமத்தின் எல்லை), பெத்தருமபுற

ஆறவின பகுதி, (கிந்தலிய அல்லது கிந்தலிகொட, உடகங்கொட கிராமங்களின் எல்லைகள்) ;

கிழக்கு : களுகநதுகம கிராமத்தின் எல்லை, கனசபாவ பாதையின் பகுதி, (களுகநதுகம கிராமத்தின் எல்லை), களுகநதுகம கிராமத்தின் எல்லை, கனசபாவ பாதையின் பகுதி, (களுகநதுகம கிராமத்தின் எல்லை), களுகநதுகம கிராமத்தின் எல்லை ;

தெற்கு : மதபெத்த அல்லது மதபெத்திகொட கிராமத்தின் எல்லை, டிக்ஹேனே எல்வின பகுதி, (மதபெத்த அல்லது மதபெத்திகொட கிராமத்தின் எல்லை), கல்பொத்தெனிய, குடகந்த கிராமங்களின் எல்லைகள் ;

மேற்கு : கறற்குழுவத்தூறு ஆறவின பகுதி, (குடகந்த கிராமத்தின் எல்லை), றுப்பலிங்கங்கொட கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி 853

காணித் துணை.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கறற்குழுவத்தூறு ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 30
2	(அருவி, வறறிய)	0 0 13
3	அல்ஹேன, பறக்கறமுலஹேன, ரெனனபிறறஹேன, மஹ ஹேன, நாறங்கஹேன, கஹறறக்கஹயாய, டமின்கெறறிய கமேமண்டிய, போக்கஹேன, குடமுறேகொடகொற்றறறுவ, எம்பிலியக்கஹேன, கோங்கஹேன, கொறக்கஹ டெனியேஹேன, வெதாக்கேஹேன, கொறக்கஹடெனிய, கெக்குனேஹேன, டம்பேஹேன, கீறகெறறியேஹேன, எறறம்பக்கஹேன, முலலே-ஆறவேஹேன, வாடியே ஹேன, பல்லே-ஆறவேஹேன, கல்கொடேமண்டிய, எறறலக்கஹேன, பாறேஹேன, டிம்புலேஹேன, மீக்கஹ ஆறவேவத்தேஹேன, ரெனனபிறறஹேன, வெறெவ வேஹேன, அமுனகாவஹேன, மொறகமமனேஹேன, ஹூலுவலயபிறறியேஹேன, மிற்றிலேஹேன, றறறவெல ஆறேஹேன, மஹஹேறலிக்கஹேன, ரெனாமடலேஹேன கலபல்லேகொற்றறறுவ, கல்வலகாவஹேன, கொலொங்க ஹேன, வாடியேஹேன, கொலொண்டமண்டியே ஹேன, எறறம்பக்கஹேன, எல்லேமண்டிய, பற்றியே மண்டிய, டிம்புலேஹேன, இம்பலகாவஹேன, அம்ப கஹேன, மெத்தஹேன, தலஹக்கஹேன, கறக்கஹ மண்டியேஹேன, அலகெற லிக்கஹேன, உடபறறுவே ஹேன, கமேஹேன, டொடடக்கஹேன, பனபனறே ஹேன	146 2 30
4	கஹறறக்கஹேன	3 2 35
5	கீறகெறறியேஹேன ஆற (அரைவாசி விசாலம்)	0 0 28
6	பெறறறக்கஹேன ஆற (அரைவாசி விசாலம்)	0 0 3 0
7	(நீர்ப்பாயச்சம் வாயக்கால)	0 0 1
8	(கனசபாவ பாதை) (அரைவாசி விசாலம்)	0 0 7
10	டிஹப்படியாவத்த	1 0 7
11	கல்கந்த ஆற (வறறிய)	0 2 34
14	உருவலநகேமண்டிய, கோலொங்கஹேன, தெஹிக்கஹ ரெனனேஹேன, பண்டாறஹேன, முறே-ஆறவே கொடஹேன	16 1 7
15	(கனசபாவ பாதை, அரைவாசி விசாலம்)	0 0 8
16	மீக்கஹ-ஆறவேவத்த	0 0 17
17	ஹே	1 2 25
18	ஹப்புகஹேன	0 1 39
19	ஹேறலிக்கஹேனேவத்த	0 2 15
20	கல்கந்த ஆற	3 2 28
21	வெலிவென்மண்டிய	1 1 3
23	பல்லே-ஆறவே, (நெல்லயல, அருவியின் அடி, கூட்டிப் பிடித்த)	0 0 7
24	(அருவி, வறறிய)	0 0 10
26	கல்கந்த ஆற	7 1 11
27	டிக்கெனம்கலான	4 0 16
28	டிக்கஹேன எல் (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 33
30	(அருவி, வறறிய)	0 0 24
மொத்தம்		189 1 28

இரத்தினபுரி நி. உ. 29—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி. 2,563 (இரத்தினபுரி).

இத்தொடரணத்திற்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சொந்தக்கேனும் தமக்கு உரித்தானதென்று 1950 ம் ஆண்டு ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் இத்தனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித் து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப் படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி இத்தனவு அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (எப்பிரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலென்று கொழும்பு ஹள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம் டபிளயு எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காகித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறில்மென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்களை (சாலையா-ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கொவறறிலேமூமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துணைகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணைகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துணைகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சபிறகமூவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத்த கோறண, ஹெல்பெலே பலாததவைச சோந்த மதபெத்த அல்லது மதபெத்திகொட கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித் துணைகள் : இக்காணித் துணைகளை மெல்லாம கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன :—

வடக்கு : டிக்கஹேன எல்வின பகுதி, (களுகந்த கிராமத்தின் எல்லை), களுகந்த, களுகநதுகம, கிராமங்களின் எல்லைகள் ;

கிழக்கு : டிபுல்லெலவின பகுதி, (டெஸஸெபொத்த கிராமத்தின் எல்லை), டெஸஸெபொத்த கிராமத்தின் எல்லை ;

தெற்கு : டெஸஸெபொத்த, உறவல கிராமங்களின் எல்லைகள் ;

மேற்கு : கல்பொத்தெனிய கிராமத்தின் எல்லை, டிக்கஹேன எல்வின பகுதி, (களுகந்த கிராமத்தின் எல்லை).

இலங்கையளவை கிராமப்படம் நி. 854.

காணித் துணை.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	டிக்கஹேன எல் (அருவி, வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 33
2	டிக்கஹேனேம்கலான	1 0 4
3	கடவத்தெடஹேன, உடஹடிக்கஹேன, மெத்தடிக்கஹேன, அம்பக்கஹேன, கல்கபோக்கஹேன, உனபந்துறே ஹேன, வெவகலேஹேன, டிக்கெக்குனேஹேன, பத்த டிக்கஹேன	25 0 30
4	(கனசபாவ பாதை)	0 0 10
5	புப்புலேஹேன, கொடுக்கஹேன, மில்லக்கஹேன, போமலுவகாவஹேன, பந்தேஅறவவேஹேன	8 0 32
6	டிபுல்லெலவின (அருவி, அரைவாசி விசாலம்)	0 0 11
7	பில்லக்கலேம்கலான	1 0 37
8	டம்பக்கஹேன	1 0 35
13	லின்தகாவ எல் (அருவி, வறறிய)	0 2 22
14	கலபல்லேஹேன	1 1 5
15	நாவற்கலந்தேம்கலான	6 3 17
18	உடஹவத்த	0 2 3
19	(கனசபாவ பாதை)	0 1 7
20	போதியகாவவத்த	2 1 19
21	டிக்கல், கொறக்கஹ-ஆறேகல் (கறபாறை)	5 2 38
22	ரெனனேமண்டியாவத்த	2 1 37
23	கஹறறக்கஹேன	0 3 20
24	(கனசபாவ பாதை)	0 0 5
25	போக்கஹேன (நீர்க்குழி)	0 0 36
26	டிபுல்லெல-ஆறவேடெனிய	0 1 20
28	மீக்கஹவத்த	1 1 3
29	கலஉடஹேன, கோங்கஹேன, நாவற்கலேஹேன	5 1 13
30	கொடுக்கஹ எல் (அருவி)	0 1 28
33	டிக்கலேலலேஹேன	0 2 0
34	கல்கீற எல் (அருவி)	0 0 4
35	கூகியான்கல் (கறபாறை)	1 0 26
36	(அடிப்பாதை)	0 0 7
37	எறறலக்கஹவத்த	1 3 22
39	(கனசபாவ பாதை)	0 0 35
40	கறறுனபந்துறேஹேன, பண்டாறஹேன	2 0 36
41	(கனசபாவ பாதை)	0 0 7
42	(கனசபாவ பாதை)	0 0 4
43	பண்டாறஹேன	1 0 19
மொத்தம்		73 0 25

இரத்தினபுரி நி. உ. 30—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.  
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.  
நி. 2,564 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

சாம. டபிளவு. எப். அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மெனற் றெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கள் (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய காத் தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை ஹெல்பல்லே பலாததவைச சோந்த களுக்கந்தகம் கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குறிக்கின்றன :—

வடக்கு : ரும அறவவே தொலவின் பகுதி, (எகொடகொட கிராமத்தின் எல்லை);

கிழக்கு : ருமஅறவவே தொலவின் பகுதி, (எகொடகொட கிராமத்தின் எல்லை), பீலலேதெபெல்லே எல்வின் பகுதி, (வாகும்புறுகொட கிராமத்தின் எல்லை), வாகும்புறுகொட, வாகும்புறு கிராமங்களின் எல்லைகள், டியுலலே எல்வின் பகுதி, (டெலேபொதத் கிராமத்தின் எல்லை);

தெற்கு : மதபெத்த, அல்லது மதபெத்திகொட கிராமங்களின் எல்லைகள் மேற்கு : களுக்கந்த கிராமத்தின் எல்லை, கனசபாவ பாதையின் பகுதி (களுக்கந்த கிராமத்தின் எல்லை), களுக்கந்த கிராமத்தின் எல்லை, கனசபாவ பாதையின் பகுதி, (களுக்கந்த கிராமத்தின் எல்லை), களுக்கந்த கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 855.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரு. ப
1	(கனசபாவ பாதை)	0 0 5
2	ரும-ஆறுவே டொல் (அரைவாசி விசாலம்)	0 1 23
4	பீலலேதெபெல்லே எல் (அரைவாசி விசாலம்)	0 0 29
5	(நீர்பாய்ச்சும் வாய்க்கால்)	0 0 10
6	அமுனேகொடேறேன அல்லது திவுறுப்புயாயேறேன, பண்டாறேறேன, கிண்டலியேகோடேறேன, ரும-ஆறுவே கொடேறேன	3 0 15
7	திவுறுப்புயாவலத்த	1 2 22
8	(கனசபாவ பாதை, அரைவாசி விசாலம்)	0 0 7
9	பண்டாறேறேன, திவுறுப்புயாயேறேன	2 0 7
11	பண்டாறேறேனேடெனிய	0 0 35
13	மீகஹ-ஆறுவேகும்புறேடெனிய	1 0 35
14	(கனசபாவ பாதை)	0 0 11
16	மீகஹ-ஆறுவேலத்தேறேன	0 1 18
17	மீகஹ-ஆறுவே உடறுவத்த	0 2 8
18	(கனசபாவ பாதை, அரைவாசி விசாலம்)	0 0 8
19	( டொ )	0 0 16
20	றத்தறுலேறேறேன, மஹாக்கொலொங்கஹேறேன, கல் உடேறேன, எல்லைமண்டியேறேன, பறகஹமூலேறேன, கடவத்தேறேன, போகஹேறேன	13 2 10
21	டியுளஎல்லே எல் (அரைவாசி விசாலம்)	0 0 31
22	பின்னகெற்றியே ஆறு (வறறிய)	0 0 8
23	பின்னகெற்றியேறேன	1 0 32
மொத்தம்.		25 0 27

இரத்தினபுரி நி. உ. 31—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.  
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.  
நி. 2,565 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிளவு. எப். அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மெனற் றெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய காத் தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை ஹெல்பல்லே பலாததவைச சோந்த வாகும்புறு கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குறிக்கின்றன :—

வடக்கு : களுக்கந்தகம், வாகும்புறுகொட கிராமங்களின் எல்லைகள் ;

கிழக்கு : வாகும்புறுகொட கிராமத்தின் எல்லை ;

தெற்கு : டியுலஎல்லே எல்வின் பகுதி, (டெலேபொதத் கிராமத்தின் எல்லை);

மேற்கு : களுக்கந்தகம் கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி 856.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரு. ப
1	வலகாவஹேன, கொடவத்தேறேன	1 3 25
3	கலேமுலவத்த	0 2 21
4	வலகாவவத்த	1 1 4
5	கமேவத்த	2 1 10
6	எல்லமண்டியேறேன	0 2 14
7	டியுலஎல்லே எல் (அரைவாசி விசாலம்)	0 0 8
மொத்தம்		6 3 2

இரத்தினபுரி நி. உ. 32—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.  
நி. 2,566 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 25 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிளவு. எப். அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(A) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென்ற ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கள் (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபபிறகமுலவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெதகோற்றை, ஹெல் பலலே பலாததவைச்சோந்த வாசுமபுறுகொட கிராமத்தினுள்ள கீழ்க்காணு காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணு மெல்லைக்கு விரிக்கின்றன —

வடக்கு : ரும அருவே தொலவின பகுதி (எகொடகொட கிராமத்தின எல்லை),

கிழக்கு-தெற்கு : வலகட ஆறவின பகுதி, (மெலலேபொத்த கிராமத்தின எல்லை)

மேற்கு : வாசுமபுற, களுகந்தகம் கிராமங்களின் எல்லைகள், பீஸ்தெப பெல்லே எல்லை பகுதி, (களுகந்தகம் கிராமத்தின எல்லை)

(b) இக்காணிக் கொவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபபிறகமுலவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெதகோற்றை, ஹெல் பலலே பலாததவைச்சோந்த தெலலேபொத்த கிராமத்தினுள்ள கீழ்க்காணு காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணு மெல்லைக்குவிரிக்கின்றன :—

வடக்கு : தியுலவலே எல்லை பகுதி, (வாசுமபுறுகொட கிராமத்தின எல்லை), வலகட ஆறவின பகுதி, (வாசுமபுறுகொட கிராமத்தின எல்லை), ரும அருவே தொலவின பகுதி, (எகொடகொட கிராமத்தின எல்லை)

கிழக்கு : ஹெல்லிவத்தகொட கிராமத்தின எல்லை, கெதெற்கும்புற ஆற வின பகுதி, (கேவலகல கிராமத்தின எல்லை).

தெற்கு : உறவல கிராமத்தின எல்லை.

மேற்கு : மதபெத்த அல்லது மதபெத்திகொட கிராமத்தின எல்லை, டியுலவலே எல்லை பகுதி, (மதபெத்த அல்லது மதபெத்திகொட, களுகந்தகம் கிராமங்களின் எல்லைகள்) தியுலவலே எல்லை பகுதி, (வாசுமபுறு கிராமத்தின எல்லை)

இலங்கையளவை "கிராமப்படம் நி. 858.

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ ரூ ப	விசாலம் ஏ ரூ. ப
1	ரும-அருவே தொல (அருவி-அரைவாசி விசாலம்)	0 0 29	0 1 1
2	கற்கலகொடேறேன	0 1 32	0 1 15
4	தெபெலலேவத்த	0 0 16	1 1 5
5	கொடகும்புறேவத்த	0 0 4	1 1 34
7	வலகடஆற (அருவி, அரைவாசி விசாலம்)	0 0 1	0 1 23
8	(அடிப்பாதை)	0 0 16	0 0 14
9	மறபெறியகொடேறேன	0 0 1	0 2 16
11	(அடிப்பாதை)	2 2 15	0 0 1
13	கமலவத்தேறேன	0 2 6	0 1 16
14	கமலவத்த	0 1 23	0 1 37
15	எல்லந்தேவத்த	1 1 23	2 0 39
16	எறலகஹேறேன, பஹலவத்தேறேன	0 0 13	1 2 20
17	பண்டாறவத்த	0 0 13	1 1 27
18	உடஹவத்த	5 3 2	0 1 32
20	கலமுலலேறேன, மொறவத்தேறேன, பஹலடிக்றேன, டிக்றேன, மிறிலேறேன, கொலவத்தேறேன, கலமுலலேறேன	14 3 4	14 3 4
21	பஹலகஹேறேனமுக்கலான	4 1 20	4 1 20
22	நிக்கத்தேமடேறேன, நிக்கத்தேமடமணடியேறேன	9 2 1	9 2 1
23	வலகடஆற (அருவி)	1 0 18	1 0 18
24	பஹலவலகட ஆருவேதெனிய	1 1 14	1 1 14
25	அமிறறிலனகெறியேறேன, கோணகண்டமணடியேறேன, பீலகரவ்றேன, மாருவேறேன, போகஹேறேன	12 0 16	12 0 16
26	டியுளவலலேன (அருவி, அரைவாசி விசாலம்)	0 1 28	0 1 28
27	ஷெ (அருவி)	0 0 12	0 0 12
28	பீலகாவ்றேன	1 1 9	1 1 9
29	டிக்கால	4 2 27	4 2 27
30	எகொடஹவத்தேறேன	2 0 1	2 0 1
33	எஹலகஹேறேன	1 1 13	1 1 13
34	எஹலகஹேவத்த	0 3 31	0 3 31
36	கோணகஹேறேன	2 1 28	2 1 28
37	குடகேவத்த	1 2 2	1 2 2
39	குடகேவத்தமுக்கலான, முறுங்கலத்தேமுக்கலான, டியுளவலலேமுக்கலான, தறவத்தகொலலேமுக்கலான, நயவெறறியேறேனமுக்கலான, டிமுபுலலேறேனமுக்கலான, பீலகலேமுக்கலான	40 3 18	40 3 18
40	முக்கலனேறேன	1 1 6	1 1 6
41	முறறெறுவேறேனேபத்தன, மெதவெறறறேறேபத்தன	3 2 2	3 2 2
42	மெதவெறறறேறேன, புபுலேறேன, முக்கலனேறேன	7 0 24	7 0 24
43	முறறெறுவேறேன	4 1 29	4 1 29
44	தறந்தகொலலேமுக்கலான, முறறெறுவேறேனேமுக்கலான, குலனவத்த எல்லேமுக்கலான	59 1 35	59 1 35
45	தறந்தகொலலேபத்தன	3 3 22	3 3 22
46	கெத்தரும்புறேறேன (அருவி, அரைவாசி விசாலம்)	0 1 39	0 1 39
47	முறளதலாவேபத்தன	2 2 8	2 2 8

மொத்தம் 192 - 2 7

இலங்கையளவை கிராமப்படம் நி. 857

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ ரூ ப
1	பீலகெதெபெலலே எல (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 29
2	ரும அருவேதொல (அரைவாசி விசாலம்)	0 1 32
3	கமலமேறேன	0 0 16
5	(அடிப்பாதை)	0 0 4
6	(அடிப்பாதை)	0 0 1
6 1/2	அளுத்தெறவத்தேகொடேறேன, கலபலலேவத்தேறேன, பளசலேவத்தேறேன, கோணகஹேகொடேறேன	2 2 15
7	பளசலேவத்த	0 2 6
8	வலகடஹாற (அரைவாசி விசாலம்)	0 1 23
11	பறறலலேமணடியேவத்த	1 1 23
12	டியுளவலலேன (அரைவாசி விசாலம்)	0 0 13
	மொத்தம்	5 3 2

இரத்தினபுரி நி. உ. 33—1950,

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,567 (இரத்தினபுரி).

இக்கோணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குதேனும் அநில எச்சோந்தகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆவ் மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியான செய்து முடிக்கப் படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இத்தனால அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (சுபரிஸ்) சித்திரை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக்கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம் டபிளவு எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(A) இக்காணியைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென்ற ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

இரத்தினபுரி நி. உ. 34—1950.

காணியுரிமை, நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி. 2,568 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோதனைகளுக்கும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்தது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிசுருகிய காணியென வெளிப்படுத்தி முடிசுருகிய காணியாக அதன் விஷயத்திற செயலவேண்டியன செயது முடிசுக்கப் படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனூல் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலுள்ள கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோற்ற கொடுக்கப்பட்டது

எம் டபிளயு. எப் அபயகோன்,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிக்கீழ்ப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலமென்ற ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அலைகளின் அளவைப்படங்கள் (சாவேயா-ஜெனரல்) நில அளவைக் காரிய, காத்ரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிற்கழவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத்கோறனை ஹெல் பல்லே" பலாததவைச்சோந்த எகொடகொட கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்கு ளிருக்கின்றன :—

வடக்கு-கிழக்கு : கற்றுபத ஓயலின பகுதி, (மஹாவெல்கொட, மூலசே கம் கிராமங்களின் எல்லைகள்.)  
தெற்கு : ரும அருவே தொலவின பகுதி, (ஹெல்லிவத்துகொட டெஸென்பொத்த, வாகுமபுறுகொட கிராமங்களின் எல்லைகள்.)  
மேற்கு : ரும அருவே தொலவின பகுதி, (கனகநதகம் கிராமத்தின் எல்லை), கன்சபாவ பாதையின பகுதி, (உடகங்கொட கிராமத்தின் எல்லை) உடகங்கொட கிராமத்தின் எல்லை.

இலங்கையன்வை கிராமப்படம் நி. 859.

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. ரு ப.
1	கனசபாவ பாதை (அரைவாசி விசாலம்)	0 0 13
2	பனசலேஹேன	1 1 3
3	(நீர்ப்பாயச்சம வாய்க்கால்)	0 0 7
4	பனசலேஹேன	0 1 16
5	கற்றுபறைய (அரைவாசி விசாலம்)	1 2 17
6	கொண்கணுவேகொட	0 1 30
8	வறுவத்த	1 3 19
9	உசன்கொடவத்த	3 0 16
10	கற்றுறகவைத்த	0 2 30
12	(அடிப்பாதை)	0 0 12
13	பனசலேஹேன	0 2 16
14	உசன்கொடவத்த	16 0 8
16	ரும-அருவேதொல (அரைவாசி விசாலம்)	1 0 35
மொத்தம்		27 1 22

இரத்தினபுரி நி. உ 35—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி. 2,569 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோதனைகளுக்கும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்தது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிசுருகிய காணியென வெளிப்படுத்தி முடிசு

ருகிய காணியாக அதன் விஷயத்திற செயலவேண்டியன செயது முடிசுக்கப் படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனூல் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலுள்ள கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோற்ற கொடுக்கப்பட்டது.

எம் டபிளயு. எப் அபயகோன்,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிக்கீழ்ப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலமென்ற ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அலைகளின் அளவைப் படங்கள் (சாவேயா-ஜெனரல்) நில அளவைக் காரிய காத்ரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிற்கழவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத்கோறனை, ஹெல் பல்லே பலாததவைச்சோந்த மூலசேகம் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லை க்கு ளிருக்கின்றன :—

வடக்கு : ஹெல்உட பலாததவைச்சோந்த தெலத்திறிய கிராமத்தின் எல்லை.  
கிழக்கு : ஹெல்உட பலாததவைச்சோந்த தெலத்திறிய மஹாவெல்கொட, கிராமங்களின் எல்லைகள், அறையகொட கிராமத்தின் எல்லை  
தெற்கு : கற்றுபத ஓயலின பகுதி, (ஹெல்லிவத்துகொட கிராமத்தின் எல்லை).  
மேற்கு : கற்றுபத ஓயலின பகுதி (எகொடகொட கிராமத்தின் எல்லை), மஹாவெல்கொட கிராமத்தின் எல்லை, மாற்றத்ததே ஆறலின பகுதி, (மஹாவெல்கொட கிராமத்தின் எல்லை)

இலங்கையன்வை கிராமப்படம் நி. 860.

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. ரு ப.
1	மாறனத்ததே ஆற (அரைவாசி விசாலம்)	0 1 21
2	அந்தகடெகெலேழக்கலான	10 1 7
3	(கனசபாவ பாதை)	-0 0 18
4	அந்தகடெகெலேழக்கலான	3 0 4
5	(கனசபாவ பாதை)	0 0 8
6	ஆண்டாகடெகெலேழக்கலான	8 1 21
7	ஆண்டாகடெகெலேழக்கலான, கற்றுறவெல்லிந்தேழக்கலான	9 1 37
8	ஹவறிகலத்தாவ	11 2 37
9	மாற்கெற்றியேஹேன	0 0 36
10	கற்றுறவெல்லிந்தேஹேனாய	5 0 10
11	பனசலேஹேன, மாற்குஹேன, மஹேன, முற்றெற்று ஹேன, கோங்குஹேன, மிதிஸ்கொற்றுல	13 0 20
12	(நீர்ப்பாயச்சம வாய்க்கால்)	0 0 27
13	சித்தலைக்கலத்ததேஹேன, எல்லேமனாடியேவத்த, எல்லே மனடியேஹேன, பனசலேவத்த	6 0 39
14	(நீர்ப்பாயச்சம வாய்க்கால்)	0 0 2
15	ஹல்தொல (அரைவாசி விசாலம்)	2 1 6
16	ஹே	0 0 37
17	ஆண்டாகடெகெலேழக்கலான	0 1 35
20	(நீர்ப்பாயச்சம வாய்க்கால்)	0 0 3
24	(கனசபாவ அடிப்பாதை)	0 0 22
25	கற்றுறவெல்லிந்தேவத்த	0 2 39
30	கற்றுபறைய (அரைவாசி விசாலம்)	1 1 7
மொத்தம்		73 1 36

இரத்தினபுரி நி. உ. 36—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி. 2,570 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோதனைகளுக்கும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்தது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம

பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செயல்தேவையான செயலு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம (ஆ) (ஏப்ரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம் டபிள்யூ. எப். அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென்ற ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா-ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கொவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்ததுகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிற்கழுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெக்கோரணை, ஹெல் பல்லே பலாததவைச்சேர்ந்த அருவேகொட கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லை கட்டுகிறுகின்றன :—

வடக்கு : ஹெல்லை பலாததவைச்சேர்ந்த மஹாவெல்தெவன கிராமத்தின் எல்லை ;

கிழக்கு : கேவலகல் கிராமத்தின் எல்லை, அங்குறுவலேஹென் ஆறின் பகுதி, (கேவலகல் கிராமத்தின் எல்லை) ;

தெற்கு : கற்றுபுத ஓய்வின பகுதி, (ஹெல்லைவெல்தெவன கிராமத்தின் எல்லை) ;

மேற்கு : மூலலேகம் கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 861.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ ரு ப.
1	மொறகெற்றியேஹென் ..	0 0 30
2	கவாறிகல்தலாவ	2 1 33
3	கற்றவெல்தெவனகல்கலான, அததுவேபந்தேஹேனேழ்க்கலான, மொறகெற்றியேழ்க்கலான, கெஹெலவெல்தெவனகல்கலான, பொலமுறே-எல்லேழ்க்கலான	18 1 16
4	றத்தலாவ	2 0 17
5	அங்குறுவலேஹென், ஆற (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 1 7
6	அததுவேபண்டேஹென், பண்டாறேஹென், கமமலனேஹென், அப்பலேஹென், கொலொங்குஹேன், கொடதெஹிக்ஹ மண்டிய இத்தகலேஹென், கொல்கஹமண்டியேஹென், மருனகஹேஹென், தெலகஹேஹென், போகஹேஹென், எடந தேயற்றேஹென், சியமபல்கஹகொற்றுவ, மலுவேபந்தேஹென், ஹீன் அலவெல்தெவனமேஹென்	41 1 1
7	கொல்கஹமண்டியேழ்க்கலான	2 0 22
8	கற்றவெல்தெவனகல்கலான	11 0 33
9	எஹலகஹவத்த	2 1 13
14	கற்றுபுறையா (அரைவாசி விசாலம்)	1 1 17
15	(அடிப்பாதை)	0 0 2
16	மருனகஹேஹென்	1 2 4
17	(கனசபாவ ரேடு)	0 3 22
18	இன்னுகெற்றியேஹென், கமேஹென், போகஹேஹென்	5 0 22
மொத்தம்		89 0 39

இரத்தினபுரி நி. உ. 37—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,571 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேணும் அதன் எப்பங்குகேணும் அதில் எச்சேர்ந்ததைக்கேணும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம (ஆ) (ஜூன்) ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செயல்தேவையான செயலு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம (ஆ) (ஏப்ரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம் டபிள்யூ. எப். அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென்ற ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்களை (சாவேயா-ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்ததுகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிற்கழுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெக்கோரணை, ஹெல் பல்லே பலாததவைச்சேர்ந்த ஹெல்லைவெல்தெவன கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைகட்டுகின்றன :—

வடக்கு : மூலலேகம்-அருவே தொலவின் பகுதி (எக்கொட கொட கிராமத்தின் எல்லை), ஹற்றுபுத ஓய்வின பகுதி, (மூலலேகம், அருவேகொட கிராமங்களின் எல்லைகள்) ;

கிழக்கு : கெக்கெறமுடிநே ஆறின் பகுதி, (கேவலகல் கிராமத்தின் எல்லை) ;

தெற்கு : டெஸஸேபொத்த கிராமத்தின் எல்லை ;

மேற்கு : டெஸஸேபொத்த கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 862.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம் ஏ ரு ப
1	மூல-அருவேதொல (அருவி, அரைவாசி விசாலம்)	0 0 13
2	கற்றுபுதய (அருவி, அரைவாசி விசாலம்)	1 3 5
3	மீகஹுவத்த	0 3 13
4	(அடிப்பாதை)	0 0 22
5	கமேஹென், மெடிஹென், கோங்கஹேஹென், மஹாஹேன், பகமீகஹமண்டியேஹென், அருவேஹென், பண்டாற ஹேன், பனசலேஹென், ஹீனகஹுவத்தலேஹென், கொலொனகஹேஹென், ரத்தினபுறையேஹென், கொல்ககேஹேன், தெனன்பிறறேஹென், டம்மேஹென், கெற்றகெலிலேஹென், கிளிதுலனகலேஹென்	44 3 16
8	பண்டாறவத்த	0 3 25
9	மஹாஹேன்வத்த	0 2 26
10	பிறுஜகஹகொற்றுவ	0 1 35
11	அருகவத்த	1 0 14
12	(அடிப்பாதை)	0 0 27
15	கோவிந்தகேஹேன், மஹாஹேன், போகஹேஹென், பனசலேஹேன், கெடுமபகொலலேஹேன், கோங்கஹேஹென், மிளி மறுஹேன், டிக்கலேஹேன், ஆண்டாமெண்டியேஹேன், நெறலுவேமண்டியேஹேன், வீறகஹேஹென், மருனகாவ ஹேன்	42 3 6
16	கெக்கெறமுடிநே ஆற (அருவி, அரைவாசி விசாலம்)	0 3 5
17	மஹாஹேனேழ்க்கலான	6 3 25
மொத்தம்		101 1 32

இரத்தினபுரி நி. உ. 38—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,572 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேணும் அதன் எப்பங்குகேணும் அதில் எச்சேர்ந்ததைக்கேணும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம (ஆ) (ஜூன்) ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செயல்தேவையான செயலு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆடு (ஏப்ரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி ளுள்ள காணியுரிமை நிர்ணய பகுதி கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம் டபிளபு. எப் அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(A) இக்காணியுரிமைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா-ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கழுவ மாகாணம், இரத்தினபுரி டிலத்திக, மெத கோரண ஹெல் பல்லே பலாததவைச்சேரந்த கேவலகல கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லக் கடகுளிருக்கின்றன :—

வடக்கு : ஹெல்உட்பலாததவைச்சேரந்த மஹாவலத்தென கிராமத்தின் எல்லை, கனத்தேவத்துக்கொட கிராமத்தின் எல்லை ;

கிழக்கு : கனத்தேவத்துக்கொட கிராமத்தின் எல்லை, லலகலே ஆறவின பகுதி, (கனத்தேவத்துக்கொட கிராமத்தின் எல்லை), கற்றுபுத் ஓயவின பகுதி (வெல்லைத்துக்கொட கிராமத்தின் எல்லை), வெல்லைத்துக்கொட கிராமத்தின் எல்லை ;

தெற்கு : வெல்லைத்துக்கொட, யற்றிபலகழுவ, ஹெவனத்தெனிய, கிராமத்தின் எல்லைகள் ;

மேற்கு : உறவல கிராமத்தின் எல்லை, செத்தெருமபுறே ஆறவின பகுதி (வெல்லேப்பொத்த, ஹெல்லவித்துக்கொட கிராமங்களின் எல்லைகள்), அங்குறு வலேஹென ஆறவின பகுதி, (அறுவேக்கொட கிராமத்தின் எல்லை), அறு வேக்கொட கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படி நி 863

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ ரு ப.
1	றுக்கத்தலைதலாவ, பெல்லிமலியயட்டெளலை (தலுக்கல திரி கோண அளவை குறிப்பு ஸ்தானத்துடன்)	33 1 37
2	மொறக்கெற்றிமூக்கலான, றுக்கலதலாவ அங்குறுவலே ஹெனேமூக்கலான, பொலமுறே-எல்லேமூக்கலான, மொறஹெனேமூக்கலான, லலகலேமூக்கலான, பெல்லி மலியட்டே-எல்லேமூக்கலான	57 0 3
3	அங்குறுவலேஹென ஆற (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 1 7
4	அங்குறுவலேஹென	4 2 23
5	ஹே	4 0 15
6	மல்தொல (வற்றிய)	0 0 11
7	(அடிப்பாதை)	0 1 0
8	மொறஹெனேமூக்கலான	1 3 24
9	மொறஹென	13 0 32
10	மல்தொல (வற்றிய)	0 0 18
11	லலகலே ஆற (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 0 38
12	கற்றுபுறஓயா (அரைவாசி விசாலம்)	0 0 13
13	கற்றுபுறஓயா	5 0 38
14	மொறஹென, கனரெறியாண்டுகொடஹென	6 3 10
15	(நீர்ப்பாயச்சும வாயக்கரல்)	0 0 6
17	ரெனனேஹென	0 1 24
18	கலேமூக்கலான	1 3 6
19	(நீர்ப்பாயச்சும வாயக்கரல்)	0 0 13
21	கொலொங்கலமனடியேஹென, டம்பேஹென, டிக்கலெ ஹென, மலவெலஹென, கறமபலக்கெற்றியேஹென, கற மெற்றியேஹென, நிக்ககொலலேஹென, மாறுவேஹென, கொலொங்கலஹென, பலலேத்தபலேஹென, முனகெ.றுவ, அம்பகலவத்த	37 2 11
22	கெத்தெருமபுறே ஆற (அரைவாசி விசாலம்)	1 1 4
24	லிண்டகாவஹென	3 3 33
25	ஹாகல (கற்பாறை)	14 1 12

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரு ப.
26	பலலேத்தபலேஹென, நாற்ககஹென, ரெனனேபிற ஹென, பாறுகெத்தெறஹென, எஹலகஹென, கொட கும்புஹென, தலகஹவத்தேஹென, நிக்ககொலலே ஹென, மாறுவேஹென, கொலொங்கலஹென, கொலொனகெற்றியேஹென, பற்றியமனடியேஹென, அம்பகலவத்த	38 1 23
27	கெத்தெருமபுறே ஆற (அரைவாசி விசாலம்)	1 1 39
28	கொலகஹவத்த	1 2 2
29	பாறுகெத்தெறஹெனவெற்றிச்ச ஆற	0 2 35
30	டம்பகஹமனடிய, திம்பொலகெற்றியேஹென, கேவல கலேஹென, மஹாசோங்கஹென	11 2 6
31	வஹலநுகேஹென	2 1 21
32	வஹலநுக ஆற	2 1 37
34	(அடிப்பாதை)	0 1 21
36	மடுக்கஹெனேமூக்கலான, கற்றுவேமூக்கலான	7 0 34
37	கெலையாய, அம்பகஹென, சேறுகொலலேஹென, டம்பே ஹென, அம்பகலவத்த, மடுக்கஹென	29 2 25
38	கெத்தெரு ஆற (வற்றிய)	0 0 6
39	கற்றுவேமூக்கலான, மினிமறுகெலே	11 2 30
40	மினிமறுகெலேவெற்றிச்ச ஆற	2 0 9
41	கற்றுவேமூக்கலான, மினிமறுகெல	24 3 31
42	கற்றுவேமூக்கலான, மினிமறுகெல	189 2 0
43	கற்றுவேதலாவ	2 1 25
44	குடாதலாவேஹென	0 3 7
45	வஹலநுக ஆற	0 0 8
46	லியட்டேஹென, டடகொலலேஹென, குடாதலாவேஹென	5 1 20
47	மினிமறுகெல	10 0 9
48	லியட்டேஹென	2 2 6
49	கொறுக்கலகெலேவெற்றிச்ச ஆற	2 1 6
50	நிந்தாஹென, தம்பிகேஹென	7 1 39
51	கலஹெனேமூக்கலான, ஹாகலமூக்கலான, மினிமறுகெல, லிந்தகாவஹெனேமூக்கலான, கொடுக்ககெலேமூக்க லான, கொறுக்கஹெனேமூக்கலான	139 1 30
52	தம்பிகேஹென	1 2 4
53	பண்டாஹென, அல்லது பற்கஹமலஹென	2 0 27
		மொத்தம் .684 3 38

இரத்தினபுரி நி உ. 39—1950.

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 2,573 (இரத்தினபுரி).

இதனோடெனத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேராதகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ஆம் ஆண்டு ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவிப்பாவிருக்காவிட்டது, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆடு (ஏப்ரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி ளுள்ள காணியுரிமை நிர்ணய பகுதி கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம் டபிளபு. எப் அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(A) இக்காணியுரிமைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா-ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற் கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.



அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்த்ரிக்ட், மெத்கோறனை, ஹெல பலலே பலாததவைச்சோந்த கனத்தேவத்துகொட கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெலலைகட்டுளிருக்கின்றன —

வடக்கு ஹெலஉட்பலாததவைச்சோந்த மஹாவலகெனன கிராமத்தின் எல்லை.

கிழக்கு நிக்கலந்துகொட கிராமத்தின் எல்லை, மலதொலவின பகுதி, (நிக்கலந்துகொட கிராமத்தின் எல்லை);

தெற்கு : கற்றுபத ஓயவின பகுதி, (வெலேவத்துகொட கிராமத்தின் எல்லை);

மேற்கு : லலக்கலை ஆறவின பகுதி, (கேவலகல கிராமத்தின் எல்லை), கேவலகல கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 864

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
1	லாஅலக்கலை ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 38
2	லாஅலக்கலைமுககலான, நுககத்தனேதலாவ பெலிமலியத்தே எல், அனனககலேமுககலான, லாஅலக்கலை அதறற	89 1 3
3	மலதொல (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 20
4	(நீராயசகம வாயககால)	0 0 8
5	பனசலேறேன, கனத்தேவத்து, அனனககலேறேன, பனசலேவத்த	9 0 22
7	(கனசபாவ பாதை)	0 0 17
9	கற்றுபதஓய (அரைவாசி விசாலம்)	2 0 24
		மொத்தம். 101 0 12

இரத்தினபுரி நி உ. 40—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,574 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தககேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம (ரூ) (ஜூன்) ஆனி மாதம் 2<sup>ம்</sup> தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதுவை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம (ரூ) (ஏப்பிரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

எம் டபிளபு. எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இது கைப்பக்க மேல மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென்ற ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கள் (சாவேயா-ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகட்டுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்த்ரிக்ட், மெத்கோறனை, ஹெல பலலே பலாததவைச்சோந்த நிக்கலந்துகொட கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெலலைகட்டுளிருக்கின்றன :—

வடக்கு : ஹெலஉட்பலாததவைச்சோந்த மஹாவலகெனன, பலலேலந்த கிராமங்களின் எல்லைகள்,

கிழக்கு : ஓவத்தற கிராமத்தின் எல்லை, மலதொலவின பகுதி, (ஓவத்தற கிராமத்தின் எல்லை), யற்றிமலக்குவ பஹலகம கிராமத்தின் எல்லை;

தெற்கு : கற்றுபத ஓயவின பகுதி, (பெலிமலியத்த, வெலேவத்துகொட கிராமங்களின் எல்லைகள்),

மேற்கு : மலதொலவின பகுதி, (கனத்தேவத்துகொட கிராமத்தின் எல்லை), கனத்தேவத்துகொட கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் நி 865

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
1	அனனககலேமுககலான, லினியாகெறறிய, பெபிலேகெலே முககலான, ஓவத்தறஎலலை, யற்றிமலக்குவேறேன, டமபேஉலஎலலேறேன, பெலிமலியத்தே-எல்	181 0 7
2	மலதொல (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 21
3	கற்றுபதஓய (அரைவாசி விசாலம்)	3 1 34
4	மானனகொறறிய, சிறிலலகஹ-ஆறேறேன, லினியாகெறறியேறேன, குமபுககஹமனடிய, ஹீனனஆறலகஹமனடிய, பறறலகொறறிய	18 0 24
5	சிறிலலகஹ ஆற (வறறிய)	0 0 27
7	(நீராயசகம வாயககால)	0 0 8
8	பறறலகொறறிய	1 0 23
9	மலதொல (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 20
		மொத்தம் 204 1 4

இரத்தினபுரி நி உ. 41—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி 2 575 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தககேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 (ரூ) ம (ஜூன்) ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதுவை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம (ரூ) (ஏப்பிரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம் டபிளபு எப் அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\* மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இது கைப்பக்க மேல மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென்ற ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா-ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகட்டுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்த்ரிக்ட், மெத்கோறனை, ஹெல பலலே பலாததவைச்சோந்த பெலிமலியத்த கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெலலைகட்டுளிருக்கின்றன :—

வடக்கு : கற்றுபத ஓயவின பகுதி, (நிக்கலந்துகொட கிராமத்தின் எல்லை);

கிழக்கு : யற்றிமலக்குவ பஹலகம, யற்றிமலக்குவ உடஹகம கிராமங்களின் எல்லைகள்;

தெற்கு : வெலேவத்துகொட கிராமத்தின் எல்லை;

மேற்கு : வெலேவத்துகொட கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 866.

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
2	கற்றுபதஓய (அரைவாசி விசாலம்)	3 1 7
4	(கனசபாவ பாதை)	0 0 4
5	டெமரகஹம	0 1 13
6	(அருவி, வறறிய)	0 0 18
7	யற்றிமலக்குகெலேமுககலான, டெமரகஹம	4 1 28
8	யற்றிமலக்குகெலேமுககலான	4 0 17

காணித துணை.	காணியின் பெயர்.	விசாலம் எ. நூ. ப.
9	(நீர்பாய்ச்சம் வாய்க்கால்)	0 0 9
10	யற்றிமலகடுகெலேழ்க்கலான, பெற்றுகஹுமடேழ்க்கலான, பிறஹுகமனஎலலேழ்க்கலான	11 1 14
11	உனனினேனேறேன, கொனேபிறறமெபடி	10 0 26
12	(கனசபாவ பாலை)	0 0 33
13	தெமற்றுகஹுமட (சலககால)	1 0 27
14	றனவறுகொற்றறுவ	2 2 28
15	தெமற்றுகஹுமட, தெமற்றுகஹுமடேறேன	3 1 23
17	மஹாஎல் (நீர்பாய்ச்சம் வாய்க்கால்)	0 0 18
18	பஹுலொலலாகேகொற்றறுவேறேன, பஹுலொலலாகே கொற்றறுவ, அனாதவத, பஹுலொலலாகேறேன	4 0 26
21	(கனசபாவ பாலை)	0 0 11
22	கலேகெதறவத	1 0 19
24	(அடிப்பாலை)	0 0 5
25	மீகஹு-ஆறுவ, மீகஹு-ஆறவேறேன	1 0 19
மொத்தம்		47 3 25

இரத்தினபுரி நி. உ. 42—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.  
நி. 2,576 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம (ஆ) (ஜூன்) ஆனி மாதம் 23 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பப்பட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம (ஆ) (ஏப்ரல்) சித்திரை மாதம் 25 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோற்ற கொடுக்கப்பட்டது

எம் டபிள்யு எப் அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

\*\* மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென்ற ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப் படங்கள் (சர்வேயர்-ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத்கோறணை, ஹெல் பலலே பஸ்ததவைச்சோந்த வெலேவத்துகொட கிராமத்தினுள்ள கீழ்க் காணும் காணித் துண்டுகள்: இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு: கற்றுப்பத ஓய்வின பகுதி (கனத்தேவத்துகொட, நிகலந்து கொட கிராமங்களின் எல்லைகள்) பெலிமலியத்த கிராமத்தின் எல்லை;

கீழ்க்கு: யற்றிமலகடுவ, உடஹகம், கிராமத்தின் எல்லை, தித்தேவெல் ஆறவின பகுதி, (யற்றிமலகடுவ உடஹகம், யற்றிமலகடுவ கிராமங்களின் எல்லைகள்);

தெற்கு: யற்றிமலகடுவ கிராமத்தின் எல்லை, வெவெல்கந்துறே ஆறவின பகுதி, (யற்றிமலகடுவ கிராமத்தின் எல்லை), யற்றிமலகடுவ கிராமத்தின் எல்லை,

மேற்கு: கேவலகல் கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் நி 867

காணித் துணை.	காணியின் பெயர்.	விசாலம். எ. நூ. ப.
1	லா-அலவலேவத்துற, றறுவேழ்க்கலான	5 3 28
2	(நீர்பாய்ச்சம் வாய்க்கால்)	0 3 31
4	மல்தொல் (வறறிய)	0 0 14
7	(கனசபாவ பாலை)	0 0 14
8	ஹீனஅறுவ	2 2 33
9	கற்றுப்பறஓயா (அரைவாசி விசாலம்)	2 1 24
12	கொற்றறுவ, ஹீனனூறுவ, கொஹொம்பகொற்றறுவ, அல வெதுமமே கொற்றறுவ, மீகஹு-அறவேறேன, கொட குடமுறேறேன	5 2 2
14	ரெனேனேபிறறமணடிய, கொலொங்கஹேறேன, கலகஹு ஹேன, கமமலனவத, குறுவலங்கலேறேன, கொற்றெல் தமனேகெற்றிய, கொடகுடமுறேவத, கொலொங்கஹு மணடிய, கொற்றறுவ, கலவெறறேறேன, கெக்குனே ஹேன, டம்பேறேன, ரெனேனேபிறறறேன	69 0 26
17	க-அலேவத	1 2 4
21	கமஹேறேன, தெப்கோமெஹேன, மாறுவேவஹேன, வளவத, நிககெற்றிய, நொஹொறேமெணடிய	24 0 38
22	(அடிப்பாலை)	0 1 16
25	கெதெற ஆற (வறறிய)	2 1 1
26	லிந்தகாவஹேன	2 3 6
27	ஊறலிந்தவத	1 3 3
28	கற்றுவேழ்க்கலான	1 3 2
29	நொஹொறேமெணடிய	3 3 6
30	க-அலேகொடஹீன	25 0 12
31	க-அலேகொடஹீன, (கற்பாறை, திருகோண அளவை குறிப்பு ஸ்தானத்திற்கான சேமிப்பு)	0 0 1
32	க-அலேகொடஹீன (கற்பாறை)	99 1 14
34	வேவெல்கந்துறே ஆற	2 3 22
35	கற்றுவேழ்க்கலான, வேவெல்கந்துறே ஆறேழ்க்கலான, வெவெல்கந்துறே ஆறேகொடேழ்க்கலான	7 2 32
36	கற்றுவேழ்க்கலான	3 2 25
37	கற்றுவேழ்க்கலான, வேவெல்கந்துறே ஆறேழ்க்கலான (செங்குத்தான கற்பாறை அடங்கிய)	155 1 30
38	வேவெல்கந்துறே ஆற (அரைவாசி விசாலம்)	0 2 17
39	நஹுடநதுஹீன, நஹுடநதுஹீனேபத்தன, வேவெல் கந்துறே ஆறேழ்க்கலான	57 0 10
40	(கனசபாவ பாலை)	0 1 7
41	நஹுடநதுஹீன, ரித்தேவெல் ஆறேகொடேழ்க்கலான	30 0 27
42	ரித்தேவெல் ஆற (அரைவாசி விசாலம்)	1 1 7
மொத்தம்		508 3 12

இரத்தினபுரி நி. உ. 43—1950

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

ஹல்லொக் ரவுலில் புது உயாதரப் பாடசாலை ஒன்று கட்டுவதற்கு எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

துணை.	காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல. A. 2,765.	குறிச்சி—திம்பிரிகலயாய.	விசாலம். எ. நூ. ப.
1	வரிமதிப்பு இலக்கங்கள் 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100, கிள்ளைண்டல் ரேட்டி ஹும், 5/1 5/2 5/3 பாக் லேனிலும் உள்ள காணிகள்	30-40 வருஷஞ்சென்ற 883 தென்கேனும், 2 மாவும், 2 பலாவும், 10-15 வருஷஞ்சென்ற ஒரு றுக்கற்றான மரமும், ஒரு கூளா மரமும், ஒரு கசு மரமும், 6 புளனை மரங்களும், 2 இலவ மரங்களும், 2 பிலிமபி மரமும், 3 வாக்கை மரங்களும், 3-5 வருஷஞ்சென்ற 2 மாவும், ஒரு எலிமிச்சையும், ஒரு புளிய மரமும், ஒரு எம்பறல் மரமும், ஒரு ஒதியமரமும், 7 முருங்கைகளும், ஒரு வருஷஞ்சென்ற ஒரு இலவமரமும், ஒரு விலிமபி மரமும், 3 மாதம்-ஒரு வருஷஞ்சென்ற 34 பப்பாசி மரங்களும், 105 வாழைகளும், ஒரு காணும், தரகவா ஒன்றும், ஒரு கூடாரமும், கட்டப்பட்ட 2 கிணறும், கட்டப்பட்ட குளிகளும் இடம் ஒன்றும், தகரம் போடப்பட்ட ஒரு கக்கசும், ஒரு போடப்பட்ட 22 குடிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதும், 30 படிக்கையுடையதும் 12 படிக்களின் பாகங்களையுடையதுமான ஒரு கட்டிடம்	மெல்லை எப். ஜெ. சேரம், ஜி. டி. சேரம், புறகறாகன, தபாற பெட்டி இல. 212, கொழும்பு, இவர்களின் மேற்பாணையுள்ள ஹல்லொக் ரவுண் பிலடிங் கொம்பனி சொந்தக் காராகள்	7 0 19 15

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமையுமபடி (அதிகாரம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (நடு) ஜூலை) ஆடி மாதம் 19 ந தேதியிலன்று காலை 10 மணிகு இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லுமபடி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கொழும்புக் கச்சேரி,

1950 ம (நடு) ஜூன்) ஆனிமீ 12 ந உ.

எஸ் ஜே. வலபிறற,  
உதவி அரசாட்சி ஏசண்டு.

நிறை அளவு பரிசீலா காமசாலை கட்டுவதற்கு எனனும் பரிசீலக தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

துண்டு	காணியின் பெயர்	பிரதமப்படத்து இல	குறிச்சி—	பிரதமப்படத்து இல	குறிச்சி—	விசாலம்
1	பாக்கலேவில் வரிமதிப்பு இல. 5/5	30-40 மாமரமொன்றும், 33 தென்னையும், 10-15 எப் ஜெ அனட ஜீ. டி சேரம், பிறகரா, தபால் பெட்டி	30-40 மாமரமொன்றும், 33 தென்னையும், 10-15 எப் ஜெ அனட ஜீ. டி சேரம், பிறகரா, தபால் பெட்டி	212, கொழும்பு, மேல்பார்த்து ஹவலொக களுக்கொண்டவோரோ தோட்டம்	ரவுண கட்டிட கம்பனி லிமிட்டெட்	1 0 7 72

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமையுமபடி (அததி. 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய நில மந்திரியவாகன எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (நடு) ஜூலை) ஆடி மாதம் 19 ந தேதியிலன்று காலை 10.30 மணிகு இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லுமபடி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழும்புக் கச்சேரி,

1950 ம (நடு) ஜூன்) ஆனிமீ 12 ந உ.

எஸ் ஜே வலபிறற,  
உதவி அரசாட்சி ஏசண்டு.

உடுகமாவில் வீதி அகலிப்பதற்கெனனும் பரிசீலக தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு	காணியின் பெயர்	பிரதமப்படத்து இல	குறிச்சி—	பிரதமப்படத்து இல	குறிச்சி—	விசாலம்
1	கொறவலக்குமப்புற	நெல்லயல்.	வருசமானபேடிக்கே சொந்தினுவெதா, வருசமானபேடிக்கே ஓரயயாவும், இளந்தாரிபேடிக்கே	0 0 4 5	சியா எல்லோரும் உடகமா, கிறிஸ்டிவெல	
2	ஷே	ஷே	வருசமானபேடிக்கே சொந்தினுவெதாவும், வருவன்ன் பேடியியா இருவரும் உடகமா, கிறிஸ்டி	0 0 1 5	வெலாலைச சோந்தவா	
3	ஷே	ஷே	வருசமானபேடிக்கே சொந்தினுவெதா, மேற்படி ஓரயயா, மேற்படி ஜானு, மேற்படி வெந	0 0 6 8	துவா, இளந்தாரிபேடிக்கே சியா, உடுகமா, கிறிஸ்டிவெல	
4	பவிலெக்குமப்புற	ஷே	டொன ஜேற்றற, உவல, கிறிஸ்டிவெல	0 0 10 3		
5	ஷே	ஷே	வருசமானபேடிக்கே சொந்தினுவெதா, மேற்படி தம்பிலியா, மேற்படி ஓரயயா, உடுகமா,	0 0 11 8	கிறிஸ்டிவெல	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமையுமபடி (அததி. 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய நில மந்திரியவாகன எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (நடு) ஜூலை) ஆடி மாதம் 24 ந தேதியிலன்று காலை 10 மணிகு இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லுமபடி இதனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழும்புக் கச்சேரி,

1950 ம (நடு) ஜூன்) ஆனிமீ 17 ந உ.

எஸ் ஜே வலபிறற,  
உதவி அரசாட்சி ஏசண்டு

**காணி மீட்டற் சட்டம்.**

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

மாத்தளை டிஸ்ட்ரிக் உதவி மாகாண அதிபா றட்டேட் டேக் பிலிப்பஸ் பெளலஸ் ஆசிய நான்—

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்கத்திலுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணிகளைப் பெற்றுக்கொள்ள அரசினா உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;

(2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அளிக்கப்பட்ட வேண்டுமென்றும்

(3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் மாத்தளைக் கச்சேரியில் 1950 ம (நடு) ஜூலை) ஆடி மாதம் 24 ந திகதியன்று முற்பகல் 10 30 மணிகு நோடுகமாய அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமூகமளித்த அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோந்தை களையும் அத்தகைய சோந்தைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும் ,

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினபடி இததால் பரிசீலக அறிவித்தல் கொடுக்கின்றேன்.

மாத்தளைக் கச்சேரி,

1950 ம (நடு) ஜூன்) ஆனிமீ 19 ந உ.

ஆடி பீ பெளலஸ்,  
உதவி மாகாண அதிபா

அட்டவணை.

துண்டு	காணியின் பெயர்	பிரதமப்பட இல	குறிச்சி—	பிரதமப்பட இல	குறிச்சி—	விசாலம்
1	நிலகாமுலவத்த	30 வயதுள்ள ரப்பரும் கொக்கோவும் இதோடு இடையே தென்னை, கழுகு கித்துள், மா, பலா, சரப்பலா, தோடை, நமபுட்டான் மரங்களும், 30 வானைதாரும் ஒரு தற்காலிக கட்டடமும்	30 வயதுள்ள ரப்பரும் கொக்கோவும் இதோடு இடையே தென்னை, கழுகு கித்துள், மா, பலா, சரப்பலா, தோடை, நமபுட்டான் மரங்களும், 30 வானைதாரும் ஒரு தற்காலிக கட்டடமும்	1,517. கிராமம்—புரிஜ்ஜுவ	சோந்தை கேட்பவரின் பெயர்	2 0 6

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம பிரிவினபடி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழுக்கும காலி டிஸ்ட்ரிக் உதவி மாகாண அதிபா விஜய பெரெரா வித்தாசகி ஆசிய நான்—

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்கத்திலுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணிகளைப் பெற்றுக் கொள்ள அரசினா உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;

(2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும் ,

(3) அத்தகைய காணிகளில் சோநதையுடைய சகலரும் காலிக் கச்சேரியில் 1950 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 2 ந் திகதியன்று முற்பகல் 10 மணிக்கு நோமுகமாய அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர சமூகமனிதது அத்தகைய காணிகளில் அவரவாக்குரிய சோநதைகளையும் அத்தகைய சோநதைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் ;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினாபடி இத்தால் பரிசுட அறிவித்தல் கொடுக்கின்றேன்

காலிக் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 13 ந் உ.

வி. பி வித்தாச்சி,  
உதவு மாகாண அதிபர்

		அட்டவணை			
குறை	காணியின் பெயர்	பிரதமபட்டம் A 1,227 விபரம்	குறிச்சி—இலக்கப்பிறறியா	விசாலம்	ஏ. ரூ. ப
1	வடகெலஉடுமுல்ல	கறுவா, 30 வயதுக்கு மேற்பட்ட	சோநதை கேட்பவரின் பெயர் மனிகுருவு அரியரெத்தின் (மைனா), எம் டபிளயு. சாடிநில சிலவா, மகா அம்பலாங்கொடை, அம்பலாங்கொடை. வட்டப்பொலவில் உள்ள எடமன சிலவா எனபவரா இம் சோநதை கேட்கப் பட்டுள்ளது	0 0 6	
2	ஷே	ஷே	மனிகுருவு அரியரெத்தின் (மைனா), பொறுப பாளா எம் டபிளயு சாதிநில சிலவா, மகா அம்பலாங்கொடை, அம்பலாங்கொடை	0 1 23	
3	ஒற்றை அடிப்பாலாத	ஒற்றை அடிப்பாலாத	ஷே	0 0 2	
4	வடகெலஉடுமுல்லகெல்	ஓடால் வேயப்பட்ட ஓர் நிரந்தர மண வீடும, ஓர் கட்டுப்பாத கிணறும், 30 வயதுள்ள ஓர் பலா மரமும், ஓர் ஒற்றை அடிப்பாலாதும் அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட கறுவா மரங்கள் நட்டபட்ட தென்னந்தோட்டம்	ஷே	1 2 6	
5	கல்லிணைமுல்லவெட்ட	30 வயதுக்கு மேற்பட்ட கறுவா மரங்கள்	ஷே	0 1 37	

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம பிரிவினாபடி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழுக்கும குருநாகல் டிஸ்திரிக் உதவி மாகாண அதிபர் விஜெயபால ரியூபா ஜயசிங்ஹு ஆகிய நாள்—

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இன்னகத்து அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளின் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணிகளைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;

(2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ;

(3) அத்தகைய காணிகளில் சோநதையுடைய சகலரும் குருநாகல் கச்சேரியில் 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆடி மாதம் 31 ந் திகதியன்று முற்பகல் 9 30 மணிக்கு நோமுகமாய அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர சமூகமனிதது அத்தகைய காணிகளில் அவரவாக்குரிய சோநதைகளையும் அத்தகைய சோநதைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் ;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினாபடி இத்தால் பரிசுட அறிவித்தல் கொடுக்கின்றேன்

குருநாகல் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 10 ந் உ.

டபளியு ரி ஜயசிங்ஹு,  
உதவி மாகாண அதிபர்

		அட்டவணை			
குறை	காணியின் பெயர்	விபரம்	சோநதை கேட்பவரின் பெயர்	விசாலம்	ஏ. ரூ. ப
106	பிலகாவ ஒவிறேவத்த காவறேன	3-50 வருட தென்னந்தோட்டம், தற் காலிக் கொட்டில் (கூரை ஓலை வேயப் பட்டது), குளிக்குமிடம் வறறாத ஊற றுள்ளதாகக் கூறப்படும் குட்டையின் ஒரு பகுதி, வயலும் போரடிக்கும் காரமும் கொண்டுள்ளது	(1) கிரியுல்ல, பரணகம் அதிகாரி அத்துகோரலலாகே தொன ஹேரத், (2) மீரிகம், ஹக்குருகுமுபுர, அதிகாரி அத்துகோரலலாகே தொன ஜேமல் பெரோர், (3) நாரம் மல், மெற்றியங்கனே அதிகாரி, அத்துகோரலலாகே தொன சரதியல் அப்புஹாமி, (4) கிரியுல்ல குடாகமமன் சிவாவாதன முதியனசேலோ டிங்கிரி அப்புஹாமி	3 0 24	
				எ று ப	
				தென்னந்தோட்டம்	2 0 2
				வயல்	1 0 14
				போரடிக்கும் களம்	0 0 8
					3 0 24
107	பிலகாவ ஒவிறேவத்த காவறேன	பிலல் 3-7 வருட தென்னந்தோட்டம், நிரந்தர மான ஊறறுள்ள குட்டையின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது	நாரம்மல், மெற்றியங்கனே அதிகாரி அத்துகோரலலாகே தொன சரதியல் அப்புஹாமி	0 2 28	

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம பிரிவினாபடி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழுக்கும வட மேல் மாகாண அதிபர் வில்பிரட் ஹேனி மூர் ஆகிய நாள்—

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இன்னகத்து அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;

(2) அத்தகைய காணியில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ;

(3) அத்தகைய காணியில் சோநதையுடைய சகலரும் குருநாகல் கச்சேரியில் 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 11 ந் திகதியன்று முற்பகல் 10 30 மணிக்கு நோமுகமாய அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர சமூகமனிதது அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோநதைகளையும் அத்தகைய சோநதைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் ;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினாபடி இத்தால் பரிசுட அறிவித்தல் கொடுக்கின்றேன்.

குருநாகல் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 12 ந் உ.

டபளியு ஏச மூர்,  
வடமேல் மாகாண அதிபர்

		அட்டவணை			
குறை	காணியின் பெயர்	விபரம்	சோநதை கேட்பவரின் பெயர்	விசாலம்	ஏ. ரூ. ப
1	கலித்தவத்த குடக்கஹமுல்லவத்த	தென்ன தோட்டம் 50 வருடம், தற்காலிக் குடிசை ஒன்றும், தற்காலிக் கட்டமொன்று (தென்கோலை கூரையிட்ட), ஒரு குளமும் அத்தற்குரிய கட்டும்	ஆரம்பப்பட்ட இல. A. 1,026. கிராமம்—தெல்கொலலை	சோநதை கேட்பவரின் பெயர் லிகடா ரா ஜயசந்தர், 62/5, ஹல்லோலுவ	5 2 23